

ஆரியர் வேரை அறுப்பன!

பாரதி தாசனார் பாட்டுகள் ஆரியர்
வேரை அறுப்பன! விளைவைத் தடுப்பன!
வேதப் புரட்டுகள் தமைவெருட் வேன
புராணப் புஞ்சினைப் புதைத்து மூடுவன!
சாதிக் கொள்கையைச் சாக்ஷித் தீடுவேன!
மதப்புரட் கூகளை மாய்த்துத் தொலைப்பன!
மூடக் கொள்கைக்குத் தீழூட் வேன!
தமிழனுக் குணர்வைத் தந்திடும் தணல் அவை!
அமிழாக் கொள்கையை ஆர்க்கும் முரசவை!
வளைந்த கூணெந்திமிர்த்தும் வகையின!
குலைந்த அவன்றன் குலத்தை இனைப்பன!
தமிழ்மொழிக் கவை எரு! தாழ்ச்சிக்கு நெருப்பு!
அமிழ்ந்த புகழ்ச்சியை அகழ்ந்த, மன் வெட்டிகள்!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இளங்கணி பதிப்பகம்

பாவேந்தும்

1

பாவேந்தும்



பாரதிதாசன்

ஒறைமை ஒலக்கியம்
நாட்டுப்படல் ஒலக்கியம்

பாவேந்தும்

1

குறைமை ஒலக்கியம்
நடந்துப் பாடல் ஒலக்கியம்

ஆசிரியர்
பாரதிதாசன்

பதிப்பாசிரியர்கள்:

முதுமுனைவர் இரா. இளங்குமரன்
முனைவர் இரா. இளவரசு
முனைவர் கு. தீருமாறன்
முனைவர் பி. தமிழகன்

தமிழ்மண் பதிப்பகம்

நூற் குறிப்பு

நூற் பெயர்	: பாவேந்தும் - 1
ஆசிரியர்	: பாரதிதாசன்
பதிப்பாளர்	: கோ. இளவழகன்
பதிப்பு	: 2009
தாள்	: 16கி வெள்ளைத்தாள்
அளவு	: $\frac{1}{8}$ தெழுமி
எழுத்து	: 11 புள்ளி
பக்கம்	: $32 + 256 = 288$
நூல் கட்டமைப்பு	: இயல்பு (சாதாரணம்)
சாதாரண அட்டை	: உருபா. 270/-
படிகள்	: 1000
நூலாக்கம்	: திருமதி வ. மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம்
அட்டை வடிவமைப்பு	: திருமதி வ. மலர்
அச்சிட்டோர்	: ஸ்ரீ வெங்கடேகவரா ஆப்செட் பிரின்டர்ஸ் வடபழனி, சென்னை - 26.

தமிழ்மன் பதிப்பகம்

2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 2433 9030

பொங்கல் மாமழை

தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன!

தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்!

சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி ணெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக்கருஞ்சுவம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது?

திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை?

தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக்கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக்கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம்.

மீனச்சக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு

தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன?

ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாகவும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல்காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை?

அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள், யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை?

அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருஷுலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா?

தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அஇராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஒளவை சுதுரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுறப் பொழுந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே!

இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே!

திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த ‘பாரதி தமிழை’ப் பார்த்த போது “பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா?” என என்னினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் “பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா?” என ஏங்கினேன்!

காலம் ஒருவகையாகத் தமிழ்மன் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது.

வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஓப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஓப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன் இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஓப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளாம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு.

இதனொடு மற்றொரு பேறு, “ தம்பொருள் என்ப தம்மக்கள்” என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் “இனியனார்” தம் “இளங்கணி”ப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது!

பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம்.

பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் ‘பாரதிதாசனாராக’வே இருந்தவர், கனகசுப்புரத்தினம்!

பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் ‘பாரதிதாசனாகவே’ இருந்தார்!

பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனாரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்!

“தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறாறி” என்பதை நாடு கண்டதும் உண்டு!

பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேர்ப் பதிப்பிக்கப் பெற்ற பேறு!’ அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ!

“தா தா கோடிக்கு ஒருவர்”

என்ற ஓளவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே!

வாழிய நலனே! வாழிய நிலனே!

திருவள்ளுவர் தவச்சாலை,
அல்லூர், திருச்சிராப்பள்ளி.

இன்ப அன்புடன்
- இரா. இளங்குமரன்

■ ■ ■

அறிஞர்கள் பார்வையில் கோ. இளவழகன்

தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள்முதலே கொண்டதை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத் தக்கதாம்.

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. இளவழகனார், திருவள்ளுவர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப் பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்பது புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம்.

இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார்

நுழையுமுன் ...

இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆஞ்சை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுக்கைதஞர், புதினர், இதழாளர், வீருசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழ்நிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் ‘பாவேந்தம்’ எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது.

இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. **புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன.** தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்தால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில

பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது.

இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்புதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதையாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன.

இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடுபட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரையும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும்.

பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன.

இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளி களுக்குச் “சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு” காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர் களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன்.

- இரா. இளவரசு

■ ■ ■

அறிஞர்கள் பார்வையில் கோ.இளவழகன்

பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தனை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன் நிற்பவர். ஆயிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத்தின் அளவுப் பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒருசேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப் பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி. கந்தையா, ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளையெல்லாம் தேடி யெடுத்து ‘இந்தா’ என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது.

முனைவர் இரா. இளவரசு

வலுவூட்டும் வரலாறு

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்

படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பி.டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெருமக்களால் 1916இல் தென்னிந்திய நவ உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவும் பெற்றது.

தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குழகாய் வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும்.

தனித்தமிழ் இயக்கம்

20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்ச படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன.

தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு.

தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாண்பில் சிக்கிய தமிழினாம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற்காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு!

முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தானமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட “எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்” என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப்பாடலே போப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது.

இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949

இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவனரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க.. அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது.

ஸுன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952

தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்களை அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது.

நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965

நடுவணரச எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஜம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும்.

வியற்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழ்ப் பழுஹர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஓன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் தினிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் முளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும்.

அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரஸ்)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை!

இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ் - தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும்.

- கோ. இளவழகன்
நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.

■ ■ ■

அறிஞர்கள் பார்வையில் கோ.இளவழகன்

இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலான்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீருகொண்டெழுந்த நல்லிளாஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப் பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்தநாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ் மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள்.

முனைவர் கா. காளிமுத்து,
முன்னைப் பேரவைத் தலைவர்,
தமிழக சட்டப்பேரவை.

பதிப்பின் மதிப்பு

தமிழக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவுலங்களையெல்லாம் ‘தமிழ்மன் பதிப்பகம்’ குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மன் பதிப் பகுதின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்க்கறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மன்மணம் கமரும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர்.

தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வனிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிருட்டியவர்.

முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு’ எனும் தனி நூலைப் படைத்தவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய “இந்திய விடுதலைப் பீயக்கத்தில் பாரதிதாசன்” என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க.

பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம்.

அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொண்டால் துள்ளோம்.

திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் ‘பாவேந்த’த் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம்.

“தமிழக்குத் தொண்டு செய்வோன் சாவதீல்லை!”

“தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும்
தமிழக்கு வாழ்வதே வாழ்வதாகும்”

“இமையேனும் ஓயாது தமிழக்கு உழைப்பாய்!”

எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி தமிழக்கும் - தமிழருக்கும் - தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன.

- பதிப்பாளர்

■ ■ ■

பாவேந்தம்

(பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்படுவதாகும்.)

தொகுதி - 1 : கிரைம லெக்கியம்

நாட்டுப் பாடல் லெக்கியம்

1. மயிலம் பூந் ஷண்முகம் வண்ணப்பாட்டு
2. மயிலம் பூந் சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்
3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
4. கதர் இராட்டினப் பாட்டு
5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்
6. தொண்டர்படைப் பாட்டு

தொகுதி - 2 : காப்பிய லெக்கியம் - 1

1. எதிர்பாராத முத்தம்
2. பாண்டியன் பரிசு

தொகுதி - 3 : காப்பிய லெக்கியம் - 2

1. குடும்ப விளக்கு
முதற் பகுதி ஒருநாள் நிகழ்ச்சி
இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்)
மூன்றாம் பகுதி (நிருமணம்)
நான்காம் பகுதி (மக்கடபேறு)
ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்)
2. இருண்ட வீடு

தொகுதி - 4 : காப்பிய லெக்கியம் - 3

1. காதலா? கடமையா?
2. தமிழச்சியின் கத்தி

தொகுதி - 5 : காப்பிய லெக்கியம் - 4

குறிஞ்சித்திட்டு

தொகுதி - 6 : காப்பிய லிலக்கியம் - 5

1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம்
2. மணிமேகலை வெண்பா

தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக லிலக்கியம் (சிறு காப்பியம்)

கதைப் பாடல்கள்

1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
2. புரட்சிக் கவி
3. பெண்கள் விடுதலை
4. எது பழிப்பு?
5. வெப்பத்திற்கு மருந்து
6. கடவுளைக் கண்ணர்
7. உரிமைக் கொண்டாட்டமா?
8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும்
9. கற்புக் காப்பியம்
10. நீலவண்ணன் புறப்பாடு
11. இறைப்பது எனிது பொறுக்குவது அரிது!
12. பச்சைக்கிளி
13. திருவாரூர்த் தேர்!

கவிதை நாடகங்கள்

1. வீரத்தாய்
2. கடல்மேற் குமிழிகள்
3. நல்லமுத்துக் கதை
4. அகத்தியன் விட்ட புதுக்கரடி
5. போர் மறவன்
6. ஓன்பது சுவை
7. அமிழ்து எது?

தொகுதி - 8 : உரைநடை நாடக லிலக்கியம் - 1

1. இரணியன் அல்லது இணையற்ற வீரன்
2. நல்ல தீர்ப்பு
3. கற்கண்டு
4. பொறுமை கடவினும் பெரிது
5. அமைதி
6. செளமியன்

தொகுதி - 9 : உரைநடை நாடக லீக்கியம் - 2

1. படித்த பெண்கள்
2. சேரதாண்டவம்
3. இன்பக்கடல்
4. சத்திமுத்தப் புலவர்
5. கழைக் கூத்தியின் காதல்

தொகுதி - 10 : உரைநடை நாடக லீக்கியம் - 3

1. பிசிராந்தையார்
2. தலைமலை கண்ட தேவர்
3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும்
4. ஆரிய பத்தினி மாரிஷை
5. ரஸ்புண்
6. அம்மைச்சி
7. வஞ்சவிழா (பீவளி)
8. விகடக் கோர்ட்
9. கோபில் இருகோணங்கள்
10. சமணமும் சைவமும்
11. குலத்தில் குரங்கு
12. மருத்துவர் வீட்டில் அமைச்சர்
13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்)
14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்)
15. நிமிஷ நாடகம்

தொகுதி - 11 : உரைநடை நாடக லீக்கியம் - 4

1. குமாரகுருபரார் I & II
2. இசைக்கலை
3. பறவைக் கூடு
4. மக்கள் சொத்து
5. ஐயர் வாக்குப் பலித்தது
6. திருக்குறள் சினிமா
 1. ஆக்கம், 2. தீவினை
7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்)

தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5

1. போர்க்காதல்
2. படித்த பெண்கள்
3. ஆனந்த சாகரம்
4. புரட்சிக்கவி
5. சிந்தாமணி
6. லதா க்ருகம்
7. பாரதப் பாசறை
8. கருஞ்சிறுத்தை
9. ஏழை உழவன்
10. தமிழ்ச்சியின் கத்தி!
11. பாண்டியன் பரிசு

தொகுதி -13 : கதை இலக்கியம்

1. கடவுள் மகத்துவம்
2. பண்டிதர்க்குப் பாடம்
3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில்
4. வைத்தால் குடுமி
5. தாசி வீட்டில் ஆசீர்வாதம்
6. முதலாளி - காரியக்காரன்
(கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை)
7. ஆற்றங்கரை ஆவேசம்
8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள்
9. கண்ணுக்குத் தெரியாத சுமை
(செவ்வாயுலக யாத்திரை)
10. பகுத்தறிவுக்குத் தடை
11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன்
மோரை விட்டுக் கூழைக் கரைத்தான்
12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின் கடிதம்
13. வேல் பாய்ந்த இருதயம்
(இதவைகள் துயர்)
14. திருந்திய ராமாயணம்!
(பால காண்டம் - பெலிபோன் படலம்)
15. இதயம் எப்படியிருக்கிறது?
(ஏழைகள் சிரிக்கிறார்கள்)

-
16. காதலும் சாதலும்
 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது
 18. புதைந்த மணி
 19. ரமணிப் பாப்பா
 20. மனச்சாட்சி
 21. காதல் வாழ்வு
 22. தேசியப் பத்திரிகைகள்
 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு?
 24. அடி நொறுக்கிவிடு
 25. அதிகார நரி
 (மாண்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது)
 26. காகத்தை என்செயப் படைத்தாய்?
 27. வீடு நிறைய அவர்கள்
 28. அவர்கள் அயலார்
 29. பழும் நழுவிப் பாவில் விழுந்தது
 30. படம் இயக்கி (DIRECTOR)யின் தங்கை
 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான்
 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன்
 (அவனும் நானும்)
 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு
 34. மனத்துன்பத்துக்கு மருந்து
 35. அனைவரும் அவர்களே!
 36. அஞ்சிய உள்ளத்தில்...
 37. வைகறைத் துயிலெழு!
 38. தமிழ்ப் பற்று!
 39. அன்னை
 40. விஞ்ஞானி
 41. பக்த ஜெயதேவர்
 42. ஆத்ம சக்தி
 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை
 44. அனைவரும் உறவினர்
 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும்
 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது
 கெடுவான் கேடு நினைப்பான்

தொகுதி -14 : தீரை இலக்கியம்

1. திரை இசைப் பாடல்கள்
2. திரைக்கதை - வசனங்கள்
 1. காளமேகம்
 2. ஆயிரம் தலைவாங்கி அடுர்வ சிந்தாமணி
 3. பொன்முடி
 4. வளையாபதி
 5. பாண்டியன் பரிசு
 6. முட்டாள் முத்தப்பா
 7. மகாகவி பாரதியார் வரலாறு
 8. சுபத்ரா
 9. சுலோசனா

தொகுதி -15 : பாட்டு இலக்கியம்

1. தமிழ்
2. தமிழர்
3. தமிழ்நாடு
4. திராவிடன்
5. இந்தி எதிர்ப்புப் பாட்டு

தொகுதி -16 : பாட்டு இலக்கியம்

1. காதல்
2. இயற்கை

தொகுதி -17 : பாட்டு இலக்கியம்

சமுதாயம்

தொகுதி -18 : பாட்டு இலக்கியம்

1. சான்றோர்
2. இளையோர்
3. வாழ்த்துகள்

தொகுதி -19 : மடல் இலக்கியம்

பாரதிதாசன் கடிதங்கள்

தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

தொகுதி - 21 : கட்டுரை லைக்கியம் - 2

1. வள்ளுவர் உள்ளாம்
2. பாட்டுக்கு இலக்கணம்
3. கேட்டலும் கிளத்தலும்

தொகுதி - 22 : கட்டுரை லைக்கியம் - 3

புதுவைமுரசு கட்டுரைகள்

தொகுதி - 23 : கட்டுரை லைக்கியம் - 4

குயில் கட்டுரைகள்

தொகுதி - 24 : கட்டுரை லைக்கியம் - 5

1. குயில் கட்டுரைகள்
(தொகுதி 23இன் தொப்பச்சி)
2. பிற இதழ்க் கட்டுரைகள்
3. பாரதியாரோடு பத்தாண்டுகள்

தொகுதி - 25 : கட்டுரை லைக்கியம் - 6

1. சொற்பொழிவுகள்
2. பயன் கிண்டல்கள்
3. ஜயாயிர வருடத்து மனிதன் (நெடுஞ்செழு)
4. தனிப் பாடல்களுக்கு விளக்கம்
5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்

■ ■ ■

பதிப்பாசிரியர்களின் குறிப்புகள்

**முதுமுனைவர்
ரோ. இளங்குமரன்**



பிறப்பு : 30. 1. 1930

பெற்றோர் : இராமு - வாழுவந்தமை (உழவர்குடி)

ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழுவந்தாள்புரம்

கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளுரில்

நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி
வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர்

ஆசிரியர் பணி :

தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம்

உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி

ஆய்வுப்பணி :

பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்
திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச்
சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச்
சொல் தொகுப்புப் பணி.

தமிழ்ப்பணி :

கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய
உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் -
தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச்
சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் -
ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18
மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி
இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ...

நால்கள் :

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம்,
எ.ரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண்
பதிப்பகம் வழி 420க்கும் மேல்

வெளிநாட்டுப் பயணம் :

தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழைப்புகளில் பொழிவுகள்.

திருமணம் நிகழ்த்துதல் :

தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர்.

இயக்கப்பணி :

தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை

விருது :

இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தனர், முதுமுனைவர் முதலியன்.

சான்றோர் தொடர்பு :

முந்தைய தலைமுறை:
மறைமலையடிகள், திரு.வி.க. கா.சு. பிள்ளை,
தேவநேயப் பாவாணர், இலக்குவனார்.

இன்றைய தலைமுறை:

முனைவர் தமிழன்னைல்,
முனைவர் இரா. இளவரசு முதலியோர்.





முனைவர் ரோ. வெளவரசு

பிறப்பு : 12. 6. 1939

பெற்றோர் : மு. இராமசாமி - அருக்காணி (வேளாண்குடி)

ஊர் : இராமநாதபுரம், இலால்குடி வட்டம்

கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர்

நடுநிலைக் கல்வி - பூவாளூர்

உயர்நிலைக் கல்வி - இலால்குடி

கல்லூரிக் கல்வி - திருச்சிராப்பள்ளி,

தூய வளனார் கல்லூரி,

தேசிய கல்லூரி

முதுகலைத் தமிழ் - காரைக்குடி அழகப்பா கல்லூரி

ஆசிரியர்கள் :

புலவர் இல. க. செல்லையா, பேரா. இராதாகிருட்டினன்,
முனைவர் வ.சுப. மாணிக்கம், முனைவர் வ.அ.ப். சுப்பிரமணியம்

ஆய்வு :

முனைவர் - பெருங்கதை மொழியமைப்பு,
திருவனந்தபுரம்,
கேரளப் பல்கலைக் கழகம்.

ஆசிரியப் பணி :

தமிழாசிரியர் - திருச்சிராப்பள்ளி காசாமியான்
உயர்நிலைப் பள்ளி

பேராசிரியர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி

28 ஆண்டுகள் - சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட
அரசுக் கல்லூரிகள்

பல்கலைப் பணி :

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகம்.

பாரதிதாசன் உயராய்வு மையம்,

தலைவர் மற்றும் பேராசிரியர் - ஜந்து ஆண்டுகள்.

நெறிகாட்டல் பணி :

முனைவர் பட்டம் - ஓன்பதின்மர்
ஆய்வியல் நிறைஞர் - இருபதின்மர்

கொள்கை :

தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை

இயக்கப் பணி :

தமிழ்ப் பேராயம், உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், தமிழக - ஈழ நட்புறவுக் கழகம், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், ஒய்வுபெற்ற அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம்.

சிறப்பு விருது :

தலைநகர் தமிழ்ச்சங்கம் - ‘தமிழ்வேள்’ - விருது.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், ‘தமிழ் மாமணி’ - விருது
தமிழ்நாட்டரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன்’,
விருது உலகத் தமிழர் பேரமைப்பு -
‘உலகப் பெருந்தமிழர்’ - விருது ...

ஆற்றல் :

கேட்டார்ப் பினிக்கும் பொழிஞர், கட்டுரை வன்மையர், அறிஞர் போற்றும் ஆய்வர், அஞ்சாத உரைஞர், தமிழியக்கப் போராளி

திறன் :

பாவேந்தர் வழிப் பாவலர், சிறுகதைஞர், இதழாளர், பாவேந்தர் ஆய்வில் தோய்வு

அறிஞர் குழாம் :

பெருஞ்சித்திரன், தமிழ்க்குடிமகன், முனைவர் கா. சிவத்தம்பி, முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் தமிழன்னல், முனைவர் இ. சுந்தரமூர்த்தி, முனைவர் பொற்கோ, முனைவர் பொன்னவைக்கோ முதலியோர் அன்பிற்குரியர்.

நால்கள் :

விடுதலை, தமிழும் தமிழுரும், இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன், பாரதிதாசன் உலகநோக்கு, அலைகள் (நாட்குறிப்பு இலக்கியம்) நன்பகல் ஞாயிறு (கவிதைத் தொகுப்பு) நிறைந்த அன்புடன் (அனிந்துரை இலக்கியம்), வரும் புயல் நாங்கள், பாரதிதாசன் பழம் புதுப்பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் தலைப்பு, முதற்குறிப்பு அகரவரிசை, பாரதிதாசன் கடிதங்கள். ■



முனைவர் கு. திருமாறன்

பிறப்பு : 26. 12. 1941

பெற்றோர் : ஆசிரியர் மா. இரா. குநாதர் - பாப்பு அம்மாள்

ஊர் : முசிறி வட்டம் சூரம்பட்டி

கல்வி : தொடக்கக் கல்வி - தந்தையிடம் உள்ளுரில்
உயர்நிலைக் கல்வி - கொளக்குடி,
முசிறி திருவரங்கம் பள்ளிகள்
கல்லூரிக் கல்வி - திருச்சிராப்பள்ளி
தேசியக் கல்லூரி - பொருளியல்
குமாரபாளையம்
அரசு கல்வியியல் கல்லூரி
தமிழ் முதுகலை, தனித்தேர்வர்
கல்வியியல்

பட்டயம் : இதழியல், சிவனியக் கொண் முடிபு

ஆசிரியப் பணி: அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்
7 ஆண்டுகள், அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்
30 ஆண்டுகள்

ஆய்வு: முனைவர் இரா. இளவரசு வழிகாட்டலில் ‘தனித் தமிழியக்கம்’
ஓய்வுக்குப் பின் பணி: தஞ்சாவூர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
திருவருள் கல்லூரி முதல்வர், ஏழாண்டுகள்
தேசிய மங்கலம் (குளித்தலை) வி.கே.எஸ். பொறியியற் கல்லூரிச்
செயலராய்த் தொடர்கிறார்

இயக்கப் பணி: திராவிட இயக்க ஈடுபாடு, உலகத் தமிழ்க் கழகம்,
தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், தமிழ்நாட்டு கலை,
இலக்கியப் பெருமன்றம், தமிழ் ஈழ நட்புறவுக் கழகம், தமிழகப்
புலவர் குழு முதலிய தமிழ்சார் அமைப்புகள். திருவள்ளுவர்
தவச்சாலை அறக்கட்டளைச் செயலர், திருச்சிராப்பள்ளி
மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்.

ஆற்றல்: உரத்த சிந்தனைகளைக் கேட்போர் மனங்கொள உறையாற்றுபவர்.
பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், தற்கால இலக்கியங்களில்
ஈடுபாடு.

பதிப்புப் பணி: தேவநேயம், ந.மு.வே. நாட்டார் நூற்றொகுதி. ■



முனைவர் பி. தமிழகன்

பிறப்பு	: 5. 10. 1946
பெற்றோர்	: பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி)
ஊர்	: இலால்குடி வட்டம், குழுஞர்
கல்வி	: தொடக்கக் கல்வி - உள்ளநர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாஞர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி
ஆய்வு	: புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர்
ஆசிரியர்கள்	: தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், ‘சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள்’
ஈடுபாடு	: சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல்
ஆசிரியப் பணி:	: திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரிகளில் பேராசிரியர் பணி தொடர்தல்.
இயக்கப் பணி :	: தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை
நால்கள்	: தமிழகத் தொல்பொருள் ஆய்வு (புலவர் பாதூல்) வழக்குச் சொல் அுகராதி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
பதிப்புப் பணி :	: முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். ■

நாலாக்கத்திற்குத் துணை நின்றோர்

நால் கொடுத்து உதவியோர்:

முது முனைவர் இரா. இளங்குமரன்
 முனைவர் இரா. இளவரசு
 முனைவர் பி. தமிழகன்

பிழை திருத்த உதவியோர்:

பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்),
 முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு,
 முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன்,
 புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா,
 புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம்,
 செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி,
 திருமதி அரு. அபிராமி

நால் உருவாக்கம்

நால் வடிவமைப்பு:

திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம்

மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர்

அச்சக் கோப்பு:

திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி,
 திருமதி குட்வில் செல்வி, அனுராதா, விஜயகுமார்

உதவி:

அரங்க. குமரேசன், வே. தனசேகரன்,
 மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு

தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை.

எதிர்மம் (Negative): பிராசச இந்தியா (Process India) சென்னை.

அச்ச மற்றும் நால் கட்டமைப்பு:

வெங்கடேசவரா ஆப்செட் பிரின்டர்ஸ்

பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் ... ■

பொருளடக்கம்

பொங்கல் மாமழை	iii
நுழையுமுன்	vii
வலுவுட்டும் வரலாறு	x
பதிப்பின் மதிப்பு	xiv
 இறைமைப் பாடல்கள்	 1
பழம் புதுப் பாடல்கள்	59
மொழிபெயர்ப்புப் பாடல்கள்	82
இந்திய விடுதலை இயக்கப் பாடல்கள்	103
சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்	122
தொண்டர்ப்படைப் பாட்டு	154
பழம் புதுப் பாடல்கள்	160
பாட்டு முதற்குறிப்பு அகராதி	217

■ ■ ■

ଓରେମାପି ପାଟଲକଣ୍ଡି

[2] _____ പാദ്വേണ്ടുമ് - 1 | ഇന്ത്യയുടെ പാടലകൾ

മയிலம் പ്രീ ഷണ്മുകമ് വണ്ണണപ്പാട്ടു - 1920

എ
കുകമയും

കാപ്പ - വെൺപാ

ഉലകുക്കു നർപാട ട്രൈരക്കവെനാക് കാതേ
നിക്കലചെയലണി പ്രിത്തൽ നിന്തു - വലിയാകുമ്
തുമ്പിമുകാ കാപ്പാർരു ചൊല്ലവെൻണ മെല്ലാമുൻ
തമ്പികുകൻ ഒഴണ്മുകൻമേല് താൻ.

நாட்டுச்சிறப்பு

தேசிகதோடி - அடசாப்பு

சீர்கொண்ட தென்மயி லாசல நாடென்ற

பேர்கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு

கார்கொண்டல் விண்ணாடுத்து உல

கோரஞ்ச மின்விடுத் து - அதி

ராக இடி இடித்து - மிக்க

மழைமுத்து மாலை

விழுவைத்த தாலே

வழியற்று ஞாலம்

குழிவுற்று மேலே

வருநதியின் காட்சிசொலும் வகையறி யேனே

மலைவிடு நீங்கிப்பொன் னலைகொட்டி மூங்கிற்றன்

குலமுற்றும் வாங்கிப்பன் மலரிடு வேங்கைத்தன்

தலைமுட்டு நதிவெள்ளமே - ஏரி

குளங்குட்டை யவையுள்ளுமே - கிரு

நீலமுற்றும் குதிகொள்ளுமே - எங்கும்

உழுவர்கள் ஓடி

விழுவெகாண் டாடி

தொழுதெய்வம் நாடி

கழனிகள் தேடிக்

கனங்ருதின் ஏர்புட்டி நீலமுழுவாரே

பதனிட்ட நீலமுற்றும் விழைதநட்ட தயல்நட்டுக்
களைவெட்ட வருமாதர் மதியொத்த முகம்நாண
மரைமொட்டு விரிவெவ்தலும் - அவர்
விழியொத்த கருநெய்தலும் - நந்தை
தருமுத்து நகைசெய்தலும் - கண்டு
காலால் மிதித்ததன்
மேலே பகைத்தவர்
போலே எடுத்தரி
வாளால் அறுத்தெரி
கரைசேர்ந்த களைக்குலத்தில் வண்டுபண் பாட

எருவைத்து வரநித்தம் பிறையொத்து வளரப்பின்
கதிர்விட்டு முதிர்த்தன் தலைநட்டு விளையக்கண்
டகழற்ற மிகுமாசையால் - நீலம்
விளைவுற்ற தொகை பேசுவார் - அறு
வடை செய்ய விடையேசெய்வார் - பின்னர்க்
குப்பல்செய் ததுமோதி
நெற்பதர் கெடத்தூவிச்
சுப்புரத்தீனாம் ஒதும்
நற்கவிப் பொருள்போலும்
மலைபோல்நெல் வீடுவர இனித்தினுகர் நாடே.

நகரச்சிறப்பு

தேசிகதோடி - ஏகம்

கொட்டுமது சீதளக்க டப்பமலர் மீதுறத்த?
 ரித்தமுரு கோனமர்ப்பர் சித்தமயி லாசலந
 கர்ப்புகழை யோதிடக்கு றித்ததீவ் வண்ணைம் - இதை
 முடிப்பது தீண்ணைம்

அட்டதீசை யோடிவிண்மு கட்டினையு மோதீரவி
 வட்டமுமி டாதுயுக முற்றினும்வி மூதபடி
 இட்டநகர் மாலையெனக் கட்டு மதிலும் - அதனைச்
 சுற்றி அகமும்

மின்னுமணிக் கோபுரங்க ஸின்சிகர மீதனிந்த
 பொன்னுடைநி கேதனங்கள் விண்ணகரின் மாதர்தமை
 இந்நகரில் வாருமென ஆடி அழைக்கும் - அவரை
 ஓடி இழக்கும்.

வெள்ளிமலை போலுயர முள்ளபல மாளிகையிற்
 புள்ளுலவு நேரமதை அள்ளிமணி யாஸெறியும்
 பிள்ளைகளுஞ லாவுமந்த வீதிப் பெருமை - அதனை
 ஓத வருமை

சித்திரங்கொள் ஆலயத்தில் உற்றமுரு கேசனுக்கு
 நற்றிருவி மூவைபவ முற்றுபயில் நாலுவரு
 ணத்தவர்கள் வீதிதனில் கீத முழுக்கம் - அதிக
 வேத ஒழுக்கம்.

பூரணாகும் பங்கள்வைத்துத் தோரணம லங்கரித்து
 நாரின்விளக் கும்கொளத்து வாரிலக்கி முத்தியர்க்கு
 நாரணன்கொள் ஞந்திருவை ஒப்பு ரைத்தனன் - கனக
 சுப்புரத் தீணம்.

மயில மலைச் சிறப்பு

ஆநந்த பைரவி - அடசாப்பு

(கஜல்)

அறுபொறியின் வடிவாகி அங்கையிலே பரைதந்த
சத்தீவாங்கி
அமரர்படுந் துயர்நீங்கச் சயமோங்க அசுரர்குல
பூலந்தன்னை
(துரிதம்)

அழகொண்டு களைகின்ற இளமைந்த னமர்கின்ற
அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற இதுவன்னைம்
அங்கண் ஞாலத் திருப்பவர் வானவர்
அங்கனே நின்று கண்டு துதித்திடத்
தீங்கள் குடுஞ் சிகரமு நாற்றிசைச்
சேருஞ் சாரலுஞ் சீதளத் தூற்றலும் (துரிதம்)
தீரிகின்ற புயல்வேழ மரிகண்ட வுடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டாங் ககம்வாட.

1

(கஜல்)

மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சமொழி பனியும்சந்
தீரதாரையும்
மஞ்சனநீராய்த் தவத்தர்செஞ் சடையில்சோர மங்களப்பண்
பாடிவன்டு
(துரிதம்)

மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச
வதீகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச
மல்லி கைப்புதர் வெண்ணைகை யாடவும்
மாது ளங்கனி ஆவிலை போர்த்திடும்
நல்ல தென்ற லகைநந்திடக் கண்ணிமா
நாணி மேனிச் சிலிர்த்துக் குலைநந்திடும். (துரிதம்)

நளிருற்ற குரவுஞ்சந் தனமற்ற(த) தருவந்தம்
நறைகொட்ட நிறையுஞ்செங் கமலப்பொற் றடமுற்றும் 2
(கஜல்)

அரவுதரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற
வச்சிரம்பொற்
சன்னராசி அற்புதங்கொள் ஜோதிவல்லி யிற்கலந்த
போதிவல்லின்
(துரிதம்)

இருள்முற்று மொளியாக மிகுரத்ந மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற ளனவோத
எங்கு நோக்கினும் புள்ளினத் தீன்னொலி
கிடையில் வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள்
தொங்கு மாலையின் வெள்ளரு விக்குலம்
தூர நின்றிழி போதொரு சந்தப்பண்
(துரிதம்)

தொழுபத்தர் முருகாளன் றழகைக்கண் ணெழுமோசை
சுரமொத்த கரதாளம் நிரையொத்த தீடுமேளாம். 3
(கஜல்)

குஞ்சரி யோர்பாகம் குறவள்ளி யோர்பாகம்
கொஞ்சக்கைவேல் கொழிக்குமொளி
விழிக்கொழியாக் கருணைநோக்கும் குளிர்வதன மீராறும்
நளிர்பதமும் கொண்டகோயில்
(துரிதம்)

குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி
குக்கேணேஷன் முக்கேணேன் றடிசோர நடமாடிக்
குப்ப லாகப்பொற் காவழத் தோள்தூக்கிக்
கொள்கை யாவுங் குமாரன்தன் மேலாக்கிச்
சுப்பு ரத்தினம் சொற்றமிழ்ப் பாவாக்கிற
கூழுத் தென்மயி லாசல மேநோக்கிச்
சுராதிபனை வாழ்த்தீநலம் துய்ப்பரதி சோபிதமே. 4

நால்

செஞ்சுக்குட்டி - ஏகம்

குரர்குலம் வேற்றுக்க ஒருவேலும் - நான்
 துணைளனப் பிழத்தீட இருகாலும் - எண்ணும்
 காரியத்தை முன்னிட்டுவிற் கோலெடுத்து வேடர்புனம்
 மானைவிட்டுன் மைய்யுருவம் வேறுபட்டு நீமணந்த

ஏர்குறத்தி அணைத்தீட அறுதோனும் - தெய்வ
 யானையு மனைத்திடமற் றறுதோனும் - எண்ண
 எந்நானும் - என்
 துயர்மானும்

ஓர்குழமற் றோர்குழயைக் கெடப்பார்க்கும் - இந்த
 உலகத்தை நினைத்திடில் உளம்வேர்க்கும் - கொடும்
 மாரண்விடும் பாணமதி லேமனது நோக்கிள
 மாதர்வச மாகீயலை யாதுசுக மேபெருகச்
 சீர்க்கட்ப்பந் தார்குலுங்க மயில்மேலே - அலை
 சீறுகடல் மேலுதித்த வெயில்போலே - வர
 இதுவேளை - குகப்
 பெருமாளே

கற்பகப்பொ தும்பரிடைக் குயில்பாடும் - க
 ளாபமயில் ஓடுஅங்கு நடமாடும் - உயர்

நற்றிருக்கள் வாசமலர் உட்குடைந்து தேனினாங்கள்
 பொற்பொழயைச் சுறையிடும் அற்புதங்கொள் வான் மயிலம்
 சுற்றிவரு வார்குதியி லுதிப்பேனோ - உனை
 சுப்புரத்தி னம்தமிழிற் றுதிப்பேனோ - எக்
 கதிதானோ - மால்
 மருகோனோ!

சஹாஸா - ஏகம்

பொன்னாழியைத் தந்தரு எப்பா இப்போ தொப்பாய் - நான்
உன்னாழிமை யல்லவோ செப்பாய் செப்பாய் செப்பாய்
சீன்னமங்கை யர்செய் மனப்பே தீப்பா விப்பால் - நான்
செய்வதறி யேன்மனக்கொ தீப்பால் அப்பால் தப்பாதுனது.
(பொ)

பூதலத்தை எண்ணாதை யம்பயம் செய்யும் - இதில்
புலைநடை கொள்விலை நயம் நயம் நயம்
ஆதவினின் சீதவிழி யம்புயம் பெயும் - நல்
அருள்தர வேண்டுமிச் சமயம் உயும் வயம்தெரிந்து
(பொ)

ஏறுமயில் கார்க்டல் என்னும் வன்னம் துன்னும் - அதில்
இலங்குகண் மீனென மின்னும் மின்னும் மின்னும்
ஆறுகதீர் போல்முக மன்னும் என்னெஞ் சீன்னம் - அதில்
ஆவல்கெடச் சேவைசெய உன்னும் பின்னும் உன்
னன்பனுக்குப் (பொ)

சுந்தரி பராபரி மைந்தா எந்தாய் கந்தா - அர
விந்தனை ஜயித்தவா வந்தாள் வந்தாள் வந்தாள்
தந்தைக்கு மந்தீர முவந்தே தந்தாய் அந்தோ - இங்குத்
தாசன் சுப்புரத்தின நலிந்தேன் சிந்தா குலந்தவிரக்க

(நன்னபியாராமா) என்ற வர்ணமெட்டு

இராகம் : தேசிகதோடி தாளம் : ஏகம்

கந்தப்பா வந்திப்போ தர
விந்த(ப்பா தங்கள் நீதர
எந்தப்போ தாகு மென்றே
ஏவ்கிமனம் வாடு கின்றேன்
சந்தப்பண் ஓதி நின்றேன்
சாருமயூர கெம்பீர உதாரகுண
(க)

உலகம் கனவெளில் அதிலும்
கலகம் மலையெனப் பயிலும்
தொலையா விசாரம் உற்றேன்
தூயநிலைக் காசை வைத்தேன்
தலைமேல் கரங்கு வித்தேன்
சரஹண பவுகு நினதுச முகமிக வுரைத்தேன்
(க)

மனமே குரங்கெனத் தீரியும்
தீனமே பவவினை புரியும்
தனமாதர்க் கூட்ட எண்ணும்
தாய்க்கழவி வீட்டின் கண்ணும்
இனிமேற் புகாத வண்ணம்
ஈகநற் போகம்உற் சாகமென் மேலிடவே
(க)

வள்ளிமேல் சிந்தைகொன் டன்பாய்
புள்ளிமான் வந்ததோ என்பாய்
கள்ளாத் தனமாக வஞ்சி
காதடைக்கு தென்று கெஞ்சி
அள்ளித் தருமாவைக் கொஞ்சி
அத்தனையிற் சுப்புரத்தீன நற்கவி மட்டுக்கலந்துணுவாய் (க)

இராகம் : நாட்டை தாளம் : ஆதி

கதிர்விடு மறுமுக வடிவே - மிகு

கண்ணிக் குறவஞ்சி தெய்வ குஞ்சிக்கு நடுவே (கதி)

கவின்தரு மகுடஞ்சன் முகங்கிடந் தொளிரும்வின் ணகம்படும் புகரின மிஞேவ மிடையே (கதி)

காதளந்துமுனை கூடிவந்துநுதற் கீழுகந்தரு ளொலாம்பொழிந்து கமலமிதெனக் கயலினமென அமுதெனக் கண்டுகளித்தீடும் பன்னிரண்டு விழிக்கிடையே (கதி)

கண்ணலி னினித்துக் ககன மதில்விடுத்த மின்னலி எனாளித்து மினிரு நளினமல ரின்னிதழ் விரித்து மிதய மதிலுதித்த தண்ணருள் உகுத்துத் தரளச் சரம்குலுங்கப் புன்னகை கொழிக்கு மிடை (கதி)

கடம்பணிந் தலங்க்ரு தம்பொலிந் தீளந்தனாங் குழழந்திலங் குசந்தனம் புனைந்தறம் பிறழந்தவன் குலந்தனின் முனிந்திருஞ் சீலம்பின் உயர்ந்த ஜயங்கொள் புயங்க ஸிடையே (கதி)

கனமணி வயிரப் பதக்கமிட ழரட்டைட்ச்சர நெறிவுறப் பவளத்தடுக்கு மிடடுக் கெட்டி முத்தச் சரவகை யொடுருத்ர னக்கமிட்டொளிக்கச் சித்ர நவநிலா பலவந் துதய மாவதென நவினமாலை புனைந் துயருமார்பி னிடைக் (கதி)

கணகாம்பரம் சீறந்து கச்சப்படையிற் சுரியை
அவிழாவகை வரிந்து பச்சைப்பட்டி னுத்தரியம்
புயநாலி வந்து குச்சக்கட்டுக்கை எனப்
புகழோங்கி நின்ற பொற்கிளை யிடுப்பினிடை (கதி)

கண்டையணி யும்பதமி ரண்டுமினை முண்டகாங்கள்
கண்டுபணி வோரதனில் வண்டுபொர மண்டிவெகு
கற்பகத்தி னற்குளிர்கி
டப்பதென்று எத்தெழுந்த
சுப்புரத்தி னம்உடரைத்த
நற்பத்ததை யுச்சரிப்பர். (கதி)

இந்துஸ்தான் ஆதி

சிங்கார ஷண்முகனே ஷண்முகனே
பரைமகனே நற்குகனே

இங்கே யுன்னடி யவனிமேல்
தங்கேன் மலரினை யருள்களிவால்

சம்சார சோகமய மேயலாது - சுக
சஞ்சார மேதுகிக மேபொலாது - இதில்
சந்தேக மேதுன் சுகமே நிலையாகும்

நீயேகதியாக கதியாக
சுகபோக முண்டாக
நினைந்தனன் பரண்ருள் பாலா
அநந்தநாள் சுரர்மகிழ் வேலா

நீதாதேவ குஞ்சி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நீன்பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா

சீராருநன் மயிலம் நன் மயிலம்
வளமியலும் அன்பர்பயிலும்
தீருவடி நிழலென அமையும்
தருவின மழுகொடு குளிரும் (சீராரு)

சிங்கார கோகிலம் கீதமோத மிருதங்கம்
சிற்றலைபோய் மோதப்பட்சிஜாலம் சீறைகொட்ட
ர்ங்கார வண்டுசூர நீடமயி லாடரங்கமாம்
சுப்புரத்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்

சுகமெது வெளிலுன தருளனவே
சொலும்தீர் பிறிதொரு பொருள்கனவே

கூரசம்மாரா குமாரா மயூரா - சுகுண
தீரா உதாரா புவனாதாரா - துயர்
தீரவாரா தீராய் கெம்பீரா.

(பாலாபிளேஷ்கப் பழநிமஸலயப்பன் என்ற மெட்டு)

மாசி மஹோத்ஸவ மாம்ரங்கள் வாத்ஸல்யன்
 மாமமயி லாசல னேவருநாள்
 பாசாதி பந்தம் தொலைந்தோம் கனிந்தோமவ்
 வீசன் தரிசனமே ஒுநந்தம்

பராபரன் மயூரன் பார்வதி குமாரன்
 தராதலா தாரன் ஜயவீரன் உதாரன்
 பரிந்தகுஞ்சரி வள்ளிக் கதீக ஓய்யாரன்
 பகையசரரை வெல்லும் சுராத்காரன்
 பாலன் வழவேலன் ஞாலம்புகழ் மேலோன்
 பகரும் சதுர்மறை யுறையும் நன்மூலன்
 மயிலாசலன் கருணைப்ரவாக விலோசனன்
 மகாசீலன் அநுகூல ஸாஜ்வல்யன் மிகுகோலன்

மதியணிர் தவன்மகன் அதீக வைபோகன்
 அதீகுண நிதிபதி கதிதரும் ஏகன்

அத்தன்பரி சுத்தன்றால் வித்தைப்ர சித்தன்
 நித்தம்புகழ் சுப்புரத்தீன மிழ்டன்

10

ஸபரவி - ரூபகம்

ஜாலம் செய்வதனால் அருள்தர (ஜால)

அனுகூலமுண்டோ முருகா உளமுருகா தீனியும் (ஜா)

காலன் கடைவிழி பொறிபட
வேலின் முனையைனக் கொலைசெய்யும்

ஞாலத் துயர்பொறுக்கேன்
உயிர்துறப்பேன் உனைமறப்பேன் இனி
கோல விழிப்படுகுழி
மேலும் விழுக்கடுவழி
போலும் ஒழிக்குமிப்புவி (ஜா)

கோலாகல மயிலாசல
வேலாடுத அச்சுரோர்க்கல
காலனேபரை பாலனேவள்ளி
லோலனேமறை மூலனேஇனி (ஜா)

ஞானம் ப்ரதானம் நானுன் பெயர்தானும்
நவின்றறியேன் - பெரியோர்பாற்
பயின்றறியேன்
எனினும் நலனே அறிகிலனே
புலனே சஞ்சலமே

புலைநடை எனதொரு குலநடை

கலைமுறை தலைமுறை யறிகிளன்
பொன்னெல்லாம் - இந்த
மண்ணென்னலாம் - உயர்
விண்ணென்னலாம் - பிற
எண்ணென்னலாம்
ஈகுவ தாயினும் வேண்டேன்
இனியுன தருள்வழித் தாண்டேன்

எந்தையே - புவி
விந்தையே - சுற்றம்
சந்தையே - முற்றும்
நிந்தையே - இதீல்
ஏதுநலம் உனை அணுக்ட
தாதுகலங்கிடு மெனதீடம்

(ஜா)

ஈகுகா முருகா - இனி
இத்தரணிச் சுகம், மதிக்கேன் - சுப்பு
ரத்தீனம் தருவிற்திறுப் பேன் - உனை

(ஜா)

11

ஸபரவி - ஆதி

குஞ்சரி வள்ளிக்குமாரன் கொன்றை
கூண்பிரையான்நற்கு மாரன் அவன்
கஞ்சக்கழற்பதம் வாழ்க சொங்
கலாபங்கொள் மாமயில் வாழ்க பகை
அஞ்சப்பிறங்கும்கை வேவலும் ஜயம்
இருந்ததிடும் கோழியும் வாழ்க உயர்
விஞ்சையர் போற்றுமின் நாடும் மறை
விண் அறம் ஞானமும் வாழ்க.

(கு)

சுபாம்.

■ ■ ■

மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் _____ [19]

மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் - 1925

விநாயகர் காப்பு வெண்பா

பொன்னார் புதுவை நகர்செய்த புண்ணியத்தால்
இன்னே மயில மலைவேலன் - தன்பாத
சேவை தருகின்றான் செந்தமிழாற் பாடுகின்றேன்
காவலனாம் ஜந்துகரன் காப்பு.

நால்

பன்னிருசீர் விருத்தம்

உலகிற் பிறந்துநான் கண்டபயன் ஒன்றில்லை
உற்றிளை வயதுதாண்ட
ஒருத்தீயை மனைந்தவுடன் அவளோடு தொடர்ந்தவைகள்
ஒருகோடி யாம்விசாரம்

சீலகணம் இருந்தகளி மறுகணம் கண்ணிலே
தீன்னவரு விவகாரமிச்
சென்மேன் மனைவியேன் உறவுசொல் தீமையேன்
எனதைந்து வாடுநேரம் -

மறரனைய நயனமும் வளர்கின்ற சிறுமார்பும்
மலையரசி தந்தபாலே
வழகின்ற குவிவாடும் எழிலாடு தளர்ந்தைடும்
வாய்ப்பள்ள அகமீதிலே

கலகலென மயிலினொடு விளையாடி வருகோலம்
காண்பனேற் கவலையுண்டா
கண்ணலென வயலெலாம் செந்நெநல்வளர் மயிலம்வாழ்
கந்தா குழந்தைவேலா!

வரிசைமா மணிவீடு மண்டுசெந் நெற்குவியல்
வளம்வேண்டி வேண்டின்கை
வைத்ததலை வைத்தபடி வசையிட்டு நீன்னைநான்
வாய்சோர ஏசுநேரம்

பரிசுற்ற வறியர்போல் கார்த்திகைப் பெண்களைன்
பால குமாரவென்று
பளிங்குகண் னஞ்சேர முத்திடுவர் அவணீங்கிப்
பாய்புனற் கங்கையன்னை

விரைவினில் அழைத்தனள் என்றோடி வருகையில்
வெண்கங்கை தாவநீபோய்
விமலையாம் அன்னையைக் கண்டிடப் போவதாய்
விடைபெற்றெ னகமீதிலே

கருமலை பொழுத்தவடி வேல்தூக்கீ வருகோலம்
காணிலென் வறுமையுண்டோ
கற்புடைய மாதர்சூழ் வெற்பணியு மயிலம்வாழ்
கந்தா குழந்தைவேலா!

தன்னிலையில் இன்றிநல் வாதமும் பித்தமும்
சிலேட்டுமெழு முறைபிறழ்ந்த
தன்மையாற் கண்குழிந் தெழில்மேனி தசைதிரைரந்
தெந்நேர முங்கவன்று

தீன்பன தவிர்ந்துதின் னாதன விழுங்கிமனை
சேர்ந்தஅனை வருநோயினாற்
செய்வதறி யாதுவரு வார்போவர் தம்மிடம்
செப்பியழுல் கின்றநேரம்

அண்பிலுரை அருணகிரி யின்தமிழின் நவநீதம்
அள்ளிஅறு வாய்மலர்மேல்
அப்பிநற் கரிமுகன் தம்பிவா, என்னவும்
அம்மான் அனைக்கவரவும்,

கன்னலென என்றனக மீதுவரல் காணில்தலை
காட்டுமோ பிணிகளென்பால்
கரிவண்டெ லாம்பண்கள் சொரிகின்ற மயிலம்வாழ்
கந்தா குழந்தைவேலா!

ஜம்பெரும் பூதங்கள் என்னையை சாளவும்
அவர்சொல்லில் நானாடவும்,
ஜங்குரவர் சொன்னெறிகள் தீரணமாய் என்னீயியாங்
கல்லனபு ரிந்துதெங்குஞ்சம்

வெம்புகடல் வாய்ப்படு துரும்பாய் அலைந்துபல
வெறுமளிதர் காணிலச்சம்
மேலாக, நாலாவி தத்தீழுமிவ் வாபத்தில்
மீளான் வாடுநேரம்,

சம்பிரம வாடகத் தம்பமிசை ஆரமாம்
சங்கிலியி சைத்ததொட்டில்
தாலாட்ட மலைவல்லி பாஜாட்டெ னாஅவஞும்
தன்தோனை நீட்டான்றே

கம்பிமயில் மீதுநீட் ழனநதகம் வரல்காணில்
கனமையல் எனையன்னுமோ?
கான்குரவர் கவணேறிவான்மோது மயிலம்வாழ்
கந்தா குழந்தைவேலா!

மனிதர்மனி தர்க்கழைம ஆகுமொரு தீக்கனவு
 மண்ணிடை யிருப்பதீல்லா
 வகைக்கெனது நாட்டினர் அறப்போர் நடந்தீடுவர்
 வாய்மையிற் பண்ணை நாளில்:

எனினுமென தன்பான “நாடின்று மற்றோர்
 இனத்தவர்க் கழைமயாதல்”
 என்னுமிக் கோலத்தை எண்ணியென் தோன்பார்த்து
 நான் பார்த் தீருக்குநேரம்

கனியுதடு புன்னகை கொழிக்கமுக நீலவுதொறும்
 கட்டவிழ்கு ழல்மொய்ப்பதைக்
 கையால் விலக்கீயே ஒய்யார மாகநடை
 காட்டியென் கைமீதிலே

கனல்மேனி இருள்கூடிய வருகோல மதுகாணக்
 கடும்பகை இருப்பதுண்டோ?
 கதியிதென உலகெலாம் வதியுமெழில் மயிலம்வாழ்
 கந்தா குழந்தைவேலா!

வாழி வெண்பா

வாழ்கமுரு கன்பாத மாமலர்கள்! வேல்மயில்நற்
கோழிஅறும் வாண்உலகு கோதீல்மறை - வாழியவே
எல்லா உயிரும் இனிதாக எங்கள்தமிழுச்
சொல்லமுதாப் ளங்கபுகழ் குழந்து.

■ ■ ■

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது - 1946

எ

சிறப்புக்கவி

செந்தமிழ்ப் புலவரும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தீன்
உதவியக்கிராசனரும், கல்வே காலேஜ் தமிழ்ப் பண்டிதரும்,
தமிழ்மகவுப் பத்திராதிபரும், கணனப்பர் கலம்பக
ஆசிரியரும் ஆகிய திருவாளர் வீ. துரைசாமி
முதலியாரவர்களியற்றியது.

கட்டளைக் கலித்துறை.

தெய்வப் பிழவள்ளி காந்தனற் சேந்தன் றிருவடிக்கு
மெய்வைத்த சீர்ச்சூப்பு ரத்தினப் பேர்கொளும் வேளிசைத்த
மையற்ற பாவி னினிமைகற் றார்கள் வழுஉக்கவிகள்
பொய்யற் றமுது மவர்க்கினிப் புத்தி புகட்டுவரே.

வேலேந்து சேவகன் மாமயி ளசல மேவுபிரான்
காலேந்து மித்துதி யோதினுங் கேட்பினுங் கானுநலம்
மாலேந்து சிந்தை மயக்கறு நல்ல மகிழ்வுவரும்
நாலேந்து சீர்தெரிந் தாசறலா நசைகி நோக்குமினே.

* இச்சிறப்புக்கவி பின்வந்த பதிப்புகளில் இடம்பெறவில்லை.

—
வேறுமயிலுந் துணை

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது

விநாயகர் காப்பு வெண்பா

சீர்மணக்குந் தென்மயில வெற்பிற் ரிருமுருகன்
பேர்மணக்கும் பாட்டிற் பிழையகல - ஓர்மணக்கு
ளத்தனப்பன் நற்களிற்றி ணைப்பதத்தீ ணைத்துதீப்பன்
எத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு.

விநாயகர் துதி

வண்ணம்

இராகம் : நாட்டை தாளம் : ரூபகம்

உ_லகுதி னமுனைப்பில் மராடி
உ_ளமதி னினைகுவ தெனிலவர்
உ_றுவினை எவைகளு மிலையென இனிதாமால்

உ_மையவள் தருமுதன் மகனுனை
உ_ளமொழி மெய்களினி ழியவன்
உ_வகையொ டுதொழுகு வதையினி மறவேனோ

மலியவல் பொரியொடு பயறுகள்
மதுநீகர் கனிவகை யனுதினம்
வரையென நிறையவு னதுதிரு வடிவேலே

மனமகி ழுகிடுவ னருள்ககு
மரனழ ஓருகனி யையரனை
வலமிடு வதிலுணு மரிமகிழ் மருகோனே

மலைமத கரிடிடர் புரியுமொர்
மதியிலி அசுரனை ஓருநொடி
மடியவ மரர்துயர் களையுமொர் அடல்வீரா

வந்புதை யலினிதி யெனமலை
வழியரு வியெனவை னதுகவி
வளமொடு புதியன வெனவிரி புவிமேலே

பொலிதர அவைபுகழ் பெற்மிகு
புலவரே வருபினி தெனநனி
புவியினர் உ_ளமதி லொளிதர அருள்வாயே

புரைதவிர் தெருவரி சையபாடமர்
புனிதமொ ழுயரிவை யர்களுறை
புதுவையி லமர்கய முகமுறு பெருமாளே.

சிவபெருமான் துதி

வண்ணம்

இராகம் : தேசிகம் தாளம் : ஆதி

நதியொடும் பிறையணிந் திடுபேரம் பொருளெனுஞ்
சிவனைவந்த் தனைபுரிந் தாலே - உயர்

நலமரு விடுநிறை கலைகுடி புகவரும்*
அறிவுபெ ருக்கிடும் உலகுபு கழ்பரவும்

ஆருமெச்சு வார்பகைவர் போர்நினைத்தி டார்நிதிகு
பேரனுக்கு மேல்நிறையும் வாழ்வளிக்கு மேமனித

ரேயுமக்கை ளாமளிக்க வேவிருப்ப மாயிருக்கி
றானிருக்கு மாலையத்தி லேமிதித்த காலடிக்கு
நேரிலுற்று வாழ்வளிக்க வேணுமப்ப னேயெனச்சொ
னால்நொடிக்கு ளேயளிப்பன்

இப்புவிக்கு மெப்புவிக்கும் எப்பொருட்கு மப்பன்வித்து
தோலுடையா னாடரவே தானணிவான் மாழுமீமேல் (ந)

உலகமுஞ் சடவுடம் பெவைகளுங் கணமறைந்
தழிவுறுஞ் சிறிதுநம் பாதீர் - தொகை
நகையுடை பொருள்நிலம், மனைமக ஞறவினர்,
பரிகாரி முதலியவை, களிலொரு பயனிலை

காலன்விட்ட பாசமதை நேர்விலக்கு மோனிவைகள்
போழுயிர்க்கு வீதிவரை தான்வரச்சொ னால்வருவ

தேதுசற்று நீரிழைமத்த ஓர் அறத்தொ டேபெருத்த
பாவமொக்க வேவழிக்கு நாழிந்தப தாலதற்கு
னேயெனப்ப னாணணசற்று மேமறுத்தி டாதுநற்ற
போதனர்க்கு நேசம்வைத்து

நித்தநித்த மெய்த்தவத்தொ ஹ்றபத்தி பெற்றிருப்பிர
ஈதலவோ மானிடரே பூதலமே லாதரவே (ந)

அமரர்தம் பகைகைடும் திரிபுரம் பொரிபடும்
பரமனம் பகம்விரிந் தாலே - நிறை
அருளினி லூலகமு நிலைபெறு வனமறை
முடிவினில் நடமிடு பொருளென அறைகுவர்

ஆசைவிட்டு நாடுமன தோரிடத்தி லேவிடுத
போதனர்க்கு மாழுனிவர் ஆனவர்க்கு மாமலரி

லேயிருக்கும் வேதனுக்கும் மாயனுக்கு மேகிடக்கி
லாதவஸ்து மாமலைக்கு ளோமுளைத்த ஓர்கொடிக்கு
நேயவஸ்து மாபுவிக்கு தாரவஸ்து யாவினுக்கு
மூலவஸ்து தேனையொத்த

சுப்புரத்தி னத்தினற்ப தத்தினுக்கி னித்தவஸ்து
வாதலினீ ரேபுவிமே லீதுணர்வீர் வாழ்குவிரே (ந)

உமை துதி

வண்ணம்

இராகம் : தேசிகம் தாளம் : ஆதி

வாய்தீறந்தமு மோர்குமுந்தையின் மேவிரங்கிடு வாய்தீனம்படு
 வாதைகொஞ்சம தோழனாஞ்சிறு பாலனங்கழு வேகறந்தமு
 தேதருங்கரு ணாகையைந்தனி லேவணங்கிடு பேதையுங்கடு
 காகிலும்பெற வேந்தெனந்தனன் யாதையுங்கரு தாமலின்றெனை
 ஆளவுனது பாதமலது வேறுகதீயு லோகமதனில்
 ஏதுவுன நாயகியுமை பார்வதீயுப காரிய மலி
 அட்டதீக்குவின் யாவுமீன்ற அன்னை காமாக்ஷியே

பேயனும்படி தாரணிந்தெழி லாய்நடந்திடு தோளொடுங்கனி
 வாயொடுந்தனிர் மேனியொங்குமொ ரேமணந்தர வாரிடுங்குழல்
 காரெனும்படி மார்பிள்வெண்துகில் ஊராறிந்திட வேதிறந்தெனை
 மாதனும்பெறு மேதிவந்தினி மேலும்வஞ்சனையால்நிருங்குழன்
 வாசிவெப்பு மானிடையினி லேபடர்கொடி யேதிமமலை
 மாதவமணி சோதனைபுரி யாதுனதீரு மாமலரடி
 மற்றுவப்புடன் ஈதல்வேண்டும் வல்லி காமாக்ஷியே.

சாதியுஞ்சம யாதியுந்தனி யாதசண்டையி லேமுயன்றன
 நீதியுங்கிடை யாதறங்கிடை யாதினம்பரி காசமும்பட
 வேபணந்தெனை யேந்தெனந்ததி காரமும்பெற நீசதந்தீர
 மேபுரிந்திடு மானிடந்தனி லேகிடந்தலை யாதுவந்தெனை
 யாவருமொரு சோதரரென மாசமரச ஞானமுதய
 மாகிடும்வண மேமிகுதீர ணாயனுதீன மேயினிமையின்
 மெய்க்குழுத்திடும் வீரமாண்பு செப்பய மீனாக்ஷியே.

நோய்களும்பல கோடியண்டதி னால்வருந்திடு போதுவந்தவு
 ஷாதிதந்துமொர் சோதிடன்குண மாகுமென்றதி லேபணங்குறை
 யாதுதந்தொரு நாள்கடந்தபின் ஓலைவந்தது மேவிருந்தெனை
 ஓழவந்தெம தூதருந்தம தூர்வரும்படி கூவுமுன்பெனை
 ஆதரிமுன மோர்நொடியினி லேயசரரின் வேரழிவற
 வேயெழில்மயில் வாகனணிடம் வேலுதவிய தாய்ந்துமலி
 சுப்புரத்தீனம் நாஞும்வேண்டும் அம்மை மீனாக்ஷியே.

திருமால் துதி

வண்ணம்

இராகம் : சகானா தாளம் : ஆதி

பாலாழி மேலினிது கண்துயிலும் மாதவனே
மாலேயுன் மார்பிலனி வண்துளப மாலையிலே
வந்துமொய்த்தி ஞஞ்சிறைப்பொன் வண்டினுக்கி ருந்துமெய்த்த
வந்தனிற்று ரும்பிடைக்கி சைந்தெனக்கி டும்படிக்கு
மட்டினிக்கு மெய்ப்பத்தி எளத்துத்தித்தி எளத்துறிருகும்
மகன்மேலே

மூலாவி லாசவிழி யின்கடையி னாலைனனையே
ஏலாதெ னாதருள்க மங்களாகு ணாலைவயனே
எண்டிசைக்கு ளாங்கனுற்ற உம்பருக்கு ளாங்கெனக்குன்
அம்புயப்ப தந்தனக்கி ணணந்தநற்ச கங்கிடைக்கும்
இச்சகத்தி ணைக்களிப்பி னிற்படைத்த ஸித்தமிக்கும்
எழிலோனே!

மேனாளி லேமுதலை தீன்றிடுமே னேயாரியே
கோனேயு னாதரவு தந்தருள வாயெனுமோர்
குன்றையொத்த வெஞ்சினப்பெ ராங்கரிக்கி ராங்கியக்கண்
அந்தரத்தி ருந்துவப்பொ டும்புவிக்கு வந்துடுத்த
ரைக்கணத்தி லக்காரிக்கு மெய்ப்பத்தி ணைக்காடுத்த
அருளாளா!

தேனாறு பாய்குவது கண்டுருகி னேனதையே
நானார வேயுன்றுத லென்றுனது கோயிலிலே
மன்றில்விட்டி கழுந்துதுட்ட னன்றிமுக்க மாங்கைவிக்கி
னந்தவிர்த்து வஞ்சமற்ற பஞ்சவர்க்கு ராங்கொடுத்து
வித்தைக்கற்கு மிச்சைசுப்பு ரத்தினத்தி னுக்களித்த
பெருமானோ!

சரஸ்வதி துதி

(பசுஷ்டிமிருக்கவேணும் என்ற மெட்டு)

இராகம் : இந்துஸ்தான் காப்பி தாளம் : ஆதி

ஞானந் தரும்கிரைவி கவிராணி - என்றன்
நாவிலவந் தருள்புரி கலைவாணி
கானுறை மயிலே கவிதையின் உருவே
(ஞான)

வான மிருந்திழியும் மழைபோலே - கொட்டும்
வாக்குத் தருகமலர்க் குழலாளே
நான்முகன் மனையே நாடுனேன் உனையே
(ஞான)

வெள்ளைக் கமலமிசை நடிப்பவளே - இசை
வீணை தனிலமுதம் வழிப்பவளே
அள்ளித் தருவதால் ஆர்ந்திடுங் தேனே
(ஞான)

தெள்ளுதமிழ்ச் சுப்புரத் தினம்பாடும் - கலைத்
தெய்விக மேவருக அருளோடும் (ஞான)

அனவயத்கம்

வெண்பா

தீருமயிலம் வாழ்கந்த வேள்மேல் சிலசொல்
பொரியார் மணிவாக்கின் பீடு - தெரிவதற்குச்
செப்புகின்றேன் ஆதல் சிறுமை புதல்வரின்பால்
ஒப்புதல்போல் ஒப்ப உவந்து.

நாட்டுச் சிறப்பு

இராகம் : தேசிகதோடி தாளம் : அடசாப்பு

சீர்காண்ட தென்மயி லாசல நாடென்ற
 பேர்கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு
 வார்காண்டல் விண்ணணுத்துப் - புவி
 யோரஞ்சு மின்னல் விடுத் - ததீ
 ராக இடிடிட்து - மிக்க
 மழைமுத்து மாலை
 விழுவைத்த தாலே
 வழியற்று ஞாலம்
 குழிவற்று மேலே
 வருநதியின் காட்சிசொலும் வகையறியேனே

மலைவிட்டு நீங்கிப்பொன் னலைகொட்டி மூங்கிலின்
 குலமுற்றும் வாங்கிப்பன் மலரிட்டு வேங்கையின்
 தலைமுட்டு நதிவெள்ளுமே - ஏரி
 குளங்குட்டை யலையுள்ளுமே - இரு
 நீலமுற்றும் குதிகொள்ளுமே - எங்கும்
 உழுவர்கள் ஓடி
 விழுவுகொண்ட டாடித்
 தொழுதெய்வும் நாடிக்
 கழனிகள் தேடிக்
 கனங்ருதின் ஏர்பூட்டி நீலமுழு வாரே

பதனிட்ட நிலமுற்றும் விதைநட்ட தயல்நட்டுக்
 களைவெட்ட வருமாதர் மதியொத்த முகம்நாண
 மரைமொட்டு விரிவெய்தலும் - அவர்
 விழியொத்த கருநெய்தலும் - நத்தை
 தருமத்து நகைசெய்தலும் - கண்டு
 காலால் மிதித்ததன்
 மேலே பகைத்தவர்
 போலே எடுத்தரி
 வாளால் அறுத்தெறி
 கரைசேர்த்த களைக்குலத்தீல் வண்டுபண் பாட

எருவைத்து வரநித்தம் பிறையொத்து வளரப்பின்
 கதிர்விட்டு முதிரத்தன் தலைநட்டு வளையக்கண்
 டகமுற்ற மிகுமாசையால் - நிலம்
 விளைவுற்ற தொகைபேசவார் - அறு
 வடைசெய்ய விடைசெய்குவார் - பின்னர்க்
 குப்பல்செய் ததுமோதி
 நெற்பதர் கெடத்தூவிச்
 சுப்புரத் தீனம்ஒதும்
 நற்கவிப் பொருள்போலும்
 மலைபோல்நெல் வீடுவர இனிதுநுகர் நாடே

நகரச் சிறப்பு

இராகம் : தேசிகதோடி தாளம் : ஆதி

கொட்டுமெது சீதளக்க டப்பமலர் தோனுறத்த
ரித்தமுரு கோணமாப்பர் சித்தமயி லாசலந
கார்ப்புகழை யோதிட்ட்கு நற்றிற மில்லை - சேடனி
னைக்கீனுந் தொல்லை

அட்டதீச யோடிவிண்மு கட்டினையு மோதிரவி
வட்டமுமி டாதுயுக முற்றினும்வி மூதபடி
இட்டநகர் மாலையெனக் கட்டு மதிலும் - அதனைச்
சுற்றி யகழும்

மின்னுமணிக் கோபுரங்க ஸின்சிகர மீதனிந்த
பொன்னுடைநி கேதனாங்கள் விண்ணகரின் மாதர்தமை
இந்நகரில் வாருமென ஆட யழைக்கும் - அவரை
ஓட யிமுக்கும்.

வெள்ளிமலை போலுயர மூளைபல மாளிகையிற்
புள்ளுலவு நேரமதீல் அள்ளிமணி யாலெறியும்
பிள்ளைகள்உ லாவுமந்த வீதிப் பெருமை - அதனை
ஒதலருமை

சித்திரங்கொள் ஆலயத்தீல் உற்றமுரு கேசனுக்கு
நற்றிருவி மூவைபவ மெத்தவறு நாலுவரு
ணத்தவரின் வீதிதனில் கீத முழுக்கம் - அதிக
வேத ஒழுக்கம்

பூரணாகும் பங்கள்வைத்துத் தோரணம வங்கரித்து
நாளின்விளக் கங்கொளுத்து வாளிலக்கி முத்தீயர்க்கு
நாரணன்கொ ஞந்திருவை ஒப்பு ரைத்தனன் - கனக
சுப்பு ரத்தினம்

மயில மதலச் சிறப்பு

இராகம் : ஆனந்த பைரவி தாளம் : அடசாப்பு

(கலை)

அறுபொறியின் வடிவாகி யங்கையிலே பரைதந்த
சக்திவாங்கி
அமரர்படுந் துயர்நீங்கச் சயமோங்க அசுரர்குல
மூலந்தன்னை

(துரிதம்)

அடிகொண்டு களைகின்ற இளமைந்த னமர்கின்ற
அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற முறைகொண்டபின்

அங்கண் ஞாலத் தீருப்பவர் வானவர்
அங்குனே நின்று கண்டு துதித்திடத்
திங்கள் சூடும் சிகரமும் நாற்றிசைச்
சேருஞ் சாரலும் சீதளத் தூற்றலும்

(துரிதம்)

திரிகின்ற புயல்வேழும் அரிகண்ட உடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டங் ககம்வாட (1)

(கலை)

மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சபொழி பனியும்சந்
தீரதாரையும்
மஞ்சனாநீ ராய்த்தவத்தர் செஞ்சடையில் சோரமங்களாப்
பண்பாடிவண்டு

(துரிதம்)

மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவினீச
வதிகீன்ற குறமாதர் இருகெண்ணைட விழிகூச
மல்லி கைப்புதர் வெண்ணைகை யாடவும்
மாது ளங்களி ஆலிலை போர்த்தவும்
நல்ல தென்ற லணைந்திடக் கன்னிமா
நாணி மேனிச் சிலிர்த்துக் குலைந்திடும்

(துரிதம்)

நளிருற்ற குரவஞ்சந் தனமற்றத் தருவுந்தம்
நறைகொட்ட நிறையுஞ்சொங் கமலப்பொற் றடமுற்றும் (2)

(கஜல்)

அரவுதரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற
வச்சிரம்பொற்
சன்னராசி அற்புதங்கொள் ஜோதிவல்லி யிற்கலந்த
போதுவல்ல

(துரிதம்)

இருள்முற்றும் ஓளியாகும் மிகுரத்ந மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற தெனவோத
எங்கு நோக்கினும் புள்ளினத் தீன்னொலி
இடையில் வேடர்செய் ஆட்டாங்கள் பாட்டுகள்
தொங்கு மாலையின் வெள்ளரு விக்குலம்
தூர நின்றிழி போதொரு சந்தப்பண்

(துரிதம்)

தொழுபத்தர் முருகாளன் றழுகைக்கண் ணைழுமோகை
சுரமொத்த கரதாளம் நிறையொத்த தீழமேளம் (3)

(கஜல்)

குஞ்சரி யோர்பாகம் குறவள்ளி யோர்பாகம்
கொஞ்சக்கைவேல் கொட்டொளியும்
தழழுத்தொளிரும் கருணைநோக்கும் குளிர்வதன மீராறும்
நளிர்பதமும் கொண்டகோயில்

(துரிதம்)

குறைத்ர விரைவாக வருவார்கள் ஒருகோடி
குகனேஷன் முகனேளன் றழசோர நடமாடிக்
குப்ப லாகப்பொற் காவடிது) தோள்தூக்கீக
கொள்ளை யாவுங் குமாரன்தன் மேலாக்கீச்
சுப்பு ரத்தினம் கொற்றமிழுப் பாவாக்கீல்
சுழுத் தென்மயி லாசல மேநோக்கீச்

(முடிவு)

சுராதிபனை வாழ்த்தீ நலம் துய்ப்பரதி சோபிதமே.

10

நால்

(பாலசுந்தர சேகரா என்ற மெட்டு)

இராகம் : சங்கராபரணம் தாளம் : ரூபகம்

பல்லவி

பாலசுப்ர மண்யனே!

நீலமாமயில் மேலுலாவிடும் (பால)

அனுபல்லவி

ஞால மீதினில் அமுதச் செந்தமிழ்

நலமுதலிய பொதீகையிலமர்

குறுமுளைவனுக் கீளீதருள்செயும் (பால)

சரணம்

வேலூ மயிலும் கோழிக் கொடியும்

விரவிய அன்பர் உளமார் வாழ்த்தும்

கோல வாயிதழ்க் கொடியி டையினர்

குலவு பாங்கும் கண்டின் பங்கொளக்

கோளிடுமிப் பாலன்மனத் தாவல்கெடச் சேவைதர

நேரிடுமோ நாளுமிழை யோர்பணியுங் காவலனே!

நித்தமு ணைப்பணி பத்தீயை ணக்கிலை ணனவிடுவாயோ?

நித்தா! சுத்தா! அத்தா! முத்தா!

நீணதாருபுகழ் தணைமொழிந்த

அருணகிரிக் கருள்புரிந்த (பால)

கீரன் துயரம் நீக்கத் தண்ணீய

கேழல் பூம்பதம் தந்த புண்ணீய!

பூர ணாபுவ ணாதி யண்டம்

புரந்தி டங்கந் தாசிந் தாகுலம்

போக்கிடுதல் உனக்கரிதோ தாய்க்குமகன் முழுப்பகையோ!

யார்க்கிதீல்நீ பயப்படுவாய் ஆக்கியழித் தருள்முதலே?

அக்கணி முக்கண னுக்கிணி திற்ப்ரண வப்பொருள் ஒதும

நாதி ஆதி சோதி யாதிங்

கழமலரினை விடலூருகதி

படிமிசையுள தோஉரைததி (பால)

தேவ ரைச்சிறை மீடக ஆங்குச்

சென்று மையிடம் சக்தி வாங்கித்

தாவிச் சூரனூர் வீர வாகுவைத்

தூது போக்கிப் போர்க்குண் டாகிய

சயமுரசடி படஅமரர்கள் சயசயவெனு மொலிதீசையுறப்

புயவலியச ரரைதீர்கொடு புகையொடுகண லைழிருபுடை

புக்கம ரிற்புய மொக்கள் தீர்த்துடல் வெட்டின ரிடையே

சூரன் மார்பின் மேலுன் வேலைத்

தொடுத்தவன்குலத் தொடுமடித்தீடு

சுரர்க்கதீபதி யுனக்கடைக்கலம் (பால)

நாழி கைஅரை யேனும் சகியேன்

நச்சுப் பொய்கையன் ரோகிப் பூமி

தாழ்கு மூல்தன மாதர் கண்ணும்

தடுக்கொ ணாக்கூர் வாள்ளன் மீதீனில்

தாக்கநலிந் தேன்பிணிகள் மாய்க்கநினைந் தனபொருள்கள்

போர்க்குவளைந் தனமனிதர் போக்கிலிழிந் தார்எதிரே

புறப்பட டிருட்டில் திருட்டில் கயிற்றைக் கழுத்தீர் கருநமன்

வீசா முன்னை ஈசா என்னை

விரைந்துவந்தீடு சுப்புரத்தீனம்சொல்

நறுங்கவிக்கிரங்கி யருள்புரியும் (பால)

11

தலைவி தாதுபோக்கல்

(தேவகி மெந்தனாள் கண்ணனைத்
தேடுவோம் என்ற மெட்டு)

இராகம் : இந்துஸ்தான் பியாக் தாளம் : ஏகம்

பல்லவி

வானவர் போற்றும் வேலவனிடம்
மாது நீ ஓதடி (வா)

அநுபல்லவி

மாமயில நன்மலையிற் சென்று
வஞ்சின்னிலை தன்னை இன்று (வா)

சரணம்

நானவனுக்கும் அவனெனக்குங் கட
னாவதென உண்டு - சாசனம் - அதற்
கேளில்லை இன்னும்வி மோசனம் - என (வா)

தாளமுழவ தில்லை முருகன்மேல்
தையலெனக் குள்ள காதலை - மத
வேளின்கணை பட்டுச் சாதலை - அந்த (வா)

ஒத்தியி லேசெட்டி வீதியி லேசொன்ன
சேதியெல்லாம் உள்ளம் மறந்ததோ - உன்
சாதியில் இக்குணம் பிறந்ததோ - என்று (வா)

பாசி மயில்மிசை மாசி மகத்தன்று
நேசி யருடன்நீ வந்தனை - நீன்று
பேசிழில் நேருமோ நிந்தனை - என (வா)

வாதனை தீர மணப்பதின்றி யின்னும்
சோதனை செய்திட வேண் டுமோ - இந்த
மாது பிறன்கையைத் தீண்டுமோ - என (வா)

கைப்பிழ யிற்கொண்டு வாகுகனை - நயம்
காட்டியோ மையல் கூட்டியோ
சுப்புரத்தி னம்சொல் நீட்டியோ - அடி (வா)

12

வண்ணம்

(மருசீவ செறித்த என்ற மெட்டு)

மயிலா சலத்து முருகா எனக்கு	
வரமே யளிக்க	நினையாயோ
மயலார் தடக்கண் மடவார் தனத்தில்	
மனதே செலுத்தி	யழியாமே
வெயிலே துடித்த புழுவா கீநித்தம்	
விழியாதி கட்குள்	உழலாமே
விரைவே கழற்று நமனார் கயிற்றை	
யுடலோ ஞூசற்றி	யழையாமே
மயில்மே லினிக்க வருவாய் சுரர்க்கி	
னமுதே பரைக்கு	மகனே நீ
மலரே நிகர்த்த பதநீ மூலுக்குள்	
வகையே சுகிக்க	அருள்தாராய்
வயவே லெடுத்த அறுமா முகத்து	
வலனார் பயத்து	மகிபா சீர்
வனமார் கொழுக்கண் மகவான் மகட்கண்	
விளையா டியிக்கண்	வருவாயே

13

மனதுக் கிளிதுரைத்தல்

இராகம் : அடானா தாளம் : ரூபகம்

பல்லவி

குமரனை நினை கோலமாமயில் (கும)

அநு பல்லவி

உ_மையாள் தரும் பாலசுப்ரமண்யன்

உ_லகத் தெதிரிற் றரிசித் தருகளைப் பெறவுற் றிமேக் (கும)

சரணம்

மணியும் துக்கிலும் கரியும் பரியும் சுவையும் புவியிங்
கைவையும் தீணையும் தனியுன் கூடவராவாம்
வளமிக் குளநற் களியும் இளமைப் பருவப் பயனும்
வளர்கட் டுடல்மட் கலமும் வீடுதராவாம்
துணைபோ லணியா பரணா தீயினால் மயலே தருமா
தரைந் யடைவா யெனிலோ அதனால்

துயர் துயர் துயர் (கும)

குளிர்மதி அறுமுகம் ஒழுகீய அருளினைத் தெளிதமி
ழினிலொரு துதீகவி உ_ரைசெயச் சொரிபவன்
இ_னபெருமான்
கோரிய கீரனி னார்துயர் தீரமுன் ஓடிய
வேலவ னாமுனை ஒ_ளவு நேரினில் ஓடிவருவான்
குகண்கடம் பணிந்தவன் பதம்பணிந் ததும்பவம்
பறந்தீடுமே பறந்தீடுமே மறந்தீடுமே (கும)

போதன்தனை ஓதுஞ்சிறை போகும்படி ஏவுங்குரு
நாதன்வடி வேலன்புகழ் பாடு நெஞ்சே
பொய்ப்பகட்டை விடடுச்சுப்பு ரத்தீனத்தி னற்றமிழ்ப்பன்
செப்பியப்பன் மெய்ப்பதத்தைத் தேடுநெஞ்சே
புலப்படும் பொருள்நசித் தீடுமதில் கலப்புற
இனித்தலைப் படுவதைத் தொலை
ததியடைந்தி டப்பனைத்
ததியடைந்தி டப்பனைத்
ததியடைந்தி டப்பனைக் (கும)

14

தினாந் துதிப்பாய் நெஞ்சீசே என்ற மெட்டு

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி

பிரமனை ஜயித்தகந் தாவரம் தந்தாள்
அரனாருள் மகனே அரியின்ம ருகனே (சரண)

சரணமல் லால்துணை ஏதுமன்ன மீது
ஷண்முக வழிவே சதுர்மறை முழிவே (தாயும்)

தாயுந்தந் தையுமென வந்துள்ளு வந்து
தாவினோம் வாராய் சுஞ்சலம் தீராய் (சாயும்)

சாயும் கிழவனென வனத்திலோர் தினத்தீல்
தனிவள்ளி தோளே தரச்செய்யும் வேளே (கீர)

கீரனுக் கருளிய வீரா மயூரா
கீர்த்திகொள் வேலா காத்தருள் மூலா (குர)

குரன்கி கௌயோடன்று தீர்த்தருள் மூர்த்தி
சுப்புரத் தீனம்தரு ஒப்பிடும் சிவகுரு (பிர)

15

தலைவி பாங்கியிடம் கூறல்

இராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி

பல்வளி

மனமிருந்தால் வரலாம் மயில்வாகனன்
வந்தெனக்கின்பம் தரலாம் - என்

அநு பல்வளி

இனமெ நம்பினேன் இல்லை
எல்லாம் மறந்தேன் தீல்லை
வனநாதன் மகன் மேலே
வைத்தேன் மோகமக் காலே (மனமி)

சரணம்

புனையுங் கடப்பந் தாரும்
புன்னகை செய்யும் சீரும்
நனையும் மலர்க்கண் ஞோரம்
நல்லரு ளோஅ பாரம்
எனையாளத் தகுமென்றே இவனைநம்பி னேன்அன்றே
மனைமாருந் தானுமாகி மறைந்தான் மயிலமேகி (மனமி)

அன்றுவந் தாற்போல் வந்தான்
அரைநொடி யில்ம ரைந்தான்
நன்றோ அவன்செ யல்தான்
நாலா வித்தும் கந்தன்
குன்றென்று நினைத்தென்னைக் கொடுமைபுரிந் தான்முன்னைச்
சென்றுகுறப் பெண்டியும் தென்மாவுண்ட தோனுாயம் (மனமி)

அந்நாள் முதலிந் நாளாய்
அவன்மோக மேகூர் வாளாய்
மின்ன லிடையைத் தூளாய்
வீச தென்குறை கேளாய்
கண்ணியவன் தெரிந்தே கருவில்லைவத் தான்மருந்தே
அன்பன்சுப்பு ரத்நம்பண் இன்றேல்தேற்று வார்ஞூர்பின் (மனபி)

16

பாரத நாட்டின் விடுதலை வேண்டல்

(காவடிச் சிந்தில் பாளைவாய்க் கழகில் என்ற மெட்டு)

வீழ்தலும்யாம் வாழ்தலுமே வேலவாஉன் கையிலுண்டு
வீணீல்நாங்கள் பட்டதெல்லாம் சொல்லவோ - நின்பால்
வேண்டிந்தப் தெல்லாம்கின்ப மல்லவோ - இந்த

ஆழ்கடல்புவி மேலெமக்கினி
தானபாரத பூமியைநீ

அட்டதீக்கும் போற்றும்வண்ணம் ஆக்குவாய் - வாளில்
எட்டவே உரிமைக்கொடி தூக்குவாய்

பாழ்படச்செய் தாரிந்நாட்டை ஊழ்வினைதா னோஅறியேம்
பாரதத்தார் கொத்தழமை ஆயினார் - சிலர்
பசிதொலைக்க வேறுதேசம் போயினார் - அந்தோ

ஏழ்கடல்செலும் கீர்த்திபோயின
தீனர்யாமெனும் பேருமாயின

தீக்கணம் கடைக்கண் பார்த்தால் ஓர்நொடி - தனில்
எங்குலப் பகையனைத்தும் மண்பொடி.
மாக்கடல்நீர் தீப்படக்கை வேல்விடுங்கந் தனேஉன்னை
வழிபடும்போ தும்குறைவு நேர்வதோ - வீரர்
மனதிலும்பொல் லாதசோர்வு சேர்வதோ - கெட்ட

வறுமைநோய்கள் அச்சமுதலாம்
வழிமறிக்குமிக் கலிதவிர்த்தினி

வரவிடாதே எமதுநாட்டிற் கெடுதலை - சுக
வாழ்க்கையில்நல் வாழ்க்கையாகும் விடுதலை.

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி

சூர்க்கலம் வேரறுக்க ஒருவேலும் - நான்
துணையெனப் பிழத்தீட இருகாவும் - என்னும்

காரியத்தை முன்னிட்டுவிற் கோலைத்து வேடர்புனம்
மானைவிட்டுன் மெய்யுருவும் வேறுபட்டு நீமணந்த

ஏர்குறத்தி யணைத்தீட அறுதோனும் - தெய்வ
யானையும் அணைத்தீடுமற் றதுதோனும் - எண்ண

எந்த நானும் - என்
துயர் மானும்!

ஓர்குழமற் றோர்குழியைக் கெடப்பார்க்கும் - இந்த
உலகத்தை நினைத்தீடில் உளம்வேர்க்கும் - கொடு

மாரண்விடும் பாணமதி மேமனது நோக்கிள
மாதர்வச மாகியலை யாதுசுக மேபெருகச்

சீர்கடப்பந் தார்குலுங்க மயில்மேலே - அலை
சீறுகடல் மேலுதித்த வெயில்போலே - வர

இது வேளை - குகப்
பெரு மாளே.

கற்பகப்பொ தும்பரிடைக் குயில்பாடும் - க
லாபமயி லோடிஅங்கு நடமாடும் - உயர்

நற்றருக்கள் வாசமலர் உட்குடைந்து தேனினங்கள்
பொற்பொழியைச் சூரையிடும் அற்புதங்கொள் வான்மயிலம்

சுற்றிவரு வார்குழியி லுதிப்பேனோ உனைச்
சுப்புரத்தீனம் தமிழில் துதிப்பேனோ எக்

கதி தானோ அருள்
முரு கோனே

நஞ்சக் குறுதி கூறல்

இராகம் : இந்துஸ்தான் பியாக் தாளம் : ஏகம்

கெடுதலைச்செய்யும் அசுரர்கள்தும்மைப் படுகொலைச்செய்யும் வயிரவேல்
கீர்த்திகொள்புயம் தூக்கியபடி குகன்ளமுந்தனன் மயிலின்மேல்

சுடுமணற்பொரி யறுமுகனைத்
தீரிபுரமொரித் தவன்மகனைத்

தொடுகழுற்பணி வாய்மனமே
விடுதலைகிணி விடுதலைங்கும் (கெடு)

நிதம்தரும்சுகம் அவன்மலர்ப்பதம் என்றினைத்திடு நஞ்சமே
நிசத்தினிலந்தச் சுரர்க்கதிபதி தனக்குநீயென்றும் தஞ்சமே

சதுர்முகத்தனைத் தோற்கடிக்கும்
ஒண்முகனே காப்புனக்கே

அதர்மமிங்கினித் தலையெடாது
சுதந்தரம் இனிச் சுதந்தரம் எங்கும் (கெடு)

சமயம் வருதல்மெய் எனதுறவினர் சரவணைபவ ஓம்எனச்
சாற்றினர்பகை நாற்புறம்வளைத் தேநொறுக்கிடு வோமினிக்

கையில்அவனருள் உண்டுகண்டாய்
கந்தன்படைச்செங் குந்தர்களாய்த்
துயர்ஷுழித்தெழு வோமினிமேல்
பயமிலைகுலம் உய்யுமுய்யுமுய்யும் (கெடு)

மலையெனப்பெரு முடலெடுத்திடு கிரவுஞ்சனுயிர் மாய்ப்பவன்
மயிலநற்றல மதிலிருந்துநம் குலமுழுவதுங் காப்பவன்

தலையணிந்தவன் குருவுமவன்
சகலஉயிர்க்கும் வேருமவன்
நீலையெனது சொல் பார்மனமே
புலையும் மறமும் தொலையும் தொலையும் (கெடு)

19

நெஞ்சுக்கு நீதி கூறல்

இராகம் : தேசிகதோடி தாளம் : ரூபகம்

பஸ்லவி

ஒன்று கேள் மனமே

அநுபல்லவி

இன்றுதொட்டு நீ ஒருவழி நின்று நல்ல சுகமனுகிட (ஓ)

சரணம்

சென்று சென்றுபழி பாவத்தில் வீழாதே
செல்வாக்கை யெண்ணிப் பிறர்கையில் தாழாதே
வென்றிகொள் மாமயி லேறிய வேலனை
விகசித மலரடி இணைகளை
உனதொரு புகலிட மென்றினை (ஓ)

அந்நிய மாதரைத் தாய்என்பா யேகண்டு
அந்தகணை வாட்டக் குமரன்கை வேவுண்டு
சின்ன மிழைத்திடு நோய்களும் பாசமும்
சிதறக் குமரக் குரிசிற
பெயரைத் தீனமுச் சரியினி (ஓ)

கானக் குறத்தியிடம் கெஞ்சிப் பேசவான்
கட்டொடு சூர்குலம் வேல்கொண்டு வீசவான்
ஞானக் குறுமுனிக் கின்னருள் செய்தவனை
நாத்தீச் சுப்பு ரத்தி னத்தி
னாற்ப தத்தி னைப்பு கலுவை (ஓ)

20

தலைவி வண்டிகளுக்காக்கல்

(“ஐயா கணபதி யுன்றன் அடிமலர் துதிசெய்தேனே”
என்ற மெட்டு)

இராகம் : உசேனி தாளம் : ஆதி

பல்லவி

மயிலேறி வரச் செய்குவாய் எழில்
மதுகரமே குமரனை நீ (மயி)

அநுபல்லவி

வெயிலில் வாடும் புழுவாய் மிகவும் துடிக்கிறேனே
விரைவில் முருகன் வராவிழலோ பின்முக்கிலேனே (மயி)

சரணம்

தொல்லை யடைகின்றதைச் சொல்லிக் குமரன்மனக்
கல்லைக் கரைத்துனது நல்லிசையின் வல்லமையினால்
பல்லக்கில் ஏறிவரிற் பலநாழி கைகழியும்
வில்லிற் நொடுசரம்போல் விரைந்து பறந்துவரும் (மயி)

வள்ளிதந் திரம்கற்ற கள்ளி வனத்திலன்று
புள்ளிமயில் வாகனன் நள்ளிருளில் உள்ளமயங்கீத்
துள்ளி வரமருந்தே உள்ளிச்செய் தாளதுபோல்
எள்ளத் தண்ணியிருந்தால் சள்ளளக்கு வழியுண்டோ (மயி)

சாரும்குக ணைச்சென்ற வாரம் தழுவிவெகு
தாரம்சொல்லியுமந்த நேரமே யதனை மறந்தான்
இரும்ப நாள்முதல்கு மாரன் செயலிதுவே
அடுத்திரண்டு மூன்றுநாள் அகத்தினிற் றங்குகிலான் (மயி)

நாட்டி விருந்திடுசீ மாட்டிகள் என்றனைப்போல்
வீட்டி னீதிபதியைக் கோட்டுமலை மாங்கையரிடம்
கூட்டி யனுப்பிவிட்டுக் கூகூவென் றழுவாரோ
கேட்டிலிருந் தென்றனை மீட்டிட விரைந்துபோய் (மயி)

ஏது குகன்நினைத்த போது வருவதெனல்
தீது நொழிக்குநொழ மாதுகந்தன் மீதுமயலாய்த்
தாது கலாங்குவதால் தாஸன்சுப்பு ரத்தீனம்
ஓதும் பண்பாடி யகமீதே நீலைத்தீருக்க (மயி)

இராகம் : சகானா தாளம் : ஆதி

பொன்னடியைத் தந்தரு எப்பா இப்போ தொப்பாய் - நான்
 உன்னடிமை யல்லவோ செப்பாய் செப்பாய் செப்பாய்
 சின்னமாங்கை யர்செய் மனப்பே தீப்பால் இப்பால் - நான்
 செய்வதறி யேன்மனக்கொ தீப்பால் அப்பால் எனாதுனது
 (பொ)

பூதலத்தை எண்ணைத் யம்பயம் செயும் - இதீற்
 புலைநடை கொள்விலை நயம் நயம் நயம்
 ஆதலினீன் சீதவிழி யம்புயம்பெயும் - நல்
 அருள்தர வேண்டுமிச் சமயம் உடியும் வயந்தெரிந்து (பொ)

ஏறுமயில் கார்க்டல் என்னும் வன்னம் துன்னும் - அதில்
 இலங்குகண் மீனன மின்னும் மின்னும் மின்னும்
 ஆறுகதீர் போல்முகம் மன்னும் என்னெஞ் சின்னும் அதில்
 ஆவல்கெடச் சேவைசெய உன்னும் பின்னும் உன்
 அன்பனுக்கும்
 (பொ)

சுந்தரி பராபரி மைந்தா எந்தாய் கந்தா - அர
 விந்தனை ஜயித்தவா வந்தாள் வந்தாள் வந்தாள்
 தந்தைக்கு மந்தீர முவந்தே தந்தோய்அந்தோ - இங்குத்
 தாலைஞ்சைப்பு ரத்தினம் நலிந்தேன் சிந்தா குலந்தவிர்க்கப்
 (பொ)

22

(பாலாபிசேஷகம் பழநிமலையப்பன், என்ற மெட்டு)

இராகம் : இந்துஸ்தான் பியாக் தாளம் : சாப்பு

மாசி மகோத்ஸவ மாமிந்த நாள்ளங்கள்
மாமயி லாசல னேவந்தனன்,
பாசாதி பந்தம் கடந்தோம் களித்தோமவ்
வீசன் தரிசனம் பெற்ற தீணால்

பராபரன் மயூரன் பார்வதி குமாரன்
தரா தலா தாரன் ஜயவீரன் உதாரன்

பரிந்த குஞ்சிவள்ளிக் கதீக ஓய்யாரன்
பகையசு ரரை வெல்லும் சுரரதீகாரன்

பாலன் வழவேலன் ஞாலம்புகழ் மேலோன்
பகரும் சதுர்மறை யுறையுநன் மூலன் (மாசி)

மயில்வாகனன் கருணைப்ரவாகவி லோசனன்
மகாசீலன் அனுகூலன் ஸாஜ்வல்யன் மிகுகோலன்

மதியண்ணிற் தவன்மகன் அதீக வைபோகன்
அதீகுண நிதிபதி கதீதரும் ஏகன்

அத்தன்பரி சுத்தன்மிகு வித்தைத்தப்ரசித்தன்
நித்தம் புகழ் சுப்பு ரத்தீன மிஷ்டன் (மாசி)

23

(நன்னபியா ராமா என்ற மெட்டு)

இராகம் : தேசிக தோடி தாளம் : ஏகம்

கந்தப்பா வந்திப்போ தர
விந்தப்பா தங்கள்நீ தர
எந்தப்போ தாகு மென்றே
ஏங்கிமனம் வாடு கீன்றேன்
சந்தப்பன் ஓதி நின்றேன்
சாருமயூர! கெம்பீர! உதார குண!

(கந்த)

உ_லகம் கனவெனில் அதீலும்
கலகம் மலையெனப் பயிலும்
தொலையா விசார முற்றேன்
தூயநிலைக் காசை வைத்தேன்
தலைமேல் கராங்குவித்தேன்
சரவணபவகுக நினதுச முகமிக உ_ரைத்தேன் (கந்த)

மனமே குரங்கெனத் தீரியும்
தீனமே பவத்தொழில் புரியும்
தனமாதைச் சேர்க்க எண்ணும்
தாய்க்கீழவி வீட்டின் கண்ணும்
இனிமேற் புகாத வண்ணம்
ஏ கநற் போதம் உற்சாகம் ஜயா விரைவாய் (கந்த)

வள்ளிமேல் சிற்றைகொண் டன்பாய்ப்
புள்ளிமான் வந்ததோ என்பாய்
கள்ளத்தன மாக வஞ்சி
காதடைக்கு தென்று கெஞ்சி
அள்ளித் தருமாவைக் கொஞ்சி
அந்தனையிற் சுப்புரத்தின நற்கவி மட்டுக் கலந்துண்ணுவாய்

24

நஞ்சுக்குத் தெளிவு கஹல்

இராகம் : நாட்டை தாளம் : ரூபகம்

வனிதையர் தரு சுகமது பெரிதா? நஞ்சேயுரைசெய்
தீனமழியரை யடைவது பெரிதா?
கனமையல் தன்னில் அழுந்தல் சுகமா?
கலைகொண் டவிவே கமதைத் தொலையப் புரிவது சுசமா?
- வனிதையர்

மகளிர் ஊட வருந்தல் இனிதோ?
மயிலவன் கழல் வாழ்த்தல் இனிதோ?

தொகைப் பொருள் நிலம் உடன் வருமோ?
தூய்மைப் படவே நீ செயும் ஓர் நற்றவமே வருமோ?

கற்பக நீழற் குளிர்ஓர்பால் - அரம்பையாதி
பொற்புடையார் நற்களிழூர்பால் - சுரர்மணிதர்

ஒத்தெவரும்சொற் புகழ்ஓர்பால் - தீனம்புசிக்கும்
புத்தமுத்தீற் சுவைஷர்பால் - மிகவேதுலங்க

ஜரா வதமதன் பிடர்தனில் அமர்வுற அமரரும் முனிவரும்
கைதாம் தொழுதீட ஒருகுடை அழுகுடன் நிழலிட அனையதோர்

இந்திர போகம் தரிலோர்
முந்திரி நேரந் தனில்வீ
முந்தரமாம் சொந்தமுள தோ? - அந்தங்கடைதீர்

கந்தனையே சிந்தைசெயின் எந்தவித முந்தனியா
நந்தமிதீற் சங்கையுள தோ? - அருளா லென்அப்பன்

உலகத்தினை உண்டாக்கிடல்
உலகத்தையி ரகவித்தீடல்
உலகத்தை மறைத்தீடல்லிப்
பலபற்பல அற்புதமிடு

கங்கைவைத்த வான்சடைமேல் தீங்கள்வைத்து மங்கையையோர்
பங்கில்வைத்தவன் மகனைக் - குற
நங்கையனை மார்பகனை - ஷன்
முகனைக் - குகனை

இப்பவத்தினைத் தொலைத்தீட இமையாவுமே உளமலைவறச்
சுப்புரத்தி ணத்தினர்ப தத்தினிற்று தீப்பதைவிட (வ)

25

குமாரா குருபராசிவனே என்ற மெட்டு

(எனினும் அதன் முன் கண்ணும் துரிதமும்
சேர்க்கப்பட்டிருக்கின்றன)

இராகம் : தேசிகம் தாளம் : ஆதி

உளமொத்த ஒருவனிடம் ஒருத்தி போகம்
விளைவித்த விந்துச்சேரோ ணிதமேற் பாயக்
களிமொய்க்க அவள்வயிற்றில் கருநி றைந்து
வளர்பத்து மாதத்தில் மதலை யாகி

(துரிதம்)

மலர்புவி தனிற்பிறந் தனுதினம் பிணிகளில்
உலவியைந் துவயதை யடையுமிச் சிறுவனைத்
தீருவளத் தெண்ணா - தீருந்தால்
செய்வ தேதெண்ணா! - உமையாம்
பரைதருந் தேனே - மயில்மேல்
பவளிவரு வோனே - என்கோனே

(கணல்)

குருவையடைந் துயர்கலைகள் கற்றுத் தக்க
பருவமுறு மங்கையர்கள் மோகம் கொள்ளும்
உருவமொடு தீருவனையாள் தனைம ணைந்து
மருவிடுச் கோதத்யில் ஆழ்ந்து பின்பு

(துரிதம்)

வளநிதி வருவித மதில்மன தீனைவிட
விளைவன கெடுதீகள் பலபல வாகுமிற்

நலியினா லுருகா - தீருக்கும்
நிலையருள் முருகா! - தமிழ்த்தேன்
குலவுமலர் வாயா! - என்னேயா!
குளிர்செய் காங்கேயா! - நற்றாயா!

(கஜல்)

வாலிபம்போய் வலிவெலாம்போய் நரைமி குத்துக்
காலிருந்த இடநோக்கித் தலையும் சாய
மூலைவிட்டு நகர்வதெனில் முனைந்து கையிற்
கோலையெடுத் தூன்றந்தை கோணி வீழச்

(துரிதம்)

சிறுவய தீனாரிதை நகைபுரி கையில்மன
முறுசின மதில்வசை மொழிவர்கி வைபலவும்
வருவதன் முன்னே - நின்பார்வை
வச்த்திலாக் கென்னை - கயிலா
புரியினோன் பாலா! - நன்மூலா
பூணுங் கதிர்வேலா! - நற் சீலா

(கஜல்)

நாச்சற்றும் நிலைநிற்க மாட்டாது நனிகுழறும்
பேச்சற்று விழியினீலே ஒளியற்றுப் பிரக்ஞையற்றுப்
போச்சதுயிர் எனஉற்றார் பிழப்பற்று வாடுமுடல்
முச்சற்றுப் போகுமுன்னே இவ்வேதை மகனுக்கு

(துரிதம்)

முழுமதி நீகரறு முகமொடு விழிமலர்
அழகொடு பெருக்கிய அருளொடு விரைவிலென்
அப்பனே வந்தாள் - இப்போதே
மெய்ப்பதந் தந்தாள் - உன் தாஸன்
சுப்புரத்நந் தான் - தருந்தேன்
ஒப்புமாறே நான் - சொரிந்தேன். (அப்பனே)

26

இராகம் : அசாவேரி தாளம் : ஆதி

பச்சைசமயி ஹேறிவருவான் - அன்பர்கள்குறை
அத்தருண மேகளைகுவான் - ஷண்முகனொரு (பச்)

நீச்சயமி தேத்தீயி
ஸிற்சரண மேயடைவிர்
அச்சமில்லை வேலவனி
ஸிச்சைசயினை நீர்பெறிலோர் (பச்)

நங்கவழி வேலுமுடையான் - வெம்பகைவரைப்
புய்த்துடலை வாரியெறிவான் ஷண்முக ணொரு (நச்)

மெச்சவிக் கீரனது
பத்தீயினி லேயிளகி
மொய்த்தொரரக் கன்சிரநீ
லத்தீனில்வி பூச்செய்யுமோர் (நச்)

தொத்துகிளி போல்விரைருவான் - உண்மையிலவன்
புத்தருள மேயுறைகுவான் - ஷண்முகனொரு (தொத்)

முத்துநிகர் வாய்க்குறவர்
பெற்றகுற மாதுதரும்
அத்தினைதே னோடுமவள்
பொற்றனமு மேயுணவொர் (தொத்)

கொத்தமைம யாய்நலிகுவார் - விண்ணைவர்சிறை
முற்றுமவர் மீளாருள்வான் - ஷண்முகனொரு (கொ)

பொய்த்தலூரு சூரர்குலம்
அந்தனைஒ ரேநாஷ்வி
டுத்துநிரு மூலமிடு
சப்புரத்தி னம் புகலும் (பச்)

27

வேல்

வண்ணம்

இராகம் : இந்துஸ்தான் பியாம் தாளம் : ஏகம்

தருமாங் குன்றுந் தருணாங் கண்டன்	றேநேரே
தவிரன் கந்தன் பகைகண் டஞ்சும்	கூர்வேல்வேல்
ளாயஞ் சுங்கண் புவியஞ் சுந்தின்	சூர்மார்பே
இருதுண் டங்கண் டுயிர்சிந் தும்பைந்	தார்வேல்வேல்
கிரவுஞ் சன்றன் பெருமாங் கந்துண்	டாமாரே
கெடவும் பண்டாங் குமைதந் தீன்பங்	கூர்வேல்வேல்
திருவும் பண்புங் கலையுந் தந்திங்	கேவாழ்வே
செயவென் றன்பங் கினில்வந் தண்டுஞ் சீர்வேலே	

வரைதாங் குஞ்சொங் கதீரும் பொங்கும்	பார்ரோ
வளரண் டாங்கண் டுயருஞ் செம்பொன்	தோய்வேல்வேல்
அளிதென் றன்டும் கருமாம் பஞ்சென்	றோடாதோ.
அலைபொங் குந்தன் கடலுண் குந்தின் கூர்வேல்வேல்	
பரைமைந் தன்கந் தனுரந் தங்குந்	தோள்மேலே
பழகுஞ் செஞ்சந் தனமிஞ் சுந்தன்	சீர்வேல்வேல்
மரையென் குங்கஞ் சமுகந் தங்கும்	தூயோர்வாழ்
மயிலந் தங்கும் சரர் தம் பங்கம்	தீர்வேலே

குழிப்பு: தனனந் தந்தந் தனனந் தந்தந் தானானா

28

மயில்

இராகம் : அசாவேரி தாளம் : சாப்பு

குகனேறும் மாமயிலே - ஷண்
முகனேறும் மாமயிலே

குளிர்வா னிடையே குவிதா ரகைபோ
லொளிர்தோ கையிலே சுடர்கா சுகளார் (குக)

இறகின் விரிவிங் ககிலம் ககனம்
பிறவும் புகனங் கிடமின் றறனுமென் (குக)

நவரத் தீனமுற் றிடுபொற் பணிபெற்
ருயர்ந்த் தனமிட பதத் துடனற (குக)

கொந்திடும் சஞ்சலம் கண்டதும் சென்றிடும்
சுத்தரம் தன்வணம் சுந்தரம் சிந்துறும் (குக)

அணிவயி ரவலகு தலைமிசை எழில்முடி
மணியென ஒளிவிழி மரகத மலைநீகர் (குக)

மணிமா முடிமீ தீனின்ள உ_லகே
அணிசே டனெனலூர் புமுவா யெணுவாய் (குக)

மயிலமே உ_றைசுரா திபனா தெதிரில்வா
வெயிலிலே புமுவெனா உ_ருக்னே னருளவா (குக)

சுப்புரத் நத்தினற் சொற்குவப் புற்றெனக்
கீக்கணத் தீற்சுகத் தைக்கொடுத் துக்கொணற் (குக)

வாழி

வாழ்க்குகள் பாத மலர்வேல் மயில்சேவல்
சூழ்க நனியின்பம் தொல்புவிவான் - வீழ்க்குனல்
மல்கவளாஞ் செந்நெல் வளர்க அறம்வேள்வி
வெல்களினி மைத்தமிழின் வீறு.

■ ■ ■

பழும் புதுப் பாடல்கள்

1

விண்ணோர் பதியே!

கானும் பொருளிலைல்லாம்
கண்ணாஉன் இன்னுருவம் காணேனோ
புனும்என் உள்ளமெல்லாம்
புன்மைதீர்ந் துன்பதத்தைப் புணேனோ

கேட்கும் ஒலியனைத்தும்
கேசவா என்றென் காதில் கேட்காதோ - நான்
வேட்கும் பொருளனைத்தும்
விண்ணோர் பதியே நீயாய் விளையாயோ!

- (1911க்கு முன்) குழுதம் வார இதழ் 16.3.1961;
பழும் புதுப் பாடல்கள், ப.35, 2005

குறிப்பு: 'குழுதம்' இதழில் "வழிகாட்டிகள்" எனும் தலைப்பில் பாரதிதாசன் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள பாடல் இது. பாரதியாளர்க் கானுமுன்னே தன்னால் பாடப்பெற்ற மல்லாயிரம் பாடல்களில் ஒன்றாகப் பாரதிதாசன் இதனைக் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து இப்பாடல் 1911க்கு முன் பாடப்பெற்றதாகக் கருதலாம்.

சக்திப் பாட்டு

எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி
 ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்
 தங்கும் வெளியினிற் கோழியண்டம் - அந்தத்
 தாயின் கைப்பற்றென ஒடுமேடா - ஒரு
 கங்குலில் ஏழு முக்கினமும் - வந்து
 கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
 மாங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
 மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச் சுவையைய - கரை
 காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
 தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
 தொல்லறிவாளர் தீற்ம் பெறுவான் - ஒரு
 வாளைச் சூழ்றும் விசையினிலே - இந்த
 வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
 நீள இடையினின்றி நீ நினைத்தால் - அம்மை
 நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

- சுதேசமித்திரன், தேசசேவகன் 8. 5. 1923;
 பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, நான்காம் பதிப்பு, 1944

பராசக்தியிடம் முறையிடல்

(நொண்டிச்சிந்து மெட்டு)

கெஞ்சுவதன் பயனோடி - அம்மா
 கேடுவெந்து சேருவதுன் தயவோடி - எனை
 மிஞ்சவிட மனமில்லையோ நாங்கள்¹
 மேநிலையி விருந்ததை அறியாயோ - இந்த
 மஞ்சிலுயர் வானமறிய - இந்த
 மண்ணுறியுத் தேவி உந்தன்² மனமறிய - நாங்கள்
 பஞ்சை யெனப்பறந்த துண்டோ - இந்தப்
 பாரிலுள்ள தேசங்கள் கிகழ்ந்ததுண்டோ?
 - உன்னைக் கெஞ்சுவதன்

ராமன்னன ஓர்அரசன் - அவன்
 ராச்சியத்திலே வறுமைப் பேச்சுக்கள் உண்டோ? - இந்தப்
 பூமிமுழு தாண்டிருந்தவன் - ஒரு
 புதத்யை யேயுடைய மாயவனுந்தான் - அன்று
 சாமியென்றும் அடிமையென்றும் - ஒரு
 சாதன மென்றால் பலவி வாதமிடுவார் - என்று
 நாமறியக் கேட்டது முண்டோ - நித்தம்
 நாஞ்கொரு துன்பம் எனவளர்வ தெல்லாம்
 - உன்னைக் கெஞ்சுவதன்

முப்பத்து முக்கோடி ஜனங்கள் - நாங்கள்
 மோசமறியா தீருந்தோம் முனிவர் மக்கள் - இதைச்
 செப்பிடினும் பிறர்அறியார் - இந்தச்
 சகமுமுதிலும் கொண்ட பகைமையிலே - நமர்

-
1. இறுதிச்சீராக இடம்பெறும் தனிச்சொல் இடைக்கோட்டுக் காட்டப் பெறவில்லை.
 2. 'உன்றன்' என மூலம் திருத்தப்பெற்றது. (பா. பா. பா.)

ஹப்பி அந்தத் துரைத்தனத்தார் ஜயம்
 ஓங்கீநிற்கவே படை தாங்கீயிருந்தோம் - நாம்
 கப்பல்மிசைக் கடல்கடந்தோம் - முன்னர்க்
 கண்டறிந் தீடாதபல தேசமடைந்தோம்
 - உன்னைக் கெஞ்சுவதன்

சீறிவரும் குண்டின் இடையே - அங்கு(சு)
 சிங்கம்னைப் பாய்ந்துவரும் பகைவர்முன்னே - நமை
 நீறுசெய்யும் விஷப்பந்துகள் - நாம்
 நிற்கையில் உறங்குகையில் இடபோல
 வீறுகொள் வெடித்திடுமே - நமை
 வெற்றிபெறச் சேகரித்த மாயப்புகையில் - நமை
 மீறிவரும் மயக்கத்திலே - சிலர்
 மீண்டுவரப் பலபேர் ஆவிதுறந்தார்
 - உன்னைக் கெஞ்சுவதன்

ஆள்கொடுத்த பெருநாடு - பின்னும்
 அளவின்றிப் பொருட்குவை கொடுத்திருக்க - இங்கு(கு)
 கோல்நடத்தும் துரைமார்கள் - நமைக்
 கொடியதோர் சட்டமிட்டுக் கடுமைசெய்தால் - அந்த
 நாள்கொடுத்த வாக்குறுதியை - நிலை
 நாட்டுவது துரைமன்னர் கடமையன்றோ - இது
 நீள்புவிக்குள் அதிசயமே - இங்கு
 நியாயமென்ப தனைவர்க்கும் பொதுவில்லையோ?

- உன்னைக் கெஞ்சுவதன்

- பழம்புதுப் பாடல்கள், ப.39-41, 2005; எந்தையும் தாயும், ப. 29-30, 1918;
 பாரதிதாசன் பார்வையில் பாரதி, ப. 228

குறிப்பு:பாரதியார் கேட்டுக் கொண்டதற்கிணங்கக் கனக சுப்புரத்தினம் இயற்றிய தாகக் குறிப்பிடப்படும் ‘எங்கெங்கு காணினும்’ எனத் தொடங்கும் சக்திப் பாட்டைப் பலரும் அறிவர். பின்வரும் பாட்டோ பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி எந்தை யும் தாயும்’ என்னும் நூலில் உலகுக்கு அளித்துள்ள பாரதிதாசனின் பாட்டு. இப்பாட்டின் முற்குறிப்பு அன்றைய கனக சுப்புரத்தினத்தை அழகாகப் படம்பிடிக்கிறது:

“இன்று புரட்சிக் கவிஞர் என்று புகழப்படும் பாரதிதாசன் அன்று வாத்தியார் சுப்புரத்தினம். கையில் தங்கக் காபடுனும் உருமாலைப் பட்டு அங்க வஸ்திரம் தோளில் துலங்கவும், நான் துமிழன் என்ற எக்களிப்பும் இறுமாப்பும் விழிகளில் மிதக்கத் தோன்றுவார். பராசக்தியை அவர் போற்றிய பாட்டு இப்பொழுது அவர் கவிதைத் தொகுப்பில் காணப்பட வில்லை. நாட்டின் இழிநிலையைக் கண்டு கொதிக்கும் கவிஞரினின் உள்ளத்தை அந்தப் பாட்டிலிருந்து அறிந்துகொள்ளலாம்.”

சக்திக்கு விண்ணப்பம்

(காவடிச் சிந்து)

தேசத்திலே இந்த நேரத்திலே நல்ல
 தீரரை ஆக்கிடுவாய் - இன்றே அச்சப்
 பேய்தன்னைப் போக்கிடுவாய் - எங்கள்
 பூசையலாம் உன்னதாக்கி எமைஅண்டும்
 பேதமை நீக்கிடுவாய்.

நீசத்திலே அரைவீச மொங்கள்
 நீணனப்பில் வராதவிதம் - நன்றே உன்றன்
 நேசம்உண் டாக்குநிதம் - கொண்ட
 ஆசை தணிந்திடக் கேட்பதெல்லாம் அடி
 அன்னையுன் தண்டைப்பதம்.

தன்னுயிர் நீத்தும் பிறர்க்கிதம் தேழும்
 தன்மை எமக்கருள்வாய் - அம்மாளங்கள்
 வன்மைப் புயத்தமர்வாய் - எங்கள்
 இன்னால் தவிர்க்கும் குலத்தெய்வமே நெஞ்சில்
 ஏக்கம் தவிர்த்திடுவாய்.

பண்ணும் சமூக நீணனப்புக்கு மாறான
 பாவிகள் சாகட்டுமே - அல்லாமல் இனி
 நேர்மையி லேகட்டுமே - அடி
 இன்னும் பொறுக்க வென்றால் தகுமோ இக்கண்
 எம்முயிர் போகட்டுமே.

உண்ணக் கொடுத்தவளே எங்களுக்குநல்
லூகம் கொடுத்தவளே! - இங்கே யறம்
பண்ணப் படைத்தவளே! - எமக்
கெண்ணம் எவ்வாறந்த வண்ணம் செயல்செய்யும்
தீண்மை கொடுத்திடுவாய்.

தண்ணமுதைப் பிறன் “தீ” என்று சொல்லென்னில்
சந்தோஷமா யுரைப்பார் - சமூகம் வ
ருந்திடத் தாம் நகைப்பார் - இவர்
பண்ணிடு மோசங்கள் உண்ணரு ஸோஇந்தப்
பாரினை என்றவளே?

- பழம்புதுப் பாடல்கள், ப.48, 2005;
தேச சேவகன், 7.11.1922

தேவியின் தீட்டம்

பாரதத் தேர்வந்து இன்பநிலை சேரப்
பாய்க மனக்குதிரை
சோர்வினை அச்சத்தை இட்டு மிதிப்பதில்
தூளி படுத்திடுக.

வீரியின் சாட்டையடா அடடேயினி
வீண்கதை போக்கிடுவீர்
ஆரிய நாடு சுகம்பெற இன்னும்
அரைக்ஷணம் உள்ளதென்றாள்

பாய்க மனக்குதிரை அடடேயிது
பக்குவ காலமடா!
வாய்மை யிருப்பதில் தேவியின் இன்னருள்
வந்து கிடைத்தத்தடா.

போய்த்தொடுவோம் அந்த விண்ணை அமுதத்தைப்
பூமிக் கெலாந்தருவோம்
தாய்கொடுத்தா ஸிந்தச் சத்திய வேல்ளன்று
தாரணி ஆண்டிடுவோம்

ஏழைகள் கையிருப் புள்ளவர் என்னும்
இரட்டையைக் கொன்றிடுவோம்
கூழுக் கொருத்தன் அமும்படி ஆண்டிடும்
கோலை முறித்திடுவோம்

வாழ்வுக்கு நேரம் அரைக்ஷண மாம்ஸன்று
மங்கை குறித்துவிட்டாள்
ஊழையும் அன்னை மழுத்திடு வாள்கிணி
ஓடுக இன்பத்திலே.

- பழம்புதுப் பாடல்கள், ப.62, 2005;
தேசசேவகன், 6.3.1923

பராசக்தி திருப்புகழ்

தானன தத்தத் தானன தானன		
தானன தத்தத் தானன தானன	தனதான	
பூரிறை பச்சைச் சோலைகள் மாகனி		
தேனிலி னிக்கத் தாவிய நீண்டீ	பலவோடு	
போர்மலை ஒக்கத் தூவுநெங் வாழைகள்		
நேர்கழை சித்ரத் தாமரை வாவிகள்	வளமாக	
நாளில மெச்சக் கூடிய பாரதம்		
மேனிலை கெட்டுப் போவதி லேமன	முருகாத	
நாயன விட்டுத் தூரவு லாவுதல்		
தாயுன ரூட்கு மாவதை மாவதை	நினைவாயென்	
மேனியை வச்ரத் தூணைன வேயுளம்		
ஞானவி ரத்னப் பூணைன வேசைய	வரவேணும்!	
மேதினி இச்சைக் கானவ ளேகொடு		
குதசு ரர்க்குக் கோளரி யேயுன	திருபாத	
மானகு ஏர்ச்சிக் காவண நீழலில்		
நானுமி ருக்கத் தோதருள் வாயினி	உகொரு	
மானிடர் கட்டைச் சாடிடு வேனருள்		
மாசிவ சக்தீத் தாயுன தீரடி	மலர் வாழ்க!	

தந்தத் தனதன தனதன தனதன
 தந்தத் தனதன தனதன தனதன
 தந்தத் தனதன தனதன தனதன தனதான

கங்கைத் திருநதி யழுதென வுலவிய
 தங்கட பனிமலை யெவையினு முயரிய
 தென்றற் கலகல வெனவெகு குளிர்தரும் எழில்நாடு!

கந்தப் பொடுகுழல் மகளிர்கள் உலவிய
 பந்தித் தெருவினி லுயருயர் மலையென
 விந்தைப் படமுறை படநிறை பலை மணவீடு

பங்கப் படவிவை பிறரிட மதிமைபொ
 ருந்திக் கெடுவதை விடுதலை செயலூரு
 சிங்கத் தீணைநிகர் மனவலி அருளுக் கிதுதேதி

பஞ்சத் தீணைஒரு நோடியினி யைலவர்
 நெஞ்சப் புகைதனை அரைசெநாட் தனிலவர்
 வஞ்சச் செயல்களை அதைவிட விரைவினில் கிளையாக

இங்குப் பழுமையின் நிலைதரு குவனாடு!
 தங்கத் துருக்கிய இளந்தை ஒளிசெய
 இன்பக் கடலிடை அழுதென மருவிய எழில்வீரி!

எந்தத் தருணமு முலகினில் நீகழ்வன
 எந்தச் செயல்களும் விழியெதிர் அறிகுவை
 எந்தப் பொருளிலு நிறைபொரு ஞனைவிட எனதாவல்

பொங்கிக் கவிழ்வதை எவர்நிலை புரிபவர்?
 ஓங்கத் தனைபுய வலிபெற விசயனை
 முந்தச் செயுமருள் எனதுள மிசையற வரவேணும்!

புன்மைத் தொழில்புரி மக்டனை உறவொடு
 சின்னாப் படை_ல கினிலற நிலைபெற
 மன்னிப் புரிபரை உனதழ கீயுத மலர்வாழ்க்!

- பழம்புதுப் பாடல்கள், ப.65, 2005;
 தேச்சேவகன், 3.4.1923

குறிப்பு:இருவேறு சந்தக் குழிப்புகளில் அமைந்துள்ளதால் இரண்டு பாடல் களாகவும் கருத வாய்ப்புள்ளது.

சக்திப் பாட்டு

வானத்தில் மின்னற் சீரிப்பைக் கண்டேன் - இந்த
வையத்தில் உன்னிரு பாதங் கண்டேன்.
ஊனாமில் காற்றினில் சுத்தவெளி - தனில்
ஓங்கி யெழுந்ததுன் மேனியலே!

ஞானச் சுடர்நில வோடுகனல் - இவை
நங்கை யுனக்கொரு மூன்றுவிழி
சோலைக் குளிர்புனல் உன்னிதயம் - அதில்
சொட்டொன்று தான் என்றேன் இன்பக்கடல்.

எத்தனைக் கோடி எழிற்குலங்கள் - அந்த
எண்ணாராங் கோடி உடம்பிலைல்லாம்
தொத்தி யியக்கும் உடயிர்க்கீஸியே - பல
தோற்றமு மான தனிப்பரையே.

சித்த மினித்திடு துன்னினைவால் - என்னைச்
சேர இழுத்திடும் காந்தமணி!
ஒத்தது காதல் எனப்புகல்வாய் - நொடி
ஊன்றினில் எங்குலம் ஓங்கவைப்பேன்.

- பழம்புதுப் பாடல்கள், ப.76, 2005;
தேசசேவகன், 8.5.1923

காளிக்கு விண்ணப்பம்

(கலிவெண்பா)

பாரததே சத்தை விடுவிப்பேன் பண்டைநாள்
அழியரை உற்பத்தி ஆக்கிடுவேன் - வீரியத்தில்

சிங்கத்தை ஒத்தவரைச் செய்வேன் செயும்தொழில்கள்
எங்கைக்கும் மேலாய் இயற்றுவிப்பேன் - தங்கம்

குவிக்கின்ற வாணிபத்தைக் கூட்டுவேன். நாட்டை(ப்)
புவிக்குத் தலையாக்கிப் போட்டுத் - தவிர்ப்பின்றி

எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்பதாய்
நல்லதொரு சட்டம் நடத்துவிப்பேன் - பொல்லா

வறுமையினை மாய்த்திடுவேன் எல்லோரும் தெய்வப்
பிறவிகள்; ஈசன் பெற்றபேர்கள்; - உறவினர்கள்

என்ற உணர்வை எழுப்பிடுவேன் மற்றவரின்
பொன்னுக்கும் பூமிக்கும் போரிட்டுக் - கன்னமிடும்

செய்தி யறவாழிப்பேன், சின்னவரை வல்லோர்கள்
கையப் புரிவதல்லாம் நான்தொலைப்பேன் - துய்யமன

எண்ணிக்கை யெல்லாம் உனது வழவழகில்
நண்ணுதற்கே என்றஉண்மை நாட்டிடுவேன் - கண்ணென்றீல்

ஈயெறும்பு கோடி எண்ணற் றனஉயிர்கள்
தாய்பெற்ற சேதி சகமுரைப்பேன் - நோயின்றி

இன்பமே ஓங்கலைவப்பேன் இத்தனையும் காளியே!
உண்ணருளில் ஓர்துளியின் உண்டு.

- பழம்புதுப் பாடல்கள், ப.85, 2005;
தேசசேவகள், 12.6.1923

மகாசக்திக்கு விள்ளைப்பம்

(திருக்கடையூர்தனிலே சித்ரரத் தேரோடும்
வீதியிலே என்ற மெட்டு)

அன்பு கொடுத்திடுவாய்! - உயிர்
அத்தனைக்கும் இளிதாய்
வன்பு கொடுத்த மலைக்குமரி! புவி
வாய்மை வாய்மை வாய்மை வளர்த்திட. - அன்பு

முன்பு வகுத்தபடி - உன்றன்
முச்சில் இயங்குமுயிர்
ஒன்றினை ஒன்று நலிப்ப தீல்லாவகை
ஒத்தல் ஒத்தல் ஒத்தல் நிலைத்திட - அன்பு

பக்தி வரப்புரிவாய்! - உன்றன்
பாத மலர்களிலே
முக்தி கொடுக்கும் முதற்பொருளே! புவி
மூர்க்கம் மூர்க்கம் மூர்க்கம் தொலைத்திட - பக்தி

சக்தி யென்றே பிழைப்பேன் - கெட்ட
சாலைத் தொலைத்திடுவேன்
மித்தை யிந்தப்புவி என்னுமோர் கொள்கையை
வீழ்த்தி வீழ்த்தி வீழ்த்தி விடும்படி - பக்தி

அறிவை வளர்த்திடல்! - புவி
ஆக்கம் வளர்த்திடுவேன்
உறவிற் கலந்தவளே! எளிமைத்தனம்
ஓட ஓட ஓடும்படி செய்ய - அறிவை

குறுகிய நோக்கத்தையும் - வெறுங்
 கோணர் பிழைப்பினையும்
 அறதிங் கொழித்திடில் மீதியி லாகுவ
 தான்மை ஆண்மை ஆண்மை வெளிப்பட - அறிவை

வீரம் மிகத்தருவாய்! நெஞ்சில்
 வேடகை தவிர்த்திடுவேன்.
 சேரும் பகைப்பின்னி தீரப் பலப்பல
 தேசம் தேசம் தேசம் சுகப்பட - வீரம்

ஆரும் உனக்கடிமை உயிர்
 அத்தனைக்கும் உரிமை.
 கோரிப் பிறன்பங்கின் கோட்டை மித்திடல்¹
 கொட்டம் கொட்டம் கொட்ட மடங்கிட - வீரம்

கந்த மலர்களாடி! புவிக்
 காரியம் எண்ணிக்கைகள்
 விந்தை அருச்சனை உன்றனுக் காக்கிடில்
 வெற்றி வெற்றி வெற்றி நிலைத்திடும் - கந்த

இந்தப் புவித்தலைமை எனக்
 கிந்தத் தீணம்கொடுப்பாய்
 சந்தீத்து நீசொல்லும் சட்டப் படிக்கொங்கும்
 சாந்தி சாந்தி சாந்தி புரிகுவென - கந்த

- பழம்புதுப் பாடல்கள், ப.93, 2005;
 ஆத்ம சக்தி, ஆகஸ்டு 1923

1. 'மிதித்திடல்' என இருப்பின் நன்று

10

தீரு (லைக்ஷாமி)

கண் நிமிராமல் - மனதீற்
கபடு வையாமல்
தீண்ணிய தோள்கள் - இரண்டும்
செயல் இளைக்காமல்
நண்ணிய உழவன் - தனைப்போய்
நாடிடுந் தீருவே!
மண்ணினை மணியாய்ப் - புரிவாய்
வாழிய தீருவே!

பொய்ம்மையும் வார்த்தைப் - புஞ்சும்
போக்கும் இல்லாதான்
கைம்முதற் செட்டி - அவன்தோள்
கலந்திடுந் தீருவே!
இம்மெனு முன்னர் - அவன்சீர்
எழுந்திடப் புரிவாய்
மெய்ம்மலர் தனிலே - அமுதாய்
மேவிய தீருவே!

காட்சியும் நினைவும் - செவியில்
கலந்தன யாவும்
மீட்சியின் பொருள்கள் - எனவே
மேவிடும் குலத்தார்
ஆடசி யிப்புவியாய் - நொடியில்
ஆக்கிடுந் தீருவே!
மாட்சி மிக்கவளே! - வறுமை
மாய்த்தீட வருவாய்.

தாமரைப் பூவும், - கழனித்
தடங்களும் சோலை,
கோமகன் மொழியும் - பசுவும்
குலவிய தீருவே!
அடையைன் முதுகை, - மழநாய்
ஆட்டிய வாலைத்,
தூமதி யனையாய்! மறந்தும்
சோம்பலின் புயத்தை

வெறுத்திடுந் தீருவே! - இனிநான்
விளம்புதல் கேட்பாய்;
நறுக்கீய மணியில் - ஒளிபோல்
நாவினிற் சுடரும்
சிறப்புறு கவிஞர் - புலவோர்
தீருவெனில் பகையாம்
வெறுப்பு மிக்கதும் - இதனை
வீழ்த்திடு தீருவே.

- பழம்புதும் பாடல்கள், ப.96, 2005;
ஆத்மசக்தி, 1923 கார்த்திகை

வாணி (சரஸ்வதி)

வாணியை என்றும் வணங்கிடுவோம் புவி
 மாயம் அனைத்தும் விளக்கிடுவாள்
 புனும் இருட்டை மனத்தைவிட்டே நொழி
 போக்கும் நீலாவை வெறுப்பதுண்டோ?
 காணப் பதங்கள் புவிக்கினிதாய் அகக்
 கண்ணில் நமக்குச் சொரிந்திடுவாள்
 வீணை யெடுத்துப் பிழிந்தனளே ஒவி
 வெள்ளாம் அனைத்தும் எழுத்தெழுத்தாய்!

காதல் நமக்கவள் தந்திடுவாள் அவள்
 கழலில் நமக்குண்டு கீர்த்தியெலாம்
 ஊதி வடிக்கீன்ற பொன்னினைப்போல் நெஞ்சில்
 ஓளியைக் கொடுக்கீன்ற தெய்வமவள்!
 தீதில் நடக்கீன்ற மாந்தரெலாம் அந்தத்
 தெய்வம் தனைக்கண்ட தீல்லையென்போம்
 வேதன் சுவைக்கீன்ற நாவினிலே கலை
 வேண்டும் படைக்கீன்ற போதினிலே

வெள்ளை மலர்க்குள் இருந்திடுவாள்! நல்ல
 வேதங்க ஞாக்குள் இருந்திடுவாள்!
 பின்னை மொழிக்கு மகிழ்ந்தீருந்தே அவர்
 பெற்றவை பின்னார்ப் புவிக்குரைப்பாள்!
 கள்ளை வடிக்கும் உதட்டினிலே நல்ல
 கற்பனை கொட்டும் நகைப்புடையாள்!
 தெள்ளிய ஞானச் சுடர்முகத்தாள் அவள்
 செய்யும் நலங்கள் கணக்கிலுண்டோ?

ஓன்றும் வழக்கம் அறிந்திடுமேன் நமை
ஓப்பிடச் செய்து மணந்தவளாம்
அன்று தொடங்கின்ற நாளும் அவள் இன்பம்
ஆக்குவ தென்பது நோக்கமன்றோ?
சென்றநம் உள்ளாம் மறப்பதுண்டோ அவள்
சீத விழிக்குள் நனைந்தபின்னும்?
என்றும் இனிப்பது மாத்தீரமோ கலை
ஏறிட ஏறிட இன்பமன்றோ?

- பழம்புதுப் பாடல்கள், ப.98, 2005;
ஆத்மசக்தி, 1924 தை

12

மறந்தறியேன்

மறந்தறியேன், தருவாய் - முருகா
 தீருவடி மறந்தறியேன்
 பிறந்துவிட்டேன் முன்னே
 வினைப்பயன்தனால்

 பெற்றதுன்பம் போதும்
 நானுன்னை என்றும்
 ஒருநொடியில்¹ - மறந்தறியேன்

 அடியார் உள்ளமென்றும்
 அழகிய மயில்மேல்
 அமரும் சுடரோளியே
 உனதருளால்
 குடமுனி உய்ந்தான்
 கீரனும் உய்ந்தான்
 கொலைசெய்யும் குறவரைக்
 காத்தாய்
 உனதருளில் ஒருதுளி
 அருளுவாய் கணவிலுமுனை
 - மறந்தறியேன்

 - பழம்புதுப் பாடல்கள், ப.101, 2005;
 பாரதிதாசன் குயில், 10.11.1967

குறிப்பு:இந்தப் பாடல் புதுவை இசை ஆசிரியர் ஒருவர் கொடுத்து பெட்டை வைத்து எழுதியது. 'முந்தைய நிலைகாட்டும் முருகன் பாட்டு' எனுந்தலைப்பில் மன்னர் மன்னன் எழுதிய 'நினைவு மன்றப்ப்' பகுதியில் இப்பாடல் தரப் பட்டுள்ளது. பாடலுக்கு முன் “மாரியம்மன் விழாவாயிருந்தாலும் அதற்கான பாடலை எழுதி அரங்கேற்றி அச்சிட்டு வழங்குவார். தாமே இசையோடு பாடுவார். திருமண வாழ்த்து அழைப்பிதழ் எழுதும்படி எவரேனும் கோரினால், விநாயகர் காப்பு, சரகவுதி இலக்குமி வாழ்த்து முதலியலை எழுதி விட்டே அழைப்புச் செய்தியைப் போடுவார்” என்னுங் குறிப்பு காணப்படுகின்றது. மேலும் மன்னர் மன்னன் பிறப்புக்கு முந்தைய நிலையாகவும் இது குறிப்பிடப்படுகின்றது. இவற்றிலிருந்து 1928க்கு முன் இப்பாடல் இயற்றப்பட்டதாகக் கொள்ளலாம்.

- ‘ஒருநொடியும்’ என இருப்பின் நன்று.

13

எழுந்தருளும் தெய்வங்களிடம் புதுமையாக வேண்டுதல்

காசியும் போலிசும் கவர்னரும் கையிலென்
றோதீத் தேமாற்ற உன்னுவர் அழிக்கவா!

 மாம்பராய்¹ வந்தபின் மக்களை வெருட்டுஞ்
சோம்பற் குழுவினைத் தொலைக்க வேலா வா!

 பட்டுத் துணியால் பாழாகும் புதுவையே
நாட்டுத் துணியால் நலம்பெறச் செய்யவா - ரங்கா!

 இருதலைக் கொள்ளி போலிலகு கக்கியனாடு
ஒருநலக் கவர்னர் நின்றோங்க ரங்கா வா!

 தேர்தலின் பெயரால் தீருடிப் பிழைக்கும்
பேர்களை யொழிக்கப் பெருமான் வருக!

 சிலர்வயிறு நிரம்ப சிறைபுகா தீருக்க வா
வரும் எலக்சியத்தில்² வம்பிலா தருள வா!

 வரும் சேனாத்தேர்³ வண்ணிழரை பீசா
தீரு லைமோ னிக்கா⁴ செப்புவாய் முருகா!

 தலைவ ராதற்குச் சனங்களின் தயவையே
எதிர்பார்த் தீருப்போர் எழிலுறச் செய்ய வா!

 மாநிலம் புகழும் மகாத்மா வாழ வா
பொதுவுக் குழழக்கும் புனிதர்கள் வாழ வா!

- பழம் புதுப் பாடல்கள், 2005;
கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்

குறிப்பு: ஒவ்வொராண்டும் மாசிமக விழாவின்போது மயிலம் சுப்பிரமணியரும் செஞ்சி அரங்கநாதரும் புதுவைக்கு எழுந்தருளுவர். மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் அவ்விழாக் காலத்தில் மேற்குறித்த பாடல்

அடிகள் விழாப் பந்தலின் நாற்புறமும் தட்டிகளிலும் துணித் திரைகளிலும் எழுதப்பட்டிருக்கும் நடப்புநிலை அரசியலைக் கிண்டற் சுவை மலிய, பிரெஞ்சு வடிவச் சொல்லாட்சி கலந்து எடுத்துக் காட்டுவன இவை. ‘பாரதிதாசன் கவிதைகள் (முழுவதும்)’ எனப் பாரதி பதிப்பகம் வெளி யிட்டுள்ள தொகுப்பில் (ப.612-613) பட்டுத்துணியால், தேர்தலின் பெயரால், எனத் தொடங்கும் இரண்டு கண்ணிக னோடு இப்பாடலில் இடம்பெறாத ‘கோட்டான் போலவந்த கோட்டா சிஸ்ததை ஓட்டாம விங்கேன் உலாவந்தாம் முருகா?’ என்னும் புதிய கண்ணிக ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஏனைய ஏழு கண்ணிகள் அத்தொகுப்பில் இடம்பெற வில்லை.

1. மாம்பராய் – மெம்பராய் 2. எலக்சியம் – எலக்சன்
3. சேனாத்தேர் – செனட்டர்
4. டிரைவீஸ், வெமோனிக் – செனட்டர் தேர்தல் வேப்பாளர்கள்

14

கூவிஅழை கண்ணனையே!

கண்ணபிரான் என்னகத்தில் காலைவைத்த நாள்முதலாய்
 எண்ணமெலாம் அன்னவன்மேல் - கிளியே
 ஏகியபின் மீளவில்லை
 பண்மகிழும் கண்ணனின்வாய் பறித்தெடுத்த தாமரையோ
 கண்மகிழ்ந்து போகுதடி - கிளியே
 கட்டழகன் காடசியினால்.

மெய்சிலிர்க்கு தேடிகண்ணன் வேய்ங்குழலை நானினைத்தால்
 கைசிலிர்க்கும் உயிர்சிலிர்க்கும் - கிளியே
 கண்ணனைன்ற பேருரைத்தால்
 வையம்புகழ் கண்ணனொடு வாழுமின்ப வாழ்க்கையல்லால்
 உய்யும்நெறி காணுகிலேன் - கிளியே
 உண்மைகிது பொய்யல்லவே.

ஊர்முழுமதும் கண்ணபிரான் ஓவியமே காணுகின்றேன்
 பார்முழுமதும் அப்பெருமான் - கிளியே
 பண்ணும்விளை யாடலடி
 ஆர்சொல்லி யனுப்பிடுவார் ஆசைக்கண்ணன் வந்தெனது
 பேர்சொல்லி யழழுத்துவிட்டால் - கிளியே
 பெற்றபெரும் பேற்றுவே.

ஆ விநிகர் கண்ணனுக்கே அன்பிருந்தால் வந்தெனையே
 பூவிரலால் தொட்டுவிட்டால் - கிளியே
 போதுமடி வாழ்விலின்பம்.
 தூவிவைத்த பஞ்சணைப்பூந் தோடழிந்து வாடுதடி
 கூவிஅழை கண்ணனையே - கிளியே
 கோதையினாள் வாழும்படி.

- பழம்புதுப் பாடல்கள் ப.215, 2005;
 பிரசண்ட விகடன் பொங்கல்மலர், ஏப்ரல் 1944

குறிப்பு: பாரதிதாசன் பகுத்தறிவு நெறியில் பயணந் தொடங்கிய பின்பும் அன்புக் குரிய பிறரின் வேண்டுகோளை மறுக்காமல் கடவுள் பேரில் பாடல்களையும் திருமண வாழ்த்துப் பாடல்களையும் மெட்டுக்கேற்ற பாடல்களையும் எழுதிக் கொடுத்துள்ளார். இப் பாடலும் அவ்வாறு எழுதப்பட்ட தென்பதை “இசை ஆசிரியர் ஒருவர் மிகவும் அச்சத்தோடு கண்ணன் பேரில் கிளிக்கண்ணி ஒன்றைக் கேட்டார்; பலமுறை அவர் வற்புறுத்தி யதை மறுத்திட வெண்ணாமல்:

**'கண்ணனவன் என்னகத்தில்
காலைவைத்த நான்முதலாம்
என்னமொம்மே அன்னவன்மேல் - கிளியே
ஏக்யியின் மீளவில்லை.**

என்று தொடங்கிப் பத்துக் கண்ணிகளை எழுதிக் கொடுத்தார் கவிஞர்” என்னும் மன்னர்மன்னனின் கூற்று (பாரதிதாசன் குயில், ப.12, 10.10.1967) புலப் படுத்துகின்றது.

இதே பாடல் ‘கண்மகிழ்ந்து போகுதடி-கிளியே என்று பழம் பாடல் ஒன்று பாவேந்தர் பாடக்கேட்டுத் தலைநிமிர்கிறது’ என்னும் குறிப்போடு பாரதி தாசனுக்கு நெருக்கமானவராகிய நாவரச, பின்னாளில் நடத்திய ‘பைங்கிளி’ என்னும் திங்களிதழில் (சித்திரை 13.4.64) ‘கண் மகிழ்ந்து போகுதடி கிளியே’ – என்னும் தலைப்பு மாற்றத்துடன் ‘கண்ணபிரான்’ என்னும் சொல்லை இரண்டு இடங் களிலும் ‘கண்ணனவன்’ என மாற்றியும் வெளியிட்டுள்ளார்.

15

வா கண்ணா!

இராகம் : அடாணா தாளம் : ஆதி

பல்லவி

வாமலர் வாயினிற் குழலூதீ கண்ணா
மகிழ் இசைநல்கி வாழ்வு நலமுற (வா)

அனுபல்லவி
தாமரையோ முகம் தாமரை யோவிழி
தருக உனது காடசி இன்பம் பொழி (வா)

சரணம்
தேவை இல்லையோ நான்செந் தேனே
தீத்திக்கும் கரும்பே பெருமானே
ஆவல் தணியும்படி அசைந்தாடி - என்
அங்கமெலாம் மகிழும் படியே (வா)

- பழம்புதுப் பாடல்கள், ப.456, 2005;
ஸ்ரீசுப்ரமண்யபாரதி கவிதா மண்டலம், ஆவணி - புரட்டாசி 1983

குறிப்பு : 'பாரதிதாசன் பாடல்' என்ற தலைப்பிடப்பட்டு, பாட்டின் அடியில் 'தொகுப்பு - இரா. வேங்கடேசன்' என்று 'குறிக்கப்பட்டு ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் இதழில் வெளியிடப் பட்டுள்ளது.

‘நீ இரங்காயெனில்’ - என்ற மெட்டு

இராகம் : அடாணா தாளம் : ஆதி

எடுப்பு

வா மலர்வா யினில் குழலுாதி கண்ணா!
மகிழ் இசை நல்கி - வாழ்வு நலமுற

(வா)

தொடுப்பு

தாமரை யோழுகம் தாமரை யோவிழி
தருக உனது காட்சி - இன்பம் பொழி

(வா)

முடிப்பு

தேவை பில்லையோ நான் செந்தேனே
தீத்திக்கும் கரும்பே பெருமானே
ஆவல் தணியும்படி அசைந்தாடி - என்
அங்க மெலாம் மகிழும் படியே - கண்ணா

(வா)

- பழம் புதுப் பாடல்கள் ப. 456 - 457, 2005;
பாவேந்தருடன் பயின்ற நாள்கள், ப. 161-162

தாமரையோ முகம் = என்பதில் உள்ள தாமரை (முகத்தையும்,
தாமரையோ விழி - என்பதில் உள்ள தாமரை (தா+மரை) என
மான் விழியையும் குறிப்பன.

குறிப்பு:முந்தைய பாடலின் இன்னொரு வடிவமே இங்குத் தரப் பட்டுள்ளது.
பாடலின் உருவாக்கம் தொடர்பான கூடுதல் செய்தியும் பாரதிதாசனின்
மாணவரான பாவலர் மணிசித்தன் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தி:

“டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் இசைத்தட்டில் ‘நீ இரங்கா
யெனில் புகலேது’ என்ற பாடலைப் பாடியிருந்தார்.

பலரால் விரும்பப்பெற்ற பாடல் இது. இப்பாடலை ஒருமுறை இசை
நிகழ்ச்சி யொன்றில் இராமர் பாடினார். பாவேந்தர் அப்பாடலைக் கேட்டு
மிகவும் மகிழ்ந்தார். இராமர் யாதவ மரபினர்; கண்ணனின் பத்தர்,
ஆதலால் இந்தப் பண்ணில் கண்ணனைப் பற்றியோர் பாடல் இயற்றித்
தரவேண்டுமென்று பாவேந்தரை வேண்டினார்.

மீண்டும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி அவ் இசைக்கேற்பப் பாட
லொன்றைச் சில மணித்துளிகளில் எழுதி இராமரிடம் கொடுத்தார்.
பஜனையில் அப்பாடலை இராமர் தவறாமல் பாடுவார்.

அப்பாடலை இராமர் தம் உறவினரான இரா. வேங்கடேசனுக்கும் கற்றுத்
தந்தார். இன்றும் அவர் இப்பாடலை அதே இசையில் பாடி வருகிறார்.”

■ ■ ■

மொழிபெயர்ப்புப் பாடல்கள்

தீயாகராசர் கீர்த்தனைகளின் தமிழ் மொழிபெயர்ப்புப் பாடல்கள்

பாரதிதாசன் கவிஞர்களுக்கு விடுத்த வேண்டுகோள்களில் ஒன்று “பிறமொழியில் உள்ள பாட்டுக்களைத் தமிழ்ப் பாட்டுக் களாக்கித் தருக!” என்பது (1935). அவரே தீயாகராசரின் தெலுங்குக் கீர்த்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது பலரும் அறியவேண்டிய செய்தி. ஸ்ரீசுப்ர மண்ய பாரதி கவிதா மண்டலம் இதழில் (1935) ‘சங்கீதப்பகுதி’ என்னும் பொதுத்தலைப்பின் கீழ் தீயாகராசரின் பதினொரு கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். கீர்த்தனை, கீர்த்தனம் ஆகிய இரண்டு சொற்களுமே இதழில் ஆளப்பட்டுள்ளன. பல கீர்த்தனைகள் இசை அலகிடப்பட்டுச் சுரக்குறிப்புகளுடன் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ‘மொழி பெயர்ப்பு’ என்றும் சில பாடல்களுக்குத் ‘தமிழ்மொழிபெயர்ப்பு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவிதா மண்டலம் இதழை வெளியிடுவதில் பாரதிதாசனோடு பணியாற்றியவரும், அதே பெயரில் என்பதுகளில் இதழ் நடத்தியவரும், கவிஞருக்கு மிக நெருக்கமானவருமாகிய எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் பாரதிதாசன் தீயாகராசர் கீர்த்தனைகளை மொழிபெயர்க்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்கியுள்ளார். அவர் விளக்கம்:

“பச்சையப்ப உடையார் என்பவர், தாளத்தில் வல்லவர். 108 தாளங்களிலும் தனக்குப் பயிற்சி உண்டு என்று சொல்லுவார். பாவேந்தரும் அவரது தாள ஞானத்தில் அதிக மதிப்பு வைத்திருந்தார்...

கவிதா மண்டலம் காரியாலயத்தில் ஒருநாள் பச்சையப்ப உடையார், குயில் சிவா நாய்க்கர், தம்புசாமி முதலியார், பேராசிரியர் பஞ்சாபிகேசய்யர் முதலியோர் அமர்ந்திருந்தனர். பஞ்சாபிகே சய்யர் தெலுங்கு, சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனைகள் பாட முடியாது. அப்படி ஏதோ பாடினாலும் அவை தாளத்திற்கு சங்கதி

போட்டுப் பாடுவதற்கும் ஒத்துவராது என்றார். அது என்னாப்பா அப்டி சொல்றான். தமிழில் ஏன் முடியாது? எவ்வளவு கடினமான தாளத்திலும் தமிழில் பாடமுடியும். லாவணியை சவுக்கதாளத்தில் பாடுவது கடினம். பாட்டிலிருக்கிறது இதோ பார் என்று “பூநீமதி இவளார்” என்ற அவரது லாவணியைப் பாடிக் காட்டினார். உடையாரே தாளம்போடு என்றார். அப்போது அவர் பாடியது தாளத்தில் எத்தகைய அபார ஞானம் அவருக்கு இருந்தது என்பது வெளியாயிற்று.

தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் முடியாது என்று மறு படியும் வற்புறுத்தினார் பேராசிரியர். பேச்சு ஒருவாறு முடிந்து, 12 மணிக்கு எல்லோரும் எழுந்தனர். கவிஞர் மட்டும் உட்கார்ந்திருந்தார். “சுப்ரமண்யா” அவன் என்ன சொன்னான்?

தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாடமுடியாது. அது என்ன தியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது என்று சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையில் மொழி பெயர்ப்பும், இசையமைப்பும் என்ற பத்து கீர்த்தனைகளை கொடுத்தேன்.

சாப்பிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார். “நிஜமர்ம மூலயனு” என்ற தியாகய்யர் கீர்த்தனையின் மொழிபெயர்ப்பு தியாகராசருடைய முத்திரையுடன் எழுதினார். “உடையாரே” பாடு என்றார் அவருடன் சேர்ந்தும் பாடினார்.

அவன் என்னமோ சொன்னானே “சங்கதி” அதெல்லாம் போட்டுப் பாடு என்றார். அவரும் பாடிவிட்டு, இந்தப் பாட்டு அற்புதம், அற்புதம் என்றார். பத்துக் கீர்த்தனைகளை மொழி பெயர்த்துக் கவிதா மண்டலத்தில் வெளியிட்டோம்”

- பழம் புதுப் பாடல்கள் ப. 458 - 477, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், பாரதிதாசன் மலர் - 1983;
சித்திரை 1983, ப. 32.

ததிகூட்டி வாராய்

(த்ஸனி தோடி என்ற தியாகராஜ
கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)

தாளம் : சதுர்லை ஷாதி திரிபுடை

பல்லவி

ததி கூட்டி வாராய் ஓ மனமே!

அனுபல்லவி

தயவுடன் எணைக் கண்டு, கரம்பிடித்
துள்ள காலமும் சுகமனுபவிக்க ஒழநீ(ததி)

சரணம்

பதிதரைக் காக்கும் பட்டாதி காரியைப்
பரமார்த்த மருள் வசிஷ்டானு சாரியை
அதி மன்மத ஜய சுந்தராங்கணை
ப்ரதான த்யாகராஜன் மனப்போதினில்

ஹரிகாம்போஜி

(28வது மேளம்)

பல்லவி

த தி கூட் டி வா ராய் ஓ ம ன மே
கு தா பாதுநீ நித்தப மகரிக பா பாம பத நீ கபம

அனுபல்லவி

த ய வு டன் எ " எணைக் கண்டு க ரம்" பி டத் து ன
ம நீ த நீ ஸாதாரி ஸாகிஸா ரி நீ ஸ ஸ நீ தநீ ஸா ரிகா
கா ல மும் சு க மனு "ப விக் க ஓ ட நீ
ஸநிக ரீ ஸா ஸநீ நிதி தாநீ நிஸா ஸாரிஸ நீஸநீ தாநிதபா மக மா

சரணம்

ப தீ த றைக் காக் கும் பட் டா தி கா ரி யைப்
 தா தா நீ தா பா நிநிதப் மகா மா பா மகரீ கா மா
 ப ர மார்த் த ம ருன் வ சிஞ் டா னு சா ரி யை
 ச நீ தபமா ரிக மக கரி ஸா ஸா சா பாகாமபா பா

(இதற்குமேல் அனுபல்லவியைப் போன்றது)

- பழம் புதுப் பாடல்கள் ப. 461-462, 2005;
 ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.31, வெ. 2, 1985

குறிப்பு: இதழில் இடம்பெறும் தியாகராசர் கீர்த்தனங்களின் தமிழாக்கப் பாடல் களில் முதற்பாடலாக அமைவது இது பாடலுக்கு அடுத்து 'ஹரிகாம்போஜி' '28வது மேனம்' என இராகதாளம் குறிக்கப்பட்டுப் பல்லவி, அநுபல்லவி, சரணத்தின் முதலிரண்டடிகள் ஆகியவற்றுக்கு இசை அலகிடப்பட்டுச் சுரக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன 'இதற்குமேல் அனு பல்லவியைப் போன்றது' எனுங்குறிப்பு இறுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓர் இசையாம் அமுதார்ந்து)

ராகஸு தாரஸபானமுஜீகி என்ற
கீர்த்தனத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு

இராகம் : அந்தோளிகா தாளம் : ஆகி

பல்லவி

ஓர் இசையாம் அமுதார்ந்திவண் நீயே
ஒதெங்கணும் மனமே! (ஓர்)

அனுபல்லவி

யோக யாக த்யாக
யோக பலம் உளதாம்

சரணம்

சதாசிவ மயமெனும் நாதோங்கா ரஸ்வர
அறிஞர் ஜீவன் முக்தரென த்யாகராஜன் அறியும் (ஓர்)

- பழம் புதுப்பாடல்கள், ப. 463, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.10, வெ. 2, 1935

இதர தெய்வமெனில்

இதர ஸதவ முல வல்ல என்ற
தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு

இராகம் : சாயாதரங்கினி தாளம் : ரூபகம்

பல்லவி

இதர தெய்வமெனில் உன்ற ணைவிட ஸௌக்யமா ராமா!

அனுபல்லவி

மதபேதமிலாது சதா மனதில் நினைவு கொண்ட எனக்கு

சரணம்

மனதுதெரிந்து காத்தீஷனும் மறந்தீஷனும் நீயே
உனதாள் எனக்கொள இதுநாள் த்யாக ராஜன் அண்டிய (இ)

- பழம் புதுப் பாடல்கள், ப. 464, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.10, வெ. 2, 1935

இலகு குஞ்சி சூழ்முகம்

அவக வல்ல வாடககநி என்ற தியாகராஜ
கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

இராகம் : மாயமாதி தாளம் : ரூபகம்

பல்லவி

இலகு குஞ்சி சூழ்முகம் கண்டே
யாதா நந்தம் முனி பெற்றானோ

அனுபல்லவி

மலியும் கோலமுற மார்சனை
மதமழித்த வேவளை யிலும் - இலகு

சரணம்

முனியின் சைகைதெ ரிந்துசீவ
தனுவினை முறிதரு சமயந்
தனிலேயும் தயாக ரா
ஜனாந் நாளிலும் வந்திக்கும் - இலகு

இராகம் : மாயமாதி தாளம் : ரூபகம்

பல்லவி

இ ல கு குஞ் சி சூழ் மு கம் கண் டே யா தா நந் தம் மு ணி பெற் றா
ப ம ரி ஸா ஸ நிஸரீ ரீ ரீ நிஸ ரி மாரி ரிமப பா ப ப ம ரிஸ
னோ ரீ

அனுபல்லவி

ம லி யும் கோ ல மு ற மா ரீ ச ணை ம த ம ழித் தடேவளையி லும்
ரீ ரீ ரீ ரீ ரிஸ ரிம ரீ ஸ ரிரி ஸ ரிஸ நீ நீ ப புநிஸாஸ
ஸந்பமரி ம

சரணம்

மு னி யின் கை கை தெ ரிந் து சி வ த னு வி னை மு றி தரு ச மயம்
ப ம ப ரீ மரிப ம பல பம ரி ஸ பநி ப பநி ம ப ம ரிமபாம பயப

(இரண்டாவது பாகம் அனுபல்லவியைப் போன்றது)

- பழம் புதுப் பாடல்கள், ப. 465-466, 2005;
ஸ்ரீசப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.25, வெ. 3, 1935

குறிப்பு:பாடலுக்கு அடுத்துப் பல்லவி, அனுபல்லவி, சரணத்தின் முதலிரண்
ட்டுகள் ஆகியவற்றுக்கு இசை அலகிடப்பட்டுச் சுரக்குறிப்புகள் தரப்
பட்டுள்ளன.

ப்ருந்தாவன லோல

ப்ருந்தாவன லோல! என்ற தியாகராஜ் கீர்த்தனத்தின்
தமிழ்மொழிபெயர்ப்பு

இராகம் : தோடி தாளம் : ரூபகம்

பல்லவி

ப்ருந்தாவன லோல! கோவிந்த!
அரவிந்த முக

அனுபல்லவி

சுந்த ராங்க! தீக்ரிகை ஏந்து
சுடர்ந் அடியவர் பகைசிந்தும் - ப்ருந்தா

சரணம்

காத்தருள் வாய் தீருவே மகிழ் மதனா அடியார் நண்ப
ராம தாஸன் தாஸன் த்யாக ராஜன் துதி சரித! - ப்ருந்தா

இராகம்: தோடி தாளம்: ரூபகம்

பல்லவி

ப்ருந் தா வன லோல கோ விந் த அ ர விந் த மு க
மா கா ரிஸ தந் ஸா ஸரீ கமமா பா தா ப ம கா ஸரீ கா

அனுபல்லவி

சுந் த ராங் க தீக் ரி கை ஏ ந் து சு பர் நீ் அ டி ய
தா தப கா ம ப த நீ் ஸா ஸரீ ஸ நீத ப த

சரணம்

காத் த ருள் வாய் தி ரு வே ம கீழ் ம த னாஅி டி யார் நன்ன ப
பா ம ப பமகபா ப த நீ ஸ ஸ த நீ ஸா ஸா ஸநி நீஸரீஸரீ

ரா ம தா ஸன் தா ஸன் த்யா க ரா ஜன் து தி ச ரி த
தா த க்ரி ஸ தா நீ ஸா ஸ ஸா நீ த பத நீத மம சகரிக

- பழம் புதுப் பாடல்கள், ப. 467-468, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.26, வெ. 3, 1935

நீலவண்ணம் வாய்ந்தோய்

ச்யாம சுந்தராங்க என்ற தியாகராஜ
கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

பல்லவி

நீல வண்ணம் வாய்ந்தோய்!
சகல சக்தியும் நீயேடா

அனுபல்லவி

தாமச முதல் நவை தீர்ந்தோய்
தரணி இலகும் ராம சுந்தரா!

சரணம்

துஷ்டர்களின் கொழுமை¹ சாடச்
சிஷ்டர்களின் இதயமதை நாடும்
இஷ்டதெதயவழும் நீ யாவாய்
புவியில் தயாக ராஜன் வேறா?

இராகம் : தன்யாலி தாளம் : ரூபகம்

பல்லவி

நீ ல வண்ணம் வாய்ந் தோய் ச க ல சு தீ யும் நீ யே டா
பா ப கா ம பா ப மக ம ப நீ ஸ ரி ஸா பநீஸாபநீஸாந்தபா

அனுபல்லவி

தா ம ச மு தல் ந வை தீர்ந் தோய் த ர ணி இ ல கும் ரா ம சுந்
சா கா கா கா ரி மக ரிரி ஸ ஸாஸ ஸா நீதா ப ப கா ம கம்
ப ரா
பநீ ஸா

1. 'கொடுமை' என இருப்பின் நன்று

சரணம்

தஷ்டாக ஸின் கொ மு மை சா டி சிற்டர் க ஸின்இத ய ம தை
பா பா மகரீ ஸ மக ம பா ப ப நி ஸ ஸ ஸ பம பத ப
நா டும்
மகா ரி
இ ஷ் ட தெய் வ மும் நி யா வாய் பு வி யில் தயா க ரா ஜன் வே றா
கா க கா த க காமகரீ ஸா ஸ ஸ ஸ ஸ நிதா ப கா ம கமபுநிஸா

- பழம் புதுப் பாடல்கள், ப. 469-470, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.7, வெ. 4-5, 1985

குறிப்பு:பாடலுக்கு அடுத்துத் 'தன்யாஸி' 'ரூபகம்' என இராக தாளம் குறிக்கப் பட்டுப் பாடல் முழுமைக்கும் இசை அலகிடப்பட்டுச் சரக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

துளசி, வில்வம், மல்லிகை

துளசி பில்வமல்லி என்ற தியாகராஜ
கீர்த்தனத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு

பல்லவி

துளசி வில்வம் மல்லிகை ஜாஜி
வனசாத்தியின் பூசைகைக் கொள்வாய்

அனுபல்லவி

மலர்மேலயன் சனகாதி கரார்ச்சித!
மழைத்தேகா! சுநாபா; நல் ஆதவன் இரு
தயோதத்தியின் சுந்தரா சுகந்த

(துளசி)

சரணம்

உரமதில் முகமதில் சிரமதில் புயமதில்
கரமதில் நேந்த்ரமதில் திருவுடகளில்
கருணையால் அன்பினால் பரமா நந்தமதால்
அநுதினமும் ஶந்த்யாகராஜீ நிருப்பாதியுடன் அர்ச்சிக்கும்

(துளசி)

இராகம் : கேதாரகெளள தாளம் : ஆதி

பல்லவி

து	ள	சி	வில்	வம்	மல்	வி	கை	ஜா	ஜி	
ரி	ரி	ரிகரிர்கரி	ஸா	ஸ	நிஸரி		ஸ	ரிஸநித	தா	ப
வ	ன	ஜா	தீ	யின்	பூ	சை	கைக்	கொள்		வாய்
ப	ப	பா	ரீ	ரி	ரீ	ரிமபா		நிகதப	மாகா	ரீகரி

அனுபல்லவி

ம வர் மே ல யன் ச ன கா தீ க ரார்ச்சி த
 ஸ ஸ ஸா ஸரி தா தா பா பாநி ஸ ரீ ரீ ரீ ரி
 ம ஷழத் தே கா சு நா பா நல் ஒ த வன் கிரு
 ரி ரி மக ரி ரி கரி ஸ ரி ஸா நீ நீ ஸா
 த யோத தீ யின் சந்த் ரா க கந்த
 ரி ஸா நீ த ப பா ம மக ரிகரிஸ

சரணம்

உ ர ம தீல் மு க ம தீல் சி ர ம தீல் பு ய மதீல்
 ப பா ப பா மா கரி ம பா ரி மா ப தா தப மகரி கீ
 க ர ம தீல் நேந்தர ம தீல் தீ ரு வ ட க ஸில்
 தா பா ம தா ரீ மா கரி ஸ நீ ஸா ரி மா மகநீ மபா
 க ரு ண யால் அன் பி னால் ப ர மா நந் த ம தால்
 ஸ ஸா ஸ ஸா நீத பார் நீஸா ஸுந ஸா ரீஸா நீத பா நீ ஸா
 அ நு தீ ன மும் ரீ த்யா க ரா ஜீ
 ரி ரி மக ரி ரி கரி ஸாரி ஸ நீதபாநி ஸா
 நீர் உ பா தீ பு டன் அங்க் சிக் கும்
 ஸ ரி ஸா நீ த பா ம கா ரிரிகஸ

- பழம் புதுப் பாடல்கள், ப. 471-472, 2005;
 ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.8, வெ. 4-5, 1953

நீச மர்ம மதை

நிஜமர்ம முலனு - என்ற கீர்த்தனத்தின்
தமிழ் மொழிபெயர்ப்பு

பல்லவி

நீசமர்ம மதை அறிந்துள்ள பேர்களை
நீ அலையவிடல் ஏதுக்கோ ராமா!

அனுபல்லவி

பசுபதி பங்கயன் அரிமும் மூர்த்தி
பாரில் தெய்வம் யாவை யுமுன் லீலை என்னவே நடத்தும் (நி)

சரணம்

சுருதி சாஸ்தர புராணிக ராதி
தொன்மத அறிஞுரைப், பேர்துதிப் போர்த்தமை,
அரசர்த்தமை, அங்கமதீல் அபி மானமே
ஆக்கும் ஆக்கமே தியாகராஜன் போற்றும் உன் (நி)

இராகம் : உமாபரணம் தாளம் : ஆதி

பல்லவி

நீ ஜ மர் ம ம தை அ றிந் துள் எ பேர் க யை
ரி க மாபா தநி தநி பத்ரீ ஸ நீ ப ம கா ம ரி
நீ அ லை ய விடல் ஏ துக் கோ ரா மா
பமகம ணி ல ஸநிலரி ஸநிபா நீஸரி ரி கமபம் கம ஸமஸ

அனுபல்லவி

ப சு ப தீ பங்க யன் அ ரி மும் மூர்த்தி
ம ப த நீ ஸாநி ஸா ஸ ரிக ம ரி ஸா ஸநிப
பா ரில் தெய் வம் யா வை யுமுன் லீ லை என் ன வே நடத் தும்
தா நீ ஸா நீ பா ம ரிகமப தா நீ பா ம கமபம கமரிஸ

சரணம்

சுரு தி சாஸ்த் ர பு ரா ஸ்ரி க ரா தி
சு ப பா பம் ரீ கா ம ரீ ஸா ஸா நி
தொன் ம த அறிஞு ரைப்பேர் து தீப் போர் த யை
பா ரி ரீ ரிக ம ரிகமா ப ப தநிலநிஸா நி பா

(இதற்குமேல் அனுபல்லவியைப் போன்றது.)

- பழம் புதுப் பாடல்கள், ப. 473-474, 2005;
ஸ்ரீகூப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.23, 1935

மறைவென்ன காண்

மருகீலரா என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு

பல்லவி

மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி

மறைவேன் அனைத்தின் உருவான மேலோய்
மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோய்

- மறை

சரணம்

யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில்
தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே ணையா
தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன்
காக்கவேண்டும் என்னை த்யாகராஜன் அன்பே!

- மறை

இராகம் : ஷயத்தபூரி தாளம் : ஆதி

பல்லவி

ம றை வென் ன காண் ஓ ரா க வா
ப ம பா ம கஸாநீஸ கா ம பா

அனுபல்லவி

ம றை வேன் அ ணை த் தீன் உ ரு வா ன மே லோய்
த த தா நீ த மா த நீ ஸா நீ தநீ ஸா
ம தி யோ டு சூர் யன் வி ழி யாய்க் கொண் டோய்
ஸ க ஸா ஸா க ஸா நீ ஸ நீ த தமா

சரணம்

யா வும் நீ யே என் றென் அந் த ரங் க ம தீல்
பா பா பா ம பா மா க ஸ கா ஸ க ஸா
தே வி ரத் தீல் தே டித் தெ ரிந் து கொண் டே ணை யா
ஸ நீ ஸா நீ ஸா ஸா ஸ ஸ ஸா கா க மா மா

(இதற்கு மேல் அனுபல்லவியைப் போன்றது)

- பழம் புதுப் பாடல்கள், ப. 475, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.24, வெ. 6,1935

10

ரசிகனே நற்சாம

ஸரச ஸாமதான என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு

பல்வாயி

ரசிகனே நற்சாம தானபேத தண்ட
சதுரன் நின்னின் தெய்வம் ஏது? காத்தருள் (ரசி)

அனுபல்லவி

தசமுகன் சிவபக்தனா யிருந்தும்
நிசமிதை அந்நாள் அறியவில்லை யன்றோ! (ரசி)

சரணம்

இதமதான வார்த்தை யாவும் நன்றுகரத்தாய்!
'எனதயோத்தி நாடுஉன்" தென்றனை
பதவி சோதரனுக் கீந்தும் வாராததால்
அதமே நீபுரிந்தாய் த்யாக ராஜன் அன்பே!

(ரசி)

- பழம் புதுப் பாடல்கள், ப. 476, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.24, வெ. 6, 1935

11

மனசே ஸ்ரீராம சந்தர்சன

“மனஸா ஸ்ரீ ராமசந்தருணி” என்ற தியாகராஜ் கீர்த்தனையின்
தமிழ்மொழி பெயர்ப்பு

பல்லவி

மனசே ஸ்ரீ ராம சந்தர்சன மறந்திடேல்
ஏமாறாதே ஓ - (மனசே)

அனுபல்லவி

முனர் புற்றினில் உற்றிடு மெளனி செய்த
மூன்று நால் த்யாமலை பார்ப்பையே (மனசே)

சரணம்

ஆக்கல் காத்தல் தீர்த்தல் ஆன செயலை
நலமல்ல எனங்னித் தீரிமூர்த்தி களுக்களித்துப்
பாக்கியம் அகலா ஸத் பக்த மனோ
பீஷ்ட முடிக்கும் த்யாகராஜன் (மனசே)

பல்லவி

இராகம் : எசமனோகரி தாளம் : ஆதி

ம ன சே ஸ்ரீ ரா ம சந்த ர னை
ப ப தானிதபா பமகாமா ரீ ரி கபகரி ஸா ஸா
ம றந்த டே ல ஏ மா றா தே ஓ
நீ நீ நீ ஸா நீ நீ ஸா

அனுபல்லவி

மு னார் புற் றினில் உற் றிடு மெளனி செ ய த
நீ நீ ஸா நீ ரி ஸரிகா ரிக மாரீ கரி ஸா
மூ ன்று நா லத் யா ய மவை பார் ப்பை யே
ஸா நீ நீ தா பா ப ம ரீ காரி ஸ ரிகப

சரணம்


இக் கல் காத் தல் தீர்த் தல் ஒ ன செ ய வை
யாப பா ப பதநீ த பாமா ரிக மா ரி ஸா
ந ல மல்ல எ ன எ ணித்திரி லூர்த்தி களுக் களி த்து
ரீ க ம ப பா தாநீ தனஸா நிதநீ த பா

- பழம் புதுப் பாடல்கள், ப. 477-478, 2005;
முஞ்சுப்புமண்ணய பாரதி கவிதா மண்டலம்,
யுவ, புரட்டாசி (1935), வெ. 7, ப.29



இந்திய விடுதலை அயக்கப் பாடல்கள்

கதர் இராட்டினப் பாட்டு - 1930



பாரததேவி

வெண்பா

விண்கொள் இமயமா வெற்பே தீருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் - மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்த“தாய்” வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு.

—
வந்தே மாதரம்

ஜன்ம பூமியின் சிறப்பு

வெண்பா

தேர்நின்ற வீதிச் செய்போரி கைமுழங்கப்
போர்நின்ற வீரர்குலம் பூத்தநிலம் - பார்நின்று
அடல்வளர்த்துப் பாரதநற் புத்தீரன்நான் ஆக
உடல்வளர்த்த நாடுஞன் உயிர்.

காந்தியழகனும் கதரும்

பறை முழுக்கம்

சுவை : வீரம்

“அன்னியர் நூலைத் தொடோம்” என்றசேதி
 அறைந்திட்டா புவி முற்றும் - எங்கள்
 அறுபது கோடித் தடக்கைகள் ராட்டினாம்
 சுற்றும் - சுற்றும் - சுற்றும்

இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
 என்று சொல்லிப் புயம் தட்டு - அட
 யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
 கொட்டு - கொட்டு - கொட்டு

தடக்கைகள் - நீண்ட கைகள்
 இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல்
 இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள்
 ஏதமில் காந்தியழிகள் அறச்செயல்
 வெல்லும் - வெல்லும் - வெல்லும்

கன்னலடா எங்கள் காந்தியழிகள் சொல்
 கழுகின்றேன் அதைக் கேளே - நீவீர்
 கதரணிவீர் உங்கள் பகைவரின் வேராங்குத்
 தூளே - தூளே - தூளே

இன்னல் - துன்பம்
 ஏதமில் காந்தியழிகள் - குற்றமில்லாத காந்தியழிகள்
 கன்னல் - கரும்பு
 பால்நுரை போலப் பருத்தியுண்டு சொந்தப்

பாரத தேசத்தில் எங்கும் - எனில்
பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம்
சிங்கம் - சிங்கம் - சிங்கம்

வானம் புனல்சுடர் நான்னும் பழுதை
வர்ணமும் சொர்ணமுங் கொண்டு - பெரும்
வையம் களித்தீட நெய்யும் தீறம் எமக்
குண்டு - உண்டு - உண்டு

பண்டைமுதல் - ஆதி முதல்
சுடர் - சூரியன்

ஆனஇந் நாட்டினைச் சுந்தையென் றாக்கிய
அந்நியர் போக்கையும் கண்டோம் - எனில்
ஆக்கந் தருவது சக்கரம் ஆம்எனக்
கொண்டோம் - கொண்டோம் - கொண்டோம்

பானல் விழியுடைய யாளொங்கள் தாயிற்தப்
பாரினை யாள்பவள் என்றே - வெஞ்சில்
பாயும் எழுச்சிக் கனல்சொன்ன தாக்கசொல்
நன்றே - நன்றே - நன்றே

பானல் விழி - பானல் பூப்போன்ற கண்
எழுச்சிக்கனல் - ஆவேசத் தீ

சுதந்தரதேவியும், கதரும்

சைவ: சிங்காரம்

இராகம்: பியாக் தாளம்: சாப்பு

ஆனை மயக்கிடும் மாதொருத்தி - உடல்
 அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் - அவள்
 பானை பிளந்த சிரிப்பினிலே - என்னைப்
 பார்த்துரைத்தாள் “எந்த நானையிலே - உன்றன்
 தோனைத் தழுவிடக் கூடும்” என்றே - “அடி!
 சுந்தரி உன்பெயர் ஊர் எதை”ன்றேன் - அவள்
 “காளி யனுப்பிய கண்ணி”யென்றாள் - என்றன்
 காதற் சுதந்தர மாங்கையன்றோ அவள் - ஆனை

“இந்தத் தீனம்இந்த நேரத்திலே - நல்ல
 இன்ப மிகுக்கக் கலந்திடுவோம் - இதில்
 பிந்தி யெதற்கடி மாதரசீ இங்குப்
 பேசிய நேரமும் வீண்கழித்தோம்” - என்று
 சிந்தை களிக்க உரைத்துநின்றேன் - “ஒரு
 சேதியிருக்குது கேள்”என்றனள் - அந்த
 விந்தையைக் கேட்கவும் ஆவலுற்றேன் - என்
 வேடகை பொறுக்கவும் கூடவில்லை - பின்பு - ஆனை

கண்ணி யுரைத்தது கேட்டிடுவீர்; - உள்ளக்
 காதல் இருப்பது மெய்னனிலோ - அட
 சின்ன இராடின நூலிழைப்பாய் - அதில்
 தீடிழன்றி நெய்த உடைடுபொய் - வரும்
 அன்னியர் நூலைத் தலைகவிழப்பாய் - அதற்
 கப்புறம் என்னைக் கலந்திடுவாய்” - என்று
 கண்ணி யுரைத்து மறைந்துவிட்டாள் - அவள்
 கட்டளை தன்னை மறப்பதுண்டோ - அந்த - ஆனை

- ஆத்ம சக்தி, ஜாலை, 1923

குறிப்பு: இராட்டினத்தில் நூலிழைத்து செய்து உடுத்தவேண்டும். அந்நியர் நூலைத் தொலைக்கவேண்டும் அதன் பின்புதான் சுதந்தரம் பெறமுடியும் என்பது இதன் கருத்து.

தேசத்தாரின் பிரதான வேலை

சவை: சாந்தம்

நாடகங்களில் “கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு”
என்று பாடுவதுண்டு. அந்தக் குறுத்திப் பாட்டின் மெட்டு.

பால்நுரைபோல் பாரதத்தில்
பஞ்சவிளைப் பீரே - நல்ல
பஞ்சவிளைப் பீரே - அந்தப்
பஞ்சதணைச் சுத்திசெய்வீர்
பனிமலைபோல் நீரே.

தேனருந்தும் ஈக்களெல்லாம்
சேர்ந்து மொய்த்தல்போலே - மிகச்
சேர்ந்து மொய்த்தல்போலே - முழுத்
தேசமின்று ராட்டினந்தைச்
சேர்ந்து சுற்றுவீரே.

ஆனமட்டும் சிலந்தீயிழை
போல மெலிதாக - அது
போல மெலிதாக - உம்
ஜந்துவிரல் தேர்ச்சியிலே
அழகிழை நூற்பீரே.

ஏனத்தீனிற் சோறுகேட்கும்
ஏழையரும் யாரும் - நம்
ஏழையரும் யாரும் - பஞ்
சிழையை நூற்றுத் தறிநெய்வதால்
கொத்தமீம தீரும்.

தாய்நீலம்போய் மற்றவரைத்
 தலைவணங்க லாமோ? - தன்
 தலைவணங்க லாமோ? - இனித்
 தறித்தொழிலின் நன்மையினை
 மறப்பதுன்டோ நாமே?

காய்நீனைத்துக் கனியிழுக்கும்
 கதைமறப்பீர் நீரே - அந்தக்
 கதைமறப்பீர் நீரே - உங்கள்
 கதிரினைத்து வறுமையென்னும்
 கனல்அவிக்க வாரீர்.

போயழிக்கும் நமதுரிமை
 போக்கநீனைப் போரை - மெல்லப்
 போக்கநீனைப் போரை - மிகப்
 போற்றுகநீர் இப்பணியெப்
 போது மறவாமே

தோய்மதுவாய்க் காதில்வந்து
 வீழ்ந்ததொரு வாக்கு - வந்து
 வீழ்ந்ததொரு வாக்கு - அது
 தொல்லைகெட வந்துதீத்த
 காந்திஅன்னைல் வாக்கு

“கதரணிவீர்” என்றுரைத்த
 காந்தியண்ணல் ஆனை - எழிற்
 காந்தியண்ணல் ஆனை - அதைக்
 கருதிடுவீர் அதுஉமக்கு
 நாரதனார் வீணை

கதரணிவீர் என்றமொழி
 அமைமயற்ற நேரம் - நாம்
 அமைமயற்ற நேரம்
 கருதிடுவீர் அதுநமக்கு
 நான்மறையின் சாரம்

கதரணிவீர் எனும்அழகன்
 காந்தியின் வாய்க்குமுதம் - நல்ல
 காந்தியின் வாய்க்குமுதம் - மிகக்
 கருதிடுவீர் அதுநமது
 வாழ்வினுக்கோர் அமுதம்

கதரணிவீர் என்னும் வார்த்தை
 யுடனொழுகும் அன்பும் - அத
 னுடன்ஒழுகும் அன்பும் - நம்
 காந்தியண்ணல் அன்புமொழி
 யால்விளையும் இன்பம்

சதுர்நமக்குத் தோளிலுண்டு
 மானமுண்டு பாரீர் - நல்ல
 மானமுண்டு பாரீர்
 சதைவருத்தித் தாய்ழமைத்
 தனம் அகற்ற வாரீர்.

விதிநமக்கு வாய்த்ததுண்டோ
 வேற்றுவர்கை பார்க்க - நாம்
 வேற்றுவர்கை பார்க்க
 விளையும்பஞ்சில் விரல்பொருந்த
 விடுதலைநீர் காண்பீர்

அதீகமுண்டு விளைவுநிலம்
 அதீகமுண்டு மக்கள் - இங்
 கதீகமுண்டு மக்கள்
 நிதீகளைலாம் பிறருக்கிட்டு
 வறுமைகொள்ள வேண்டாம்

கதரணிவோம் ஒன்றுகூடிக்
 கலிதொலைக்க நாமே - தீக்
 கலிதொலைக்க நாமே - தீக்
 கலிதொலைத்துக் கீருதயுகம்
 காணப்பெறு வோமே.

சொற்பொருள் : பனி - வேலை, ஆணை - கட்டளை
 மது - தேன், வாய்க்குமுதம் - வாயாகிய அல்லி மலர்,
 சதுர் - பலம்

இராட்மனச் சிறப்பு

சுவை : சிங்காரம்

“தன்னைய நிந்தின்பழுற
வெண்ணிலாலே” என்ற மெட்டு)

கூட்டமுதம் நானுனக்கு
ராட்டினப் பெண்ணே - அடி
கொஞ்சகீளி நீஎனக்கு
ராட்டினப் பெண்ணே

பாட்டினிக்கப் பாடுகின்ற
ராட்டினப் பெண்ணே - பண்டு
பாரதத்தி லேபிறந்த
ராட்டினப் பெண்ணே

ஊட்டமுறத் தோன்றமும்
உடலழுகும் - எனக்
கூக்கமும் கொடுத்துவரும்
ராட்டினப் பெண்ணே

காட்டுமலர்த் தேனுருசி
வண்டறிதல்போல் - நாம்
கைகலந்த பின்புசுகம்
கண்டு மகிழ்ந்தேன்,

தொட்ட கைகள் விட்டதீல்லை
மாதமும் பல - உன்னைச்
குல்படுத்தி என்னை இன்பம்
தோய வைத்தன

எட்டுத்தீசை யோர்அடையும்
இன்பமனைத்தும் - நமக்
கீன்றளித்த தெய்வமதை
என்றும் மறவோம்

சுட்டிநமை வாழ்த்துத்தி
இந்த உலகம் - நாம்
துள்ளிவிளை யாட்டுரை
பிள்ளை பெற்றதால்

இட்டுவேழங் கும்பழசெய்
இவ்வுல கொங்கும் - நாம்
என்றசுதந் தரப்பிள்ளை
காப்ப ரிசியே.

அன்னைக்கு ஆடை வளர்க

சுவை : சோகம்

பஃப்ராஸ்ட வெண்பா

“ ஆவி இழுக்கலாம்
 ஆடை இழுப்பதுண்டோ
 கூவிக் குரல்இழுக்கும்
 கோதைத்துயர் கண்மிருந்தும்
 வீரர்களும் மன்னர்களும்
 மீடகக் கருத்தேரோ!
 காரிகைளன் மானமுங்கள்
 கண்முன் இழுப்பதுண்டோ? ”

என்று துடித்தமுதாள்
 அன்றந்தப் பாஞ்சாலி
 சென்றுதுர்ச் சாதனன்தான்
 சேலை பறிந்திடுங்கால்

முப்பத்து முக்கோடி
 மொய்ம்புடைய மைந்தர்களை
 இப்புவியிற் பெற்ற
 எழில்பார தத்தாளின்

ஆடை பறித்தார்
 அதிகாரம் கொண்டவர்கள்
 ஓடி அவளின்
 உடைமீட்க வேண்டாமோ!

பஞ்ச விளைவிக்கப்
 பறந்தோட வேண்டாமோ
 மிஞ்ச பொதிபொதியாய்
 மெல்லிமைழுதான் நூற்கோமோ

நெய்துநெய்து வேறு
நீலத்தார்க்கும் நாமுதவச்
செய்து குவியோமோ
சிறந்த கதராடை

ஓகோநம் பாரதத்தாய்
உற்றதன் மைந்தரிடம்
சோகத்தால் வாய்விட்டுச்
சொல்லுவதும் கேளீர் :-

“ ஆவி யிழுக்கலாம்
ஆடை இழப்பதுண்டோ
கூவிக் குரலிழுக்கும்
கோதைதுயர் கண்டிருந்தும்

வீரர்களும் மன்னர்களும்
மீடகக் கருதீரோ
காரிகைனன் மானமுங்கள்
கண்முன் இழப்பதுண்டோ ”

கேடைரோ நம்மவரே
கீர்த்தியுள்ள பாரதரே?
வாட்டுகின்ற தந்தோநம்
மாதாவின் இம்மொழிகள்

“தீயார் துகில்பறித்துத்
தீர்க்கின்றார் என்மானம்
மாயா மலர்க்கண்ணா
வந்துதுயர் தீர்த்திடுவாய் ”

என்று பாஞ்சாலி
இசைக்க அதுகேட்டுச்
சென்று மலர்க்கண்ணன்
“ சித்திரஞ்சேர் ஆடை



வளர்ந்தீடுக்” என்றான்
அறம்வளர்க்க வந்தோன் -
வளர்ந்ததுவாம் வண்கடல்போல்
வான்போல் மலையைப்போல் -

இங்கதுபோல் தேசம்
இளமைந்தர் நம்மிடத்தில்
சிங்கம் கதறுதல்போல்
தேம்பி அழுதமுது

“தீயர் துகில்பறித்துத்
தீர்க்கின்றார் என்மானம்
மாயா மலர்க்கண்ணா
வந்ததுயர் தீர்த்திடுவாய்”

என்று ரைத்திட்டாள்
இதனைச் செவியற்றுச்
சென்றுகண் ணக்காந்தி
“ சித்திரஞ் சேர்னுடை

வளர்ந்தீடுக்” என்றான்
அறம்வளர்க்க வந்தோன் -
வளர்க வளர்கநம் வாழ்வு.

பாரததேவி வாழ்த்து

அகவல்

பொன்னிறக் கதீர்விளை நன்செயிற் புத்தொளி
வழவமர் அன்னாய் நின்னெழில் வாழ்க!

கணுவகல் கரும்பின் இனியநற் சாறும்
கதலியும் செந்நெலும் உடையைந் வாழ்க!

தென்றலின் குளிரும் தேன்சுவைப் பழமும்
நன்றியல் சோலை நலத்தீனாய் வாழ்க!

வானுயர் பனிமலை வண்புனற் கங்கையென்
றுலகெலாம் உரைக்கும் பெரும்புகழ் உடையைந்

முப்பது கோடியர் முனிவராய் வீரராய்ப்
பெற்றிடும் தேவிநீ வீறுகொள் பெற்றியாய்,

கலிப்பகை வென்றே தலைநீமிர் குன்றனாய்,
கடையுகம் முற்றினும் தீற்கெடாக் காளிநீ,

அறமெனும் வயிரக் குலிசத் தோளுடை
அன்னெனீ வாழ்க! அன்னெனீ வாழ்கவே!

வந்தேமாதரம்.

- ஆத்ம சக்தி, பிப்ரவரி 6, 1923

■ ■ ■

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் - 1930

—
வந்தே மாதரம்

பாரததேவி வாழ்த்து

வெண்பா

சொல்வாய்ந்த ¹பாரதத்தைத் தோளில் அறங்காக்க
வில்லாய்ந்த என்றன் ²விற்ளநாட்டைக் - கல்லாய்ந்த
விண்ணனி ஓயர் நல்லிமய வெற்பானை நெஞ்சமே!
மண்ணனிஓயர் தாளௌன்று வாழ்த்து,

1. பாரதம் – பாரததேசம்.

2. விற்ளநாடு – வலிமையிருந்த தேசம்.

சக்தி பாட்டு

இராகம் : சஹானா தாளம் : ஆதி

“அப்பா பழநிமலை” என்ற மெட்டோடு ஓருவாறு ஒத்தது.

பாரத நாட்டுக்குத் தாயடி நீ! - உன்
பாதத்தை நம்பிய ¹சேயடி யான்!
பாரத நாட்டுக்கு வந்த கதி - தனைப்
பார்த்திருந்தும் அதைத் தீர்த்த தீல்லை அடி! - பா

வீரர்தம் நாட்டுக் குலதெய்வமே - எம்
வெற்றிப் புயத்தினில் வாழ்பவளே!
சாரளம் வாழ்வில் சனிபுகுந்தான் - இங்குச்
சக்திக்குத் தொண்டர் தலைகுனிந்தோம் அடி! - பா

இட்ட தலைவிதி தீர்வதீல்லை - என்ற
எனக் கருத்திலும் உண்மை யுண்டோ?
துட்ட விதிகளிற் கோடியினர் - தமைச்
சூரைப் படுத்திய சுந்தரியே! அடி! - பா

வட்ட நிலாநின் முகத்தொளியில் - எம்
வாழ்க்கையின் வெற்றி மலர்வ தடி!
தொட்டவை ஓங்க வசப்படுவாய் - எம்
தொழும்பு² போக்கிடு! சுந்தரியே! அடி! - பா

1. சேய் – குமாரன், 2. தொழும்பு – அடிமை வேலை

காலையர் எழுச்சி

“சென்று கணிபறித்துக் கொண்டு” என்ற மெட்டு.

மன்னும் இமயமலை வடக்காம் - புகழ்
வாய்ந்திருக் கும்¹குமரி தெற்காம் - நாம்
பன்னும் தொடர்ச்சிமலை இரண்டு - மற்ற
பக்கங்களில் அமைந்த துண்டு.

பாரதநன் னாடு
பழமைபெற்ற நாடு - தீணம்
சாரத் தமிழிலதைப் பாடு!

முன்னை வணங்கும் உடைமபோன்றாள் - அவள்
மூப்பது கோடி மைந்தர் ஈன்றாள்
அன்னை வாழ்களன் வாழ்த்தி - மற்றும்
அவளுக் குறும்பகையைத் தாழ்த்தி,
ஆர்வத்தீனில் ஏறு
தாரணிக்குள் வீறு - கொண்ட
பாரதபுத்ர னென்று கூறு.

ஆய புகழ்மிகுந்த தேயம் - இந்நாள்
அழைம அடைந்ததென்ன மாயம்! - உடனைத்
தாயதோ அழைக்கின் றாளே - தன்
தலையை நீக்கக்சொன் னாளே
தமிழன் எவிஅன்று
தாவும் புலின்று - நீ
தாரணி அறியச்செய் இன்று.

வாய்மை² படைத்துப் பொய்ம்மை விடுப்பாய் - நீ
வல்லாளன் என்று பெயர்எடுப்பாய் - மிகத்
தூய்மை உடைய உன்றன் தாய்க்கு - நீ
தொன்மை நிலையை உண்டாக்கு.

சுடர்அடிக்கும் அங்கம்
உடன்பிறந்த சிங்கங் - களைத்
தொண்டுசெய வரச்சொல் எங்கும்

அடிமை நீங்க இந்த நரியும் - மண்ணில்
ஆர்க்கும் உயர்வென்பது தெரியும்
அடிமையாகும் அந்த காரம் - அதை
அகற்றினால் தெரியும் வீரம்
ஆண்மையினில் ஒழுகு
வேண்டுந்தொழில் பழுகு - நின்
மாண்பு³டைய குலத்துக் கழுகு.

உடைமை சிறந்த ⁴இந்துஸ் தானாம் - தன்
உரிமை பறிகொடுத்த தீணாம் - உன்
கடமை தனைநினைந்து பாராய் - குறி
கண்ணிற் ரெரிகின்றது நேராய்!
காலையுளாம் செல்க!
கதிபுவிக்கு நல்க! - உன்றன்
தோனை யுயர்த்திநாடி வெல்க!

- ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935

-
1. குமரி - கன்யாகுமரி, 2. வாய்மை - சத்தியம், 3. மாண்பு - பெருமை
 4. இந்துஸ்தானாம் - பாரததேசம்.

தேசீய விடுகவிகள்

கங்கைநதி தலையில்_ன்டு சீவனார்	அல்ல.
காலழியிற் குமரியுண்டு ராமன்	அல்ல.
சங்கையற்ற வயதுண்டு கீழவி	அல்ல.
சாத்திரத்தின் ஊற்றனையால் கலைமா	தல்ல.
எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன்	அல்ல.
ஏற்றுண்ணும் எண்ணையில்லை இறுமாப்	பல்ல.
மங்கைளன்று பாடிடுவர் புலவ	ரெல்லாம்.
மற்றிதனை இன்னதென வழுத்து	ஷீரே. (1)

“பாவம் ஒன்றினுக்கே அஞ்சும் பழக்கம்
 ரணசு ரருக்கும் சலியாத ஆண்மை
 தவமே தனக்குத் துணையென்ற எண்ணைம்
 வானோத்த வாழ்வு வாய்ந்திட்ட கீர்த்தி
 சீவனார் தமக்கே பிரியாத தொண்டு”
 சொல்லும்கூவு வைந்தின் தொடக்கம் தன்னைக்
 கூட்டிப் பார்த்துக் கூறினால்
 நாட்டை விட்டவன் நற்பெயர் தோன்றுமே (2)

அதீக உயரத்தில் ஆகாய	வாணி
அவெஞர்க்கும் நம்முர்க்கும் வைத்ததோர்	ஏணி
மதிப்புக் கடங்குமோ அவ்வேணி	உயரம்
மனிதர்சிலர் ஏற்பார்த் தடைந்தனர்	துயரம்
குதித்துக் குதித்தீறாவ் கிடுவர்சில	பெண்கள்
குளிரில் இறங்குகையில் பாடிடுவர்	பண்கள்
இதற்கு விடைசொல்லக் கூடுமோ	உண்ணால்
ஏற்ற பரிசளிக்க லாகும் இது	சொன்னால்

(3)

ஏழ்மையைப் போக்கிவிடும் லிலக்ஷ்மி அல்ல.
 எதிரிற் சூழலும்அது கூரியன் அல்ல.
 தாழ்மையைப் போக்கிவிடும் சற்குரு அல்ல.
 தாய்மானம் காக்கும்அது கண்ணனும் அல்ல:
 தோழியாய்க் கொண்டதுண்டு காந்தியடிகள்.
 தொழும்பை அகற்றும்என்பர் காந்தியடிகள்
 ஆழ்ந்து நினைந்துபார் பாரத மைந்தா!
 அதன்பிற கீனனதென்று கூறி விடுவோய்.

(4)

ஒன்று சேர்ந்த “தரை” ஆக்க
 ஒன்று சேர்ந்த “வலை”கொண்டார்
 ஒன்று சேர்ந்த “படம்” அற்றார்
 உடனே தமது கண்முன்னே
 இன்று பாரதம் விடுபட்டால்
 இரண்டு சேர்ந்த “வகை”கொள்வார்
 என்றேன் இதனை விவரித்தால்
 எட்டுச் சேர்ந்த “வலை”அளிப்பேன்.

(5)

ஆமை, அருமை, பெருமை, சிறுமை,
 அழிமை, கடுமை, மடமையே
 ஓமை; உண்மை, இன்மை, இளமை,
 உரிமை, திறமை, இவைகளில்
 தீமை செய்து பாரதத்தைச்
 சீர் மிப்ப தெதுசொல்வாய்?
 நாமமடைய வேண்டு வதையும்
 நன்கு பார்த்துக் கூறுவாய்,

(6)

ஈக்கள், எறும்புகள், எலிகள், பூணைகள்
 எருதுகள், குதிரைகள்,
 பூக்கள், மரங்கள், செழிகள், கொடிகள்
 புளிகள், மிளகாய்கள்,
 ஊக்கம் கெட்டவைத் துங்கள் பணத்தை
 ஓழித்துப் பாரதத்தை
 ஏக்கம் கொள்ள அறிவை மயக்குவ
 தீவற்றில் எது சொல்வாய்?

(7)

தேசீய விடுகவிகளின் விடை

1-வது பாரத தேவி.

2-வது நாட்டைவிட்டவன் நற்பெயர்; முதல் ஐந்து வரிகளின் தொடக்கம் அதாவது முதலொழுத்துகளைக் கூட்டிப்பார்க்க, பாரதவாசி என்றாகிறது காணக.

3-வது இமயமலை, வெள்ளைக்காரர்கள் ஏற முயன்று தொல்லையடைந்தது வெளிப்படை. குதித்துக் குதித்து இறங்கிடுவர் சில பெண்கள் என்பது மேலிருந்து இறங்கும் கங்கை, சிந்து முதலிய நதிகள்.

4-வது இராட்டினம்.

5-வது ஒன்று என்பது தமிழ் இலக்கியம் அதாவது க, ஒன்று சேர்ந்த தரை ஆக்க க + தரை = கதரை உற்பத்தி செய்ய. ஒன்று சேர்ந்தவலை கொண்டார்: கவலை கொண்டார். ஒன்று சேர்ந்த படம் அற்றார் கபடம் நீங்கியவர், இன்று பாரதம் விடுபட்டால், இரண்டு அதாவது உ. சேர்ந்த வகைகொள்வார்; உவகை கொள்வார். எட்டுச் சேர்ந்த வலை அளிப்பேன் (எட்டு அ) அவலை அளிப்பேன். எனவே, இதில் பிரஸ்தாபிக்கப்படுவர் மகாத்மா காந்தி.

6-வது தீமை செய்து பாரதத்தைச் சீரழிப்பது; அடிமை. நாமடைய வேண்டுவது; உரிமை.

7-வது மன உறுதியைக் கெடவைத்துப் பணத்தை அழித்து அழிவையும் மயங்க வைப்பது புளிகள். புளிக்கக் கூடிய கள் என்று இதற்கு அர்த்தம்.

வந்தேமாதரம்

சிட்டுக்கருவிப் பாடு

சிட்டுக் குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செய்பவளே.
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் தீன்பவளே,
எட்டிப் பறந்தால் மண்முழுதும்
ஏறிப் பறந்தால் வானமெல்லாம்
இஷ்டப் பழநீ செய்கையிலே
ஏன்?என் பாரைச் “சீ” என்பாய்.

உன்னைக் கேட்பேன் ஒருசேதி,
உரிமைத் தெய்வத்¹ தீன்மகளே,
தீன்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக் காமல் ஓடாதே;

மன்னன் அடிமைப் பிணியில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்,
மன்னும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானா?

- தேச சேவகன், 9. 1. 1923;
ஸ்ரீ சுப்ரமண்யபாரதி கவிதா மண்டலம், 1935

1. உரிமைத் தெய்வம் – சுதந்தரதேவி

நீலாப்பாட்டு

நீலவே நீலவே எங்கெங்குப் போனாய்?
 உலக முற்றும் உலாவப் போனேன்.
 உலாவல் எதற்கு விலாசத் தீபமே?
 காடும், மலையும் மனிதரும் காண
 காண்ப தெதற்குக் களிக்கும் பூவே?
 சூரிய வெப்பம் நீங்கீக் குளிர,
 குளிர்ச்சி எதற்கு வெளிச்சப் பொருளே?
 செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க.
 சித்தங் களிக்கச் செய்வ தெற்கு?
 நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த,
 நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு?
 வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க.
 அடிமை விலக்கும் அதுதான் எதற்கு?
 கொடுமை தவிர்த்துக் குலத்தைக் காக்க.
 குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு?
 நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த,
 சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ?
 ஏய்ந்திடும் உயிரெலாந் தேவராய் இருக்க,
 பதந்தனில் அமர வாழ்வுதான் எதற்கு?
 சுதந்தர முடிவின் சுகநிலை காணவே.

- தேச சேவகன், 9.1.1923;
 ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935

சுதந்தரம் உயிரின் யெற்கை

நாய்ப் பாடு

மெத்தை வீட்டு வெள்ளைநாய்,
 வீட்டு வாசற் படியிற்போய்க்
 கத்தீக் கொண்டே சற்றுநின்று
 கறுப்பு நாயை வான்று
 கத்தீக் கத்தீக் கூவிற்று.
 “கறுப்புத் தெருநாய் போயிற்று”
 “மெத்தை வீட்டில் வசிக்கின்றாய்
 வேளைக் கென்ன புசிக்கின்றாய்?”

என்று கறுப்பு, வெள்ளையுடன்
 இளித்துக் கொண்டே சொன்னவுடன்,
 “இன்றும் இங்கே குறைகில்லை
 உரைப்பேன் கேட்பாய் என்சொல்லை”
 “இன்றன் றைக்கும் பாற்சாதம்
 அப்பம் ரொட்டி ¹நவீந்தம்
 பன்றியைப் போல் வீங்குகின்றேன்
 பட்டுமெத்தையில் தூங்குகின்றேன்
 இருப்பாய் நீயும் என்னோடே”
 என்றது வெள்ளை அன்போடே,

காதால் கேட்ட கறுப்புதான்
 “கழுத்தில் வடுவாய் இருப்பதேன்?
 ஏதோ சொல்வாய்” என்றதே
 இளித்துக் கொண்டே நின்றதே.

நாள்மலர்கள் தொகுப்பில் தலைப்பு விடுதலை வேட்கை உயிரின் இயற்கை என உள்ளது.

1. நவீந்தம் – வெள்ளேய்

“ஏதாகிலும் செய்யாமல்
எனது கழுத்து நெந்யாமல்
காதோ ரத்தில் வார்கொண்டு
கட்டி வைக்கும் வழிவுண்டு”

அதனைக் கேட்ட கறுப்புதான்
“ அழிமை யாய்நீ இருப்பதேன்!
கத்தான் கெடநீ நடப்பதா?
கட்டுப் பட்டுக் கிடப்பதா?

சதிராய் உன்னிடம் அண்டேனே!
சதையில் ரத்தம் சுண்டேனே!”
இதனால் அஞ்சி ஓடுதுபார்!
இன்னும் ஓடுது ஓடுதுபார்.

- ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.20, 1935

தேசிய விளையாட்டு

நாடு மிக்கும் விளையாட்டு

(விசாலமான நான்குமூலைக் கோடுகிழிக்க வேண்டும். ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருவர் நிற்கவேண்டும்; அப்படி நிற்பவர்கள் பாரத நாட்டார். ஒருவன் நடுவில் நிற்பான், அவன்தான் அயலானாகிய கோட்டான்.)

கோட்டான்: நாட்டாரே நாட்டாரே
நாட்டில் என்ன செய்கின்றீர்.
நாட்டார் : கோட்டானே! கோட்டானே?
கோட்டில் நீன்றோம் கோட்டானே.

கோட்டான்: கோட்டிற் கொஞ்சம் தூங்குங்கள்
குலதர் மத்தீல் நீங்குங்கள்
நாட்டார் : பாட்டன் காலம் பழுத்தது
பாரதநாடு விழித்தது.

(நாட்டார்கள் ஜாக்கிரதையாய்த் தமது கோட்டிலிருந்து மாற வேண்டும் கோட்டானுக்கு மூலையைப் பற்றி கொடுத்துவிடக் கூடாது. பற்றிகொடுத்தவன் கோட்டானாக நிற்கவேண்டும். அடுத்த ஆட்டம் தொடங்கும்போதும் பாட்டைச் சொல்லவேண்டும்)

நியாயசபை விளையாட்டு

(சீமானுக்கும் வைத்தியருக்கும் சம்பாஷணை; வைத்தியரைக் கேவிசெய்து தாம் கொழுத்திருப்பதற்கு மருந்து கேட்கிறார் சீமான்).

சீமான் : கைப்பார்ப் பீரோ வைத்தியரே?
 கால்பார்ப் பீரோ வைத்தியரே?
 வைத்தியர் : கைபார்க் கின்றோம் சீமானே!
 கதியைச் சொல்வோம் சீமானே!

சீமான் : மெய்யாய் உடம்பு கொழுக்குதே?
 மேனி சாரிந்து பழக்குதே?
 வைத்தியர் : நெயப் பலரை இழுப்பிரே!
 நாட்டுக் கவருடன் உழைப்பிரே!

(இந்தக் குற்றத்திற்காகச் சேவகன் வைத்தியரை இழுத்துக் கொண்டு போய் நியாயாதீபதியிடம் நிறுத்துகிறான்)

நியாயாதீபதி : நாட்டுக் குழைக்க முன்றீரே,
 நால்வர் அறியச் சொன்னீரே?
 வைத்தியர் : பாட்டுப் பாடி எங்கும்நான்,
 பறைகொட் டாதது குற்றந்தான்,

நியாயாதீபதி : போட்டேன் உம்மை ஓர்வருடம்
 போவீர் சிறைக்குத் தீரும்அடம்
 வைத்தியர் : பாட்டும் பறையும் முழுக்கினீர்
 பாரத மக்களை எழுப்பினீர்

(சேவகன் வைத்தியரைச் சிறைக்கிழுத்துக் கொண்டு போகுதல்).

ஒழுப்பிழக்கும் புறா விளையாட்டு

(சிறுவர்கள் சமமாகப் பிரிந்து பாதிப்பேர் ஒரு பொது மனிதர்வசம் நிற்க வேண்டும்; அவர்கள் வீட்டுப் புறாக்கள். மற்றவர்கள் காட்டுப் புறாக்கள்.)

வீ. : கூட்டம் போட்டார் காட்டுப் புறாக்களே?

கா. : குலமொத்திருந்தோம் வீட்டுப் புறாக்களே!

வீ. : ஊட்டம் கிடைக்குதோ காட்டுப் புறாக்களே?

கா. : ஒழுப்பொறுக்குவோம் வீட்டுப் புறாக்களே!

வீ. : ஓட்டம் எமக்கில்லை காட்டுப் புறாக்களே?

கா. : உரிமை தொலைந்ததோ வீட்டுப்புறாக்களே!

வீ. : வாட்டமாய் வாருங்கள் காட்டுப்புறாக்களே?

கா. : வந்தாற் பிழக்கலாம் வீட்டுப் புறாக்களே.

(காட்டுப் புறாக்களை வீட்டுப் புறாக்கள் பிடிக்க ஒடுகின்றன பொது மனிதரைத் தொட்டு விட்டால் காட்டுப் புறாக்களுக்கு ஜியம். ஒரு காட்டுப் புறா அகப்பட்டுவிட்டாலும் எல்லாம் அகப்பட்ட மாதிரிதான் பிறகு ஜியித்தவர் காட்டுப் புறாவாக ஆட்டந் தொடங்கும்.)

தேசிய உபாத்தியாயர்

பிள்ளைகளே கேள்வி உமக்கோர் பெருஞ்சேதி!
வெள்ளைக்கா ரத்துரைகள் வெள்ளையரின் நாட்டினின்று
பாரதத்தில் ஏன் வந்தார்? என்றால் பலபொருளைப்
பாரதத்தில் விற்கவந்தார். இவ்விடத்தில் பாரதத்தார்
இத்து மறுத்துவிட்டால் தொல்லை ஒழிந்துவிடும்
பத்துநாள் போதும்இந்தப் பாரதத்தை நன்றாக்க,
“ஆங்கிலரின் சாமான்கள் அத்தனையும் நீக்குங்கள்
வாங்காதீர்” என்று ¹மகாமன்றும் சொன்னதுண்டு.
உங்கள் தகப்பன்மார் இதனை உணராமல்
மங்க உரைத்தால் மறுத்துரைப்பீர் மாணவரே.
நானுரைக்கச் சொல்லு(வ)தை நன்றா யுரைத்திடுங்கள்
ஏனப்பா நீங்கள் இறந்தபின் உங்களைப்போல்
வெள்கி “அழிமைசெய வேண்டுமா?” உங்களைப்போல்
பிள்ளைகளும் பின்னாளிற் சாகப் பிரியமுண்டோ?
சொத்தெமக்கு வைப்பதாய்ச் சொல்லுவது சொத்தன்று
சொத்தெமக்கு நல்ல சுதந்தரந்தான் என்றுரைப்பீர்.
பிள்ளைகளே வீரர்க்குப் பேரர்களே “உம்ஹரிமை”
நொள்ளைகள்போல் விட்டுவிட்டு நோயால் வருந்துவது
தந்தைமார் செய்கின்ற தப்பன்றோ? ஆதலால்
வெந்துயரைத் தீருங்கள் வெற்றிபெறப் பாரதத்தை
மீட்டுக் கொடுங்கள் எனத்தீனமும் தந்தையரைக்
கேட்டுக்கொள் ஞாங்கள் இனி.

1. மகாமன்று – காங்கிரஸ்.

தேசியத் தாலாட்டுகள்

ஆண் குழந்தையைத் தாலாட்டல்.

(சர்வ சாதாரணமாகப் பெண்டிர் தாலாட்டுப்பாடும் மெட்டு)

ஆராரோ - ஆரிரோ ஆராரோ - ஆரிரோ

வீர மகனே, வேலவனே, விண்ணவர்கள்
கோரும் உரிமை கொடுக்கவரும் ஆணமுகே!

நீல விழிகள்! நிலவுமுகம்! தாமரைவாய்!
கோலும் உதடு கொட்டுதெழி ழின்அரும்பு!

வேளைக்கு வேளை விறல்வளரும் பாரதனே,
நாளைய வெற்றி இன்றலரும் நாட்டானே!

அமுத முனக்குப் பாரதத்தாய் அன்பெல்லாம்
சமர்விளைக்க வந்த தமிழா இளங்குமரா,

இன்பம் உனக்குப் பாரதப்போர் ஏற்பதிலே,
அன்று முடியுண்ட ஆரியனே வேல்¹மறவா

பொம்மை உனக்குப் பொன்விழுங்கும் பூதங்கள்!
வெம்மைப் பகையுனது வேலுக் கிலக்கியமாம்.

நல்ல இமயமலை நாடுவரும் கங்கைநதி:
வெல்லத் தமிழ்பிறந்த மேன்மைப் பொதியமலை,

வைகை, யழனை, வளங்கொழிக்கும் பெண்ணெண்நதி,
பொய்கை, மலர்ச்சோலை பூணுகின்ற பாரதனே,

வில்மறவர், வேல்மறவர், ²வெற்பொத்த தோள்மறவர்,
பன்னு தமிழ்நாட்டுப் பலவீரர் பார்த்திருக்கச்

1. மறவன் –வீரன், 2. வெற்பு – மலை

செல்வம் பறிபோதல் எண்ணீச் சிரித்தாயே!
 “வெல்வம்” என்று நீதான் விழிதுயில்வாய் பாரதனே
 வீரியத்தைக் காட்டும் புலிபோல் விழிதுயில்வாய்
 ஆரியர்கள் நாட்டின் அனலே விழிதுயில்வாய்.

பெண் குழந்தையைத் தாலாட்டுதல்

தீராத ஆசையெல்லாம் தீர்க்கவந்த பெண்ணைரசி!
 வாராத செல்வமெல்லாம் வந்துதரும் தெய்விகமே!

தாமரையின் வாய்தீறந்தால் சாதிசனம் வாய்தீறக்கும்
 சாமத்தீ வும்பிரியாத் தாய்நாடு வாய்தீறக்கும்

ஒத்திருக்கும் உன்சமுகம் ஊமையரென் றெண்ணொதே.
 மொய்த்திருக்கும் உன்சமுகம் முப்பத்து முக்கோடி!

ஏதோ உனதுகுறை ஏந்திவரும் கட்டழகே!
 போதேநீ கண்ணுறங்கு பொன்னான தொட்டிலிலே.

அங்கம் பதைத்தே அசத்தியத்தைக் கொன்றிடுவார்
 வங்கத்து வீரருன்றன் வாழ்க்கையிலே சம்பந்தி,

தேசத் துருக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன்மார்,
 மீசைத் தெலுங்கர்களும் வில்லர்களும் மைத்துனர்கள்

அமிழ்தக் கவிகள் அம்புலிக்குச் சொல்லிவைத்த
 தமிழ்நாட்டு வீரரெலாம் சண்பகமே, சொந்தத்தார்.

நாட்டுக்கு நூலினமூக்கும் நாங்கையருன் அக்கையர்கள்,
 வீட்டில் துணிநெய்யும் வீரருன்றன் அம்மான்கள்,

கன்னியா குமரிமுதல் கங்கைகிம யம்வரைக்கும்
 உன்னிரத்தம் சேர்ந்த உடம்புடையார் பாரதத்தார்

ஆசை தவிர்ந்ததுண்டோ ஆரியத்துப் பெண்ணுனக்கு
 நேசம் குறைந்ததுண்டோ நீதரெலாம் வாழ்நாடில்.

கூட்டத்தில் வாழும்மயில் கோலம் குறைந்ததுண்டோ?
 நாட்டின் குலவிளக்கே நாயகமே கண்ணுறங்கு.

தேச முனக்குத் தீரவியங்கள் உன்னுடைமை
யாசகமாய் வந்தவரைப் “போ” என்றால் ஏனிருப்பார்?

சந்தனக் காடு தவமலைகள் உன்னுடைமை.
சிந்துநதி கங்கைநதி தீத்திக்கும் பாற்குளாங்கள்,

யாவும் உனக்கே இளைய பெருமாட்டி!
தாவும் பொடிவாசச் சோலைகளும் உன்னுடைமை.

பாடப் பழங்கவிகள் பல்கோடி உன்னருகே.
தேடிப் பிழிப்பதில்லை சிந்தைமகிழ் காவியங்கள்.

நாலு மறைகள், நவில்ஆறு, சாத்தீரங்கள்.
மூல தருமம், முடிவில்லாக கைத்தொழில்கள்

உடைமை சிறந்ததுண்டாம் உன்னுடைய பாரதத்தீல்
படையிற் சிறந்தவராம் பாரதத்தாய் பெற்றமக்கள்

கோயில், மணிவீடு, கொட்டடிகள், சத்தீரங்கள்,
வாயிலிலே பொன்சிந்தும் மாளிகைகள் கோடியுண்டு.

நெல்லும் மணிவகையும் நின்றாட்டில் வேண்டுமெட்டும்.
வெல்லக் கரும்பும் விளைவதுண்டாம் உன்றாட்டில்

எந்தாற் குறைச்சல் எவ்விதத்தால் தாழ்வுனக்கு?
தீத்திக்கும் கற்கண்டே தேசமுத்தே கண்வளராய்.

- ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1985

பாரதத்தாய் மாணவர்க்குக் கறுவது:

கண்ணிகள்

என்னா ருயிராக யான்பெற்றேன் உம்மையெல்லாம்
அன்னையென் வென்னை அறியீரோ மாணவரே?

அழமையற்ற அன்னை அரசுபெற உங்களது
கடமைகின்ன தென்றுதான் கருதினிரோ மாணவரே?

அன்னைக்குப் புத்துயிரும் ஆக்கமும் கீர்த்தியும்நீர்
இன்னே¹ தரநினைத்தால் யார்தடுப்பார் மாணவரே?

புத்தறிவும் தெய்வப் பொதுநோக்கும் வாடாது
மொய்த்த இளம்பருவம் முனைகருகிப் போகாதீர்,

மாசற்ற நெஞ்சும் மகிழும் இளமாண்பும்
தேசத்துக் கன்றிச் சித்டருக்கோ மாணவரே?

விழிக்குங்கால் உங்கள் வெறுந்தேசம் கண்டாரே;
பழக்கிவரும் கல்வியிலே பாரதத்துக் காவதுண்டோ?

சாங்கால மட்டும் சலித்துப் புடைத்தாலும்
ஆங்கிலத்தில் உம்நிலைமை அறிவதுண்டோ மாணவரே?

வெள்ளைநிறம் என்செல்வம் வேட்டையிட நீங்களதை
அள்ளிச்செப் பம்செயவோ அக்கலையைக் கற்றீர்கள்!

அயலார் வெறும்பாலை அறிவதால் உங்கள்சான்
வயிறுநிறை யும்ஸ்ற வார்த்தையில்தான் உண்மை ஸ்டா?

தட்டுக் கொடுத்துப்பின் தம்பாலைக் குட்படுத்திப்
பட்டப் பரிசுதரும் பான்மையிலே ஏதுகண்டார்?

1. இன்னே – இப்போதே.

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் _____ [149]

முப்பதுகோ மூப்பெயர்கள் முழுதும் பிறர்பாடம்
ஒப்பித்தா வன்றி உணவின்றிச் சாவீரோ?

செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு
வந்தவரின் ஆங்கிலத்தால் வயிறு வளர்த்தானா?

கழற்று மணிமுழுநான் காணப் பிறர்பாலை
சழற்றி எறிந்துசொந்தத் தேசத்தை வாழ்களன்பீர்.

- தேச சேவகன், 23.1.1923; 6.2.1923

விடுதலைக்குச் செல்லும் கப்பல்

ஏலப் பாட்டு மீட்டு

பொன்னைப் பெருக்கும் சுராங்கத்தை ஒக்கும்
 போகத்தீ லேஅந்த வானை நீகர்க்கும்!
 மன்னிச் சிறக்கின்ற புகழ்கொண்ட நாடு,
 வளமைக்கும் அழகுக்கும் இணையற்ற நாடு
 பன்னாக் கீடக்கின்ற சம்பத்து வாய்ந்த
 பாரதத் தீருநாடு பழுமைபெறு நாடாம்.
 என்னைப் பிறப்பித்த எழில்நாடு தன்னை,
 யாத்திரைக் கப்பலாய்ச் செய்யவந் தேனே.

சீரான இமயமலை வடகோடி முதலாய்த்
 தெற்குமுனை கன்னியா குமரிவரை நீளம்!
 நேரான தொடர்மலைகள் இருபக்கம் உண்டு;
 நெடுதாய் இருக்குதே எங்களது கப்பல்.
 பாராய் கொடிக்கம்பம் இமமலைச் சிகரம்!
 பார்வைக்கும் எட்டாத அக்கம்ப மீது,
 வார்கொண்ட மேகக் கொடிசீலை கட்டி,
 வானிற் பறக்கக் கீளம்புதே கப்பல்!

“உறுதி”என்னும்பாயை விரியடா மேலே
 “உணர்”வென்ற சுக்கானை நேரே பிழப்பாய்.
 முறையாய் நடக்கையில் “பேதமாம்” காற்று
 மோதாத விதமாகப் பாரதத் தாரை
 நிறையாக ஏற்றடா ஓற்றுமை ஆக்கி
 நேராக ஓட்டடா பாரதக் கப்பல்!
 இறைவிமா சத்தியே துணைநிற்க வேண்டும்
 எதிரே சுதந்தரப் பொன்னாடு காண.

“அடிமை” என் னுங்கடல் நெளியுதே பாராய்!
 அதுகிழிய ஓடுதே பாரதக் கப்பல்!
 கொடிதான வறுமையாம் கூட்டச் சுறாக்கள்
 கொட்டம் குறைந்தது கப்பல் வேகத்தில்.
 தடையொன்று தோன்றுதே இதுவென்ன பாராய்!
 தன்வாய் தீற்குதே கடல்மீ தீருந்தே.
 திடமுண்டு நெஞ்சிலே உமிழுடா காறிச்
 சிறையாம் திமிங்கலம் நமையென்ன செய்யும்?

மலையொன்று தோன்றுதே கடலுக்கு நடுவே!
 வழியை மறிக்குதே “அயலார் சரக்கு”
 “விலைகாண்டு பிறர்பொருள் வாங்கிடோம்” என்ற
 மேலான மந்திரம் வாய்காண்ட மட்டும்
 நிலையாக ஒத்தா ஒத்தா ஒது!
 நீச்த் தடங்கலை மோத்தா மோது?
 தொலையாத கடலைத் தொலைக்குதே கப்பல்!
 சுதந்தரப் பொன்னாட்டை எட்டுதே கப்பல்!

“தீண்டாமை” என்கின்ற பாவப் பிசாசு
 தீரளாக வந்தன யாமென்ன செய்வோம்?
 மாண்டாலும் மேலடா! கருநிறப் பேய்கள்
 வாயைத் தீறந்தால் நடுங்குதே உள்ளம்!
 வேண்டாம் எனும்போதும் ஜந்தாறு கோடி
 விழுங்கப் பறந்தன நாயின்று தீர்ந்தோம்,
 தீண்டாமை நீக்கிணோம் தீண்டுவோம் என்று
 செப்புவீர்; செப்பப் பறக்குமே பேய்கள்,

கடல்கிழிய ஓடுதே எங்களது கப்பல்!
 காதவழி போகின்ற தேயோர் நொடிக்குள்!
 விடுதலைப் பொன்னகரம் உயிருக்கும் இனிது!
 விழிகொண்ட ஆசையோ கடலினும், பெரிது!
 கெடுதலைகாள் அடிமையோ நரகினுங் தீது!
 கீழான அடிமையைப் புழுவும் ஒப்பாது!
 விடுதலைகாள் விடுதலைகாள் என்றதே உள்ளம்
 விழியென்று காணும்அவ் வாநந்த வெள்ளம்?

விண்ணனின்று சூரியன் வீழ்ந்ததே மேற்கில்!
 விழங்குதே ஏருமைக் கடாப்போல் இருட்டு!
 கண்ணற்ற இருளிலே வழிதோன்ற வில்லை
 கப்பலும் ஓடுதே நொள்ளைகளை நம்பி.
 எண்ணமும் தேகமும் கப்பலின் மேலே
 எங்கும் விழாததே இருள்செய்த நன்மை
 பண்ணான தமிழற்ற தமிழ்மக்கள் போலே
 பார்வை இல்லைநமக் கிருவிழிகள் உண்டு.

ஒளியொன்று தோன்றுதே! வாழ்த்தடா தாயை!
 ஒளிதான் தூரத்துதே இருளென்ற பேயைச்
 களியுண்டு நெஞ்சிலே இனியேது தொல்லை?
 கடல்மீது பாயுதே கிரணங்கள் மெல்ல.
 வெளிவந்த சூரிய வாணவே டுக்கை!
 விடுகிறான் புவியெலாம் கிரணங்கள் தூவி!
 துளிலில்லை சந்தேகம் இனியேது தாபம்?
 சுதந்தரப் பொன்னாடு மிகவும்ச மீபம்;

தீவான்று தோன்றுதே கொஞ்ச தூரத்தில்
 சீக்கிரம் போவோம் செலுத்தடா கப்பல்
 காவலர் மாளிகை, கொடி.அதோ பாராய்!
 கப்பல் நிறுத்தினோம் வந்திறங் கிட்டோம்.
 “வா,வா”, ஏ னச்சொல்லி நமையமைக் கின்றார்.
 வயித்தீயச் சோதனை பார்க்கிறோம் என்றார்.
 நோவில்லை ஆனால் அனுப்புவோம் என்றார்.
 நுண்மையாய்ச் சோதனை பார்த்தபடி நின்றார்.

நாக்கிலே பிறர்கல்வி தீர்ந்ததா? என்றார்.
 நாசிதான் பிறர்வாசம் நுத்துமோ? என்றார்.
 நோக்கிலே சமநோக்கு வந்ததா? என்றார்,
 நுண்செவியில் அயல்கழிச்சி நுழையுமோ? என்றார்.
 தாக்கும் புயத்தீலே சக்தியைக் கென்றார்.
 தடக்கைகள் தன்கோல் சுமக்குமோ? என்றார்.
 போர்க்குத் தீரும்பாத மார்பு காட்டென்றார்;
 பொங்கும் சுடர்முகம் காட்டென்று கேட்டார்.

இடையினிற் சொந்தநூ லாடைளங் கென்றார்
 இடவையி றயலுணவு தொட்டதோ என்றார்.
 உடம்பிலே தன்னொழுக் கம்காட்டு கென்றார்.
 உயிரிலே தன்னுரிமை ஒளிகாட்டு கென்றார்.
 தொடுகின்ற இடமெலாம் பரதர்மம் இன்றிச்,
 சுதர்மமே உள்ளத்தீல் உள்ளதா என்றார்.
 அடைவுடன் சோதித்த இவரெலாம் யாவர்?
 அட்டா சுதந்தரப் பொன்னகர்த் தேவர்.

தாய்நாடு விடுதலைப் பொன்னாடு போகத்
 தருமென்ற உத்தரவு விரைவாய்க் கொடுப்பார்,
 தாய்நாடு வாழ்களன் ரேசொல்லி வாழ்த்து!
 தடையான அடிமையை வேல்கொண்டு வீழ்த்து!
 தாய்நாடு வெல்களன் ரேளமுந் தாடு
 தமிழான மதுவுண்டு களிகொண்டு பாடு,
 தாய்நாடு மேலென்று வானிற் செதுக்கு!
 தமிழூன்ற முரசத்தை மண்ணீல் முழுக்கு!

கலியின் கொடுமை

(கலி பாரத தேவியிடம் சொல்லுகிறான்
“ஞாயந்தானோ நீர் சொல்லும்” என்ற மெட்டு)

பல்லவி

பாரட கலியின் ஆடசி!- ஏ

அநுபல்லவி

பாரத தேவியின் மைந்தரைக் கெடுத்தேன் - பா

சரணங்கள்

மேற்குத் தீசையின்சா ராயம் - உன்

வீர மைந்தர்க்கதீல் நேயம் - உனைச்

சோற்றுக் கழவைக்கு முபாயம் - நீ

சுதந்தரம் கேட்பதென்ன ஞாயம் - அடி - பா

வெறித்துக் குடிக்கிறான் கள்ளள - அடி

விழுந்து முறிக்கிறான் முள்ளள - வழி

அறிந்து நடக்கக் கண் நொள்ளள - உனக்

கரச தருமோ இப் பிள்ளள - அடி - பா

ஆடை அழுக்குடைய கந்தை - இந்த

அழகில் அனைவரையும் நிந்தை - சொல்லிப்

பாடை தனிலுங்கள் மொந்தை - எண்ணிப்

பறந்தனன் மற்றொருகு முந்தை - அடி - பா

இசாரம் கெடுமென அஞ்சா - மைந்தர்க்

கமுதமும் சாதமும் நஞ்சா? - உயிர்

நாசம் புரிந்தே கஞ்சா - கொடி

நாட்ட உனக்கிரும்பு நெஞ்சா? - அடி - பா

வீட்டுக் காசிலே திருட்டு - நல்ல
 வீதி எங்கும்புகை யிருட்டு - மிக
 நீட்டிப் பிழத்தனார் சுருட்டு - நாட்டில்
 நீசத் தனம்வளர்க்கும் பொருட்டு - அடி - பா

நாவற் பழங்குடு கூடி - எங்கும்
 நாற இருகண்னமும் வாடி - பிண்பும்
 சாவுக்கே பிழப்பர் பீடி - இந்தத்
 தறுதலை பாரத னோடி? - அடி - பா

மூனை வறண்டுபோம் பழையே - முகம்
 முழுதும் சளியொழுகும் நெழையே - தந்
 தானை ஒழிக்குமிந்தப் பொழையே - உனை
 அழித்தீடு மேனிரை நொழையே -அடி - பா

தேயிலை காப்பியைப் பிழத்தார் - அவை
 தீத்திக்கு தென்றுதினம் குடித்தார் - பிண்பு
 கோயிலில் வைத்துத்துதி படித்தார் - தேசக்
 கொள்கையை வேரோடு மடித்தார் - அடி - பா

சுதந்தரத் துவக்கமே சுதர்மம் - அந்தச்
 சுதர்மத்தை வீழ்த்துதல் அதர்மம் - உன்
 சுதன்¹அறி யானிந்த மர்மம் - உனைத்
 தொல்லை செய்தல் கலி வர்மம் - அடி - பா

1. சுதன் – பிள்ளை

தேசீய நலங்கு

I. மகள் நலங்கு

(“மாதாட பாரதேதனோ” என்ற பாட்டு)

பல்லவி

சுப நலங் கியற்றுவீரே தோனையர் நீரே - சு

அனுபல்லவி

தூய நாட்டின் தொண்டுக்குத்
தோன்றிய கற்கண்டுக்குச் - சு

சரணம்

அபசார மின்றித் தாய்நாட் டத்தர், கலவை பூசி
உபகாரிக்கு நல்லாசி உரைப்பீர்கள் மலர்வீசிச் - சு

நெந்தேமா! பண்டை வாழ்வில் நுழையோமா! என்று நாவில்
வந்தேமா தரம்பாடும் மணிக்குக் கதம்பம் தூவிச் - சு

கருமம் சுமந்த வீரர் கட்டடி மையைச் சாடக்
தருமம் சுமந்த தோளில் தையல்நல் வாரம் சூடச் - சு

வாதை பெறும் நாட்டுக்கு மாவீர மக்கள் மற்றிக்
கோதைபெறுவாள் என்று குழவியெடுத்துச் சுற்றிச் - சு

கோலிமூக்கும் குற்றத்தால் கொள்ளைபடும் நாட்டுக்கு
நூலிமூக்கும் நோன்பு நோற்கும் சீ மாட்டிக்குச் - சு

பதரான மேல்நாட்டார் பழிவாங்கும் ஆடை நீக்கிக்
கதராடை பூண்டௌங்கள் கண்மணிக் காலம் தூக்கிச் - சு

மதிநாறிப் பாரதத்து மன்னை மிதித்தோர் கள்ள
விதிநாறும் படிபேறு பதினாறும் மகள் கொள்ளச் - சு

தாழ்வென்று தமைமற்றோர் சகத்தீர்சொல் வதைவீழ்த்தி
வாழ்வென்ற “சுதந்தரம்” வாய்ந்திட்ட தனவாழ்த்திச் - சு

2. மகன் நலங்கு

“ஆருக்குப் பொன்னம்பல கிருபை இருக்குதோ
அவனே பெரியவனாம்” என்ற மெட்டு

பல்லவி

பாருக்குள் விடுதலைப் போருக்கு வந்த சேய்க்குப்
பரிந்து நலங்கிடுவீர் - பா

அநுபல்லவி

காருக்கு மகிழ்கின்ற மயிலினமே - மலர்க்
காட்டில் இசைகின்ற குயிலினமே! நீவீர் - பா

வாள்வைத்த தோனுக்குத் தன்மாதா உரிமை மீட்க
நாள்வைத் தீருக்கும் சேய்க்குத்
தூள்பட அடிமையைத் தொலைத்துநீ நாட்டினை
“ஆள்க மகனே”என ஆசி சொல்வீரே - பா

நீசியினும் பகலினும் நெடுநிலம் காத்திடும் வில்
விசயனின் வழித்தோன்றல்
கசிந்திடும் பனிநீர்க் கலசம் கையேந்தீக
காளை யுளங்குளிரக் கவிழ்ப்பீரே - பா

ஊழையும் எதிர்த்திடும் வீரச் சிவாஜி என்னும்
வாழையின் கீழ்க்கண்று
ஏழ்கடற் புவிதன்னில் ஈடற்ற பாரதநா
என்ற மகனுக் கீன்பம் தோன்ற மிகவே என்று - பா

தேசீய மாங்களாம்

(“கோருங்கள் கோருங்கள் கோருங்களே” என்ற மெட்டு)

பல்லவி

மாங்களாம் மாங்களாம் மாங்களாமே - சுப
மாங்களாம் மாங்களாம் மாங்களாமே.

அநுபல்லவி

துங்கமுறும் நாட்டினுக்குத்
தொண்டுசெய்யும் தம்பதீக்கு

- LD

சரணம்

சீங்கம் சுமந்தீடும் ஆசன மேலே
சொங்கோல் கொள்ளும் ஆதி மன்னர்கள் போலே
“எங்கள் நிலத்திற் பிறர்க்கென்ன வேலை”
என்றகொள்கை நன்றாக தூக்கு
இல்லறம்செய் நல்லவர்க்கு

- LD

பாரத நாட்டிற் பரதர்மம் நீக்கிப்
பச்சைச் சுதர்மத்தை எங்கணும் ஆக்கிக்
கோரும் சுதந்தர நற்கொடி தூக்கிக்
குணமிக்க வாழ்வுபெறும்
மணமக்க ஸாம்பிவர்க்கு

- LD

கைதீகர் நல்ல துருக்கர்கள் கூடி
வாழ விரும்புதல் போல்லிவர் நாடி
மெய்யும் உயிருமாய் இன்பங்கள் கோடி
மேவும்படி மனம்அன்பிற்
றாவும்படி ஆனவர்க்கு

- LD

தேசக் கதர்நெய்யும் சீரிய வழக்கம்
செய்வன யாவினும் வைதீக ஒழக்கம்
நீசத் தனத்தீனி லேமனப் புழக்கம்
நிறையகொண் டார்கற்பின்
முறையைக்கொண் டோரிவர்க்கு

- 1D

பாரத வாசியைக் கீழேன மதிக்கும்
பாவி இருக்கக் கண்டா இளம்கொதிக்கும்
சீரது வாய்ந்த சீறந்த தம்பதிக்கும்
செஞ்சொற்கீஸி இனமே! வளம்
மிஞ்சப் புகல்வீர் மாங்களமே.

- 1D

தேசீய சோபனம்

(“கழுத்தில் விழுந்த மாஸை கழற்ற முடியவில்லை” என்ற மெட்டு)

சோபனம் சோபனம் சோபனமே - சுப

சோபனம் சோபனம் சோபனமே. - சோ

பூபனும் அழகிய புனிததயும் ஒருகிய

புதுமணி மக்களுக்குச் சோபனமே.

ஏ பாவைகாள் உரைப்பிரே!- நல்ல

இந்துஸ்தான் விடுதலை சிந்திப்பவர்க்கே சுப - சோ

கண்ணினை போலே நாட்டினைக் காத்திடும்
காந்திய டிகள்போல் கஸ்தாரி பாய்போல்

நண்ணிச் சுதர்மத்தினை நடத்திடு வார்க்கு

நாட்டினில் உரிமைப்போர் தொடுத்திடு வார்க்குப்

பண்ணிற் குழைத்த தமிழால் - நன்கு

பாடுகநீர் பாடுகநீர் பாடுகவே சுப - சோ

ராட்டின மங்கையும் நாட்டினர் சொங்கையும்

கூட்டிய காதலில் குவித்திடும் பயன்போல்

தீட்டிய வாள்போல் செருகிடும் உறைபோல்

தீரா இன்பத்தில் ஓருயிர் போலே

பூட்டாத வில் நுனிக்கு நாண் - கொண்டு

பூட்டுகின்ற புத்திரர்கள் பூணு பவர்க்கே சுப - சோ

வாழ்வி லுயர்ந்த எங்கள் பாரதத் தாய்போல்

வாழ்ந்திடும் பாடியே இந்தப் புவியின்மேல்

சூழின்பந் தாங்கிச் சுதந்திரம் ஓங்கித்

தொல்லை தரும்அழைமைப் பிணிநீங்கி

வாழ்வார்கள் வாழ்வார்களோ - என்று

வாய்மலரக் கைம்மலரிற் சோபனம் கொட்டார் சுப - சோ

தேசீயத் தீருமனை வாழ்த்து

(“மகாவதி குண மாதனே வேகமாய்” என்ற மெட்டு)

வாழ்க தம்பதிகள் வாழ்கவே வாழ்கவே!
வன்புனர் கங்கையென நன்றெலாம் சூழ்கவே!
ஆழ்கடல், ரவி, மதி வான்ஊள்ள காலம்,
ஆயுள் அடைக! ஓங்க அநுகூலம்

ஆலெனத் தழழுந்தும் அறுகென வேரிழிந்தும்
மேலுக்கு மேலின்பம் மிகும்அன்பிற் பிழிந்தும்
வேலைச் சுமக்கும் பிள்ளையிகும் எழிற்கிள்ளை
கால மெலாம் குடிகனத் தோங்க

அடிமையும், மிடிமையும் ஆண்மையால் மாற்றியே
ஆவியினும் இனிதாய்த் தேசத்தைப் போற்றியே
கடமை நினைந்தீரு கையின்மேல் உரிமை
கண்டுயர் வெய்துக இத்தரை மேல்.

வாழ்க தம்பதிகள் வாழ்கநற் சுற்றமே!
வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே!
வாழ்க நற்பாரத தேசமும் புவியும்
வாழ்க நற்பரை தாள் மலர் வாழ்க.

■ ■ ■

தொண்டர்படைப் பாட்டு - 1930

1

தெய்விகத் தாய்நாடு

நாதந்தி னாதந்தி
நாதந்தி னாதந்தி
நாதந்தி னாதந்தி - தந்தி னாதந்தி
நாதந்தி னாதந்தினா.

கலை கற்ற தாய் செல்வ
நிலை பெற்ற தாய் காடு
மலை பெற்றதாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
புலையற்ற தெய் விகத்தாள்.

யோகத்தீன் தாய் கொள்கை
வேகத்தீன் தாய் செய்யும்
யாகத்தீன் தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய்
ஏகத்தீன் தெய் விகத்தாள்.

சாந்தத்தீன் தாய் நல்ல
மாந்தர்க்குத் தாய் நீதி
வேந்தர்க்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
வாய்ந்திட்ட தெய்விகத்தாள்.

அன்புக்குத் தாய் தோளின்
வன்புக்குத் தாய் வேண்டும்
இன்பத்தீன் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
சம்பத்தீன் தெய்விகத்தாள்.

*இன்று கிடைக்கப் பெறாத இந்நாவில் 'தாய்நாடு', தொண்டரின் எழுச்சி, தொண்டரைக் கூட்டுதல், வீரன் தோள், வீரத் தமிழர், மிதவாதியை எழுப்பல்' முதலிய பல துறைகளாக அமைந்த பாடல்கள் இடம் பெற்றது அறிய முடிகிறது. பின்வரும் மூன்று பாடல்களும் இந்நாவில் இடம் பெற்றிருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் இங்குத் தரப்பட்டுள்ளன.

வென்றிக்குத் தாய் கீதத்
 தென்றற்குத் தாய் நீத
 மன்றுக்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 தன்னொத்த தெய்விக்கத்தாள்.

அமருக்குத் தாய் வெற்பின்
 இமயத்தீன் தாய் ஆறு
 சமயத்தீன் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 நமையீன்ற தெய்விக்கத்தாள்.

தீர்ரக்குத் தாய் ஞான
 வீரர்க்குத் தாய் கற்பின்
 நாரீயர் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 கீருள் தெய்விக்கத்தாள்.

நீத்தீன் தாய் தெய்வ
 கீதத்தீன் தாய் நாலு
 வேதத்தீன் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 போதங் கொள் தெய்விக்கத்தாள்.

நீதிக்குத் தாய் நாலு
 சாதிக்குத் தாய் உண்மை
 போதிக்குந் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 காதல் செய் தெய்விக்கத்தாள்.

சீதைக்குத் தாய் இவர்
 மாதுக்குத் தாய் நல்லி
 சோதைக்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 நீ தங்கொள் தெய்விக்கத்தாள்

புத்தர்க்குத் தாய் தேர்ந்த
 பத்தர்க்குத் தாய் கோடி
 சித்தர்க்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 வித்தகத் தெய்விக்கத்தாள்.

வங்கர்க்குத் தாய் சீனத்
 சிங்கர்க்குத் தாய் வன்செ
 லுங்கர்க்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 இங்குற்ற தெய்விகத்தாள்.

நாரதன் தாய் நற்ப
 கீரதன் தாய் சோழ
 சேரனின் தாய் எங்கள் தாய்
 வீரங் கொள் தெய்விகத்தாள்.

கம்பற்குத் தாய் காளி
 நம்பற்குத் தாய் மற்ற
 சம்பத்தீன் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 இம்பர்க்குத் தெய்விகத்தாள்.

விசயற்குத் தாய் கண்ணன்
 இசை பெற்ற தாய் கீதை
 ரசமுற்ற தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 வசையற்ற தெய்விகத்தாள்.

அணி பெற்ற தாய் பொன்னின்
 மணி பெற்ற தாய் அத்தன்
 துணை பெற்ற தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய்
 இணையற்ற தெய்விகத்தாள்.

- பழம்புதுப் பாடல்கள், ப.45-47, 2004;
 தேச்சேவகள், 7.11.1922

குறிப்பு: 'யாகத்திலே - தவ வேகத்திலே' எனத் தொடங்கும் பாரதியின் 'பாரதநாடு' பாடலின் சாயலை இதில் காணலாம்

தொண்டரைச் சேர்த்தல்

(ஸ்ரீ குணங்குடி மஸ்தான் “போவோம் குணங்குடிக் கெல்லோரும் - புறப்படுங்கள்” என்று பாடிய மெட்டில் இதனைப் பாடித் தொண்டர்கள் - மற்றும் பாரதப் புத்திரர்களைத் தொண்டர் படையிற் சேரக் கேட்கவேண்டும்)

பல்லவி

சேர்வீர் தொண்டர் படைக்கெல்லோரும் - அரை நொடியில் - சே

அநுபல்லவி

பார்ஸ் நமக்கு வந்த கேடு! - பொறுக்கவில்லை
வார்ஸ் இதனை அடியோடு கல்ல எம்மோடு - சே

சரணங்கள்

இன்பம் பொலிந்தத்திற் நாட்டை - நவமணிகள்
என்றார் குவித்து வைத்த வீட்டை - மறவர் குலம்
என்றும் மலிந்திருக்கும் காட்டை - இணையுலகில்
இல்லா விதம் கிடைத்த தேட்டைப் பிறர்தனைத்த
வன்மை விலங்க கலப்பூட்டை - யுடைத்துக்காட்டச் - சே

கண்ணன் வழிப் பிறந்த சாதி - நமக்கருந்த
கஞ்சியன்று வயிற்றிற் பாதி - பின்னிவகைகள்
நண்ணி வருத்துவது மீதி - அடிமையென
நம்மைப் பிழத்திட்டவி யாதி - தொலைந்ததென்று
விண்ணும் அதீர் சங்கை யூதிப் - “பராக்” கென்றோதீச் - சே

காலை யருச்சனனி றந்தான் - அறம்புரந்த
கண்ணன் நம்மைவிட்டுப் பற்தான் - சிபியு மிந்த
வேலை தனிலின்றிம றெந்தான் - எனினும் அவர்
....

தோனே நமக்குமென்றறிந்தோம் - உடன்பிறந்தோம்* - சே

வாழ்வே மிகச் சிறிய நேரம் - இதற்கிடையில்
மானம் இழப்பதுவி காரம் - உயிர் கொடுத்தும்
தாழ்வை யகற்றுவது வீரம் - நமதுரிமை
தாங்கி நடத்தல் சமுசாரம் - அரைவயிற்றுக்
கூழோ ழறப்பது விசாரம் - அதீக கோரம் - 5

சாரைச் சிற்றெறும்பெனக் கூடிச் - சிங்கங்களென்னச்
சள்ளைக் கலிப்பகையைச் சாடி - இழந்த பழம்
பேரை நமது தலைகூடி - உடன்பிறந்தும்
பேதம் கொள்ளும்வரை - வாய்மையெனும்
போரை நடத்த இன்று கோடிக் - கணக்கி லோடிச் - 5

* இப் பகுதியில் ஓர் அடி விடுபாடு உள்ளது.

தமிழ் வீரரின் எழுச்சி

லல்லல லல்லல லால - லல
லல்லல லல்லல லால - லால ... என்ற வாய்பாடு

எங்கள் இளந்தமிழர் வீரர் - அவர்
இப்புவி வீழினும் வீரர்! வீரர்!
சீங்கப் படையினைப் போலப் - பகைத்
தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்!
கங்கை தவழ்ந்திடு நாடு - தங்கள்
காதல் எலாமந்த நாட்டினோடு
தங்க ஸினத்தவர்க் காக - உயிர்
தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்.

- எங்கள் இளந்தமிழர் வீரர்

வெற்றி நிலைத்திட வேண்டும் - தங்கள்
வீர மெலாம்புவி ஏறவேண்டும்
சுற்றம் சுகப்பட வேண்டும் - நூற்
சுதந்திர வாழ்வினிற் கூடவேண்டும்
மற்றிவை; வீரரின் உள்ளம் தனில்
மண்டிக் களர்வன; வாழி! வாழி
சற்றிதிற் சோர்பவர் அல்லர் - இதீற்
சாவடைத் தொன்று வாழ்தல் ஒன்று!

- எங்கள் இளந்தமிழர் வீரர்

சோழனென் ரேஞ்சு வீரன் - இந்தத்
தொல்புவி காத்தவன் வீரன் - வீரன்!
வாழிய பாண்டிய வீரன்! - அவன்
வாய்மை யிலேபெரும் வீரன் - வீரன்
ஊழிபெயர்ந்துவந் தாலும் தங்கள்
ஊக்காச் கெடாக்குழி தோன்றினோர்கள்.
வாழ்க! தமிழ்க்குல வீரர் - அந்த
வன்மைத் தமிழ்க்குலம் வாழ்க! வாழ்க!

- எங்கள் இளந்தமிழர் வீரர்

பழும் புதுப் பாடல்கள்

1

பாரத தேவியிடம் குழயர் தம் தெளிவு கூறல்

கண்ணிகள்

(பராபரக்கண்ணி போற் பாடுக)

அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை
கைமேற் கண்போலக் கண்டுவிட்டோம் ஏழைகள்.

பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல்
இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்த்தோம்.

நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமழிந்து
நெஞ்சி ஹரமிழுந்து நீதியிழுந்தோ மெந்தாயே.

பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி
நெஞ்சத்தை எண்ணை¹ விஷப்புனலை நீக்கிவிட்டோம்.

அறிவு விளக்கை அவிக்கும் மதுக்குடத்தை
மறுபடியும் காசுதந்து வாங்கோம் மறந்துவிட்டோம்

அறமுணர்ந்து கொண்டோம் கடைவைத் ததைவிற்கும்
குறிப்பினையும் மாற்றிவிட்டோம் கொற்றத் தனித்தேவி

ாண்றாள் வெறுக்க இல்லாள் நடுநடுங்கச்
சான்றோர் அவமதிக்கச் சம்மதித்தோம் இம்மதுவால்

ஊன்வேண்டும் கள்வகைக்கே யுரைக்கு மதுவெனும்பேர்
தேனுக்கு மிட்டழழுத்தால் செம்மலர்கள் நாணாதோ?

கள்ளன்னும் தாயோடு காமம் கொலைகளாவுப்
பிள்ளைகளும் பெண்டுமாய்ப் பின்தொடர்தல் கண்டுகொண்டோம்

1. 'எண்ணி' என இருப்பின் நன்று

தள்ளாப் பெரியோர் சமுகமெனை யேவெறுத்துத்
தள்ளாவைத்த தீமதுவைத் தள்ளிவிட்டோம் எந்தாயே

சோர்வு மதீமயக்கம் துண்பமெல்லாம் ஒன்றாக்கி
ஆர்அனுப்பி னார்மதுவென் றறியோம் அருந்தேவீ.

நேரில்விட்டால் இப்பேயை ஏமாற்ற நேருமென்று
நீரிற் கலந்தனுப்பும் கலிக்கொடியன் நேர்மைகண்டாய்
கொள்ளிப் பிசாசென்னும் கொள்கையினை நம்பாதார்
கள்ளைப் பிசாசென்றால் காரணமும் கேட்பாரோ?

நள்ளிருள்தான் கண்கள் நானுமைமை உள்ளுமெனில்
கள்ளுண்டான் சேதியெல்லாம் துஷ்டக் கனவன்றோ?

பருந்துபோல் ஊன்அனைத்தும் தீண்ணவைக்கும் பாழ்மதுவை
மருந்துக்கும் வேண்டாமே எங்கள் மலர்த்தேவீ

அரும்பாடு பட்டனம்என் றிம்மதுவை யுண்டதனால்
துரும்பாகிப் போனதுண்டு தூய்மைத் திருநாடே
உடலுறுதி வீரமிவை உண்டாக்குங் கள்ளென்று
மடையர்சிலர் கூறுவது வஞ்சமடி எந்தாயே.

குடிக்கும்போ தேயுயிர்போம் கூத்தாடும் போதுயிர்போம்
இழத்துவிழுந் தாலுமுயிர்போம் இம்மதுவால் நன்மையுண்டோ?

முனிவர்க்குத் தாய்என்னும் முன்னைத் திருநாடு
சனிமதுவை² ஓப்புமெனிற் சகந்தான் சிரிக்காதோ?

நீனைத்தால் அறிவுறும் ஞானிகடகு நீதான்
தனித்தாய் உனக்கெம்மால் சஞ்சலந்தான் வேண்டாவே

அன்னைநீ் வாழ்க் அறமே வளர்களிங்குத்
“தன்னுரிமை” யாகிய ஓர் இன்பந் தழழுத்தோங்க.

கன்னி குமரிமுதல் கங்கைகிமை யம்வரைக்கும்
உன்னரசே ஒகுகளம் உரிமைத் திருநாடே.

வந்தே மாதரம்

- பழம் புதுப் பாடல்கள், ப.50-51, 2005 ;
தெசசேவகன், 21.11.1922

கண்ணிகள் (முன் தொடர்ச்சி)

பருந்துபோல் ஊன் அனைத்தும்
தீண்ணவைக்கும் கீஃதை¹
மருந்துக்கும் வேண்டாமே
எங்கள் மலர்த்திருவே.²

அரும்பாடு பட்டதனால்³
இம்மதுவை உண்டாற்⁴
துரும்பாகிப் போவதெனிற்
குதோசால் எந்தாயே.⁵

உடலுறுதி வீரமிலை
உண்டாக்கும் என்று⁶
மடையரிதைக்⁷ கூறுவது
வஞ்சமடை எந்தாயே.

குடிக்கும்போ தேயுயிர்போம்
கூத்தாடும் போதும்⁸
இடித்துவிழுந் தாலுயிர்போம்⁹
இம்மதுவால் நன்மையுண்டோ?

முனீவர்க்குத் தாயென்னும்
முன்னைக்கு மூத்தாள்¹⁰
கனிமதுவை ஒப்பின்¹¹
சகந்தான் சிரிக்காதோ?

நீனைத்தால் அறிவுறும்
ஞானிகடகு நீதான்
தனித்தாய் உனக்கெம்மால்
சஞ்சலந்தான் வேண்டாவே.

அன்னைநீ வாழ்க!
அறமே வளர்கவென்றும்!¹²
தன்னுரிமை யாகியழர்
இன்பம் தழைத்தோங்க!

கண்ணிக்¹³ குமரிமுதல்
 கங்கையிம யம்வரைக்கும்
 உன்னர்சே யாகுகவெம்
 முரிமைத் திருநாடே

- பழம் புதுப் பாடல்கள், ப. 52-52, 2005 ;
 தேச்சேவகன், 27.2.1923

குறிப்பு:இதற்குமுன் இடம்பெற்றுள்ள பாடலின் (21.11.1922) பிற்பகுதி. 'பருந்து போல்' எனத் தொடங்கி முடியும் இறுதி எட்டுக் கண்ணிகள் - மீண்டும் பல மாற்றங்களுடன் இப்பாடலாக வடிவெடுத்துள்ளன. 'முன்தொடர்ச்சி' எனும் குறிப்போடு மூன்று மாதங்களின் பின்னர் அதே இதழில் வெளியிடப்பெற்ற இப்பாடற் பகுதி செப்பம் குறைந்துள்ளது. இவ் வெட்டுக் கண்ணிகளும் இவற்றிலும் செப்பமாக முன்னரே வெளியிடப் பெற்றன என்னும் ஓர்க்கமையின்கமையால் மறு அச்சீடு நேர்ந்திருக்கலாம். படைப்பொருமை கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

- | | | |
|--------------------------|---|--------------------------|
| 1. பாழ்மதுவை | 2. மலர்த்தேன் | 3. பட்டனம் என(று) |
| 4. யண்டதனால் | 5. துரும்பாகிப் போனதுண்டு தூய்மைத் திருநாடே | |
| 6. உண்டாக்கும் கள்ளென்று | 7. மடையர்ச்சிலா் | 8. போதுயிர்போம் |
| 9. தாலுமுயிர்போம் | 10. முன்னைத் திருநாடு | 11. சனிமதுவை ஒப்புமெனிற் |
| 12. வளர்க் கிங்குத் | 13. கண்ணி - கண்ணியாகுமரி | |

உடமை நாடு

காளி

உ_லகத்தை ஓங்கச்செய், ஓ! பரா சக்தி,
கலகத்தை நீங்கச்செய் காண்.

நால்

காலப் பெருங்கடலில் - நானும்
கரைந்த தோற்றமொம்
பாலப் பருவமுதல் - எங்கள்
பாரதத் தாய்அறிவாள்
நாலு தீசைமுழுமதும் - கொள்கை
நாற்பதி னாயிரத்தார்
ஆலின் கீளையவைகள் - என்னில்
ஆக்கும் மரம் இவள்தான்.

சோர மிழைப்பதெவன்? - இங்கு(ச)
கூட்சுமம் செய்வதெவன்?
தீர மிகுந்தவள்காண்! - பிறன்
தீங்கை யெதிர்ப்பவள்காண்!
ஆரு மறிந்தவள்தாய் - புவிக்
கரங்கம் ஒற்றவளாம்
நேரிற் பகைவருங்கால் - அன்னை
வஞ்சுசிற் கணல்பிறக்கும்

வேத மறிந்தவள்தாய் - நல்ல
விரிந்த கொள்கையினால்
நீத மிதுவெனவே - அன்னை
நீணிலத் துக்குரைப்பாள்

மோதும் படையெனவே - நெஞ்சில்
 முதிர்ந்த சுத்தீயத்தாள்
 சாதிகள் நால்வகையாய்த் - தொழில்
 தன்னிற் பிரித்துரைத்தாள்

“இயக்கல்” “மாற்றுத்”லும் - ஒருங்
 “கீணாத்தல்” “உணர்த்தலா”ம்
 செயலின் நான்குபெயர் - இவை
 செய்வது நால்வருணம்
 இயக்கல் சூத்திரராம் - மாற்றல்
 இயம்பும் வாணிபராம்
 முயற்சி கொண்டிணைத்தல் - தன்னை
 முடித்தல் வல்லரசர்.

உணர்த்தல் பாரப்பனராம் - அன்னை
 உரையின் சீர்த்தீகண்டாய்!¹
 பணத்தீல் சாதியில்லை - ஏழைப்
 பறையர் தாழ்மையில்லை
 பிணத்தீல் செய்கையில்லை - அது
 பெரிதும் தாழ்ந்ததுதான்
 துணைக்கு நான்குமல்லால் - ஒன்றைத்
 தூண்டிடல் தீமையென்பாள்.

உலகு தூங்கவில்லை - இன்று
 ஒழிவு கொள்ளவில்லை.
 பபைல் மானிடமும் - ஒளி
 படைத்து வாழ்ந்திடவே
 செல்லும் அழகையெல்லாம் - அன்னை
 சிரித்துப் பார்த்திருப்பாள்
 கலகச் சூழ்சியினை - அன்னை
 காரி² யுமிழ்ந்திடுவாள்

1. நான்கு வருணம் பற்றிய புதிய விளக்கம், 2. ‘காரி’ என்றிருத்தல் வேண்டும்.

அறம்வ ஸர்த்தவள்காண் - யுத்த
 அமளி கண்டவளாம்
 துறவில் மிக்கவள்தாய் - மனத்
 தூய்மை யுடையவளாம்
 லைரவன் “ஒற்றை” யென்பாள் - அதில்
 எண்பது கோழிவன்ணைம்
 முறையிற் பாடிவோள் - அன்னை
 முதறி வானவள்காண்

முனிவர் யோகியர்கள் - கல்வி
 முழுதுங் கற்றவர்கள்
 மனதை விட்டகலா - நீறை
 வாய்மை யுடையவர்கள்
 முனையில் வாழ்ந்திடுவார் - மணி
 முடிகொள் நன்மறவர்
 தனைம றந்தவராய் - என்றும்
 தருமம் காப்பவராய்.

முப்பது கோழிமக்கள் - பெற்ற
 முதன்மைத் தெய்விகத்தாள்
 கற்புக் கரசியராய்த் - தெய்வக்
 கனிகள் தந்தவள்காண்
 கைப்படத் தாலிகட்டும் - சொந்தக்
 கணவன் தெய்வமென்பார்
 இப்புவி யெங்குமுண்டோ - கற்பின்
 ஏற்ற மறிந்தவர்கள்?

மானிடச் சாதியெலாம் - நன்கு
 மதீக்குந் தெய்விகங்காண்
 காளில் வெறுவெளியில் - இவள்
 கண்ட அமுதனையாள்
 ஊனும் சிலிர்க்குதுகாண் - அன்னை
 உடைமை பாடுவதால்
 தானம் மிகுந்தவள்காண் - அவள்
 சந்ததம் வாழ்க! என்பேன்.

மதுவிலக்குப் பாட்டு

நோட்டு, தாளம் ஓற்றை

மதுவிலக்கு மதுவிலக்கு மனைவிமக்கள் வாழியே!
 மதிகலக்கும் மதுவைவிட்டு மகிழ்வுபெற்று வாழ்குவாய்!
 நிதியனைத்தும் வீணீலாக்கும் நிலைமைகண்டு நீங்குவாய்!
 நிதமிழுத்து நலியவைக்கும் நேசர்க்கையி லோங்குவாய்! -மதுவி

சதியனைத்தும் காசுதந்து சம்மதித்து வாங்கவோ?
 சதையனைத்தும் நையவைத்து நிதமரைப்பொன் தேடுறாய்
 மதுவிலக்கு மதிதலக்கு மனிதவாழ்வில் மேன்மைகாள்
 மகிதலத்தில் உனதுநாட்டை வடுவகற்ற நோன்புகொள் -மதுவி

அறிவுனக்கு மனிவிளக்கம் அதைவிருத்தி செய்குவாய்!
 அறமிதென்றும் மறமிதென்றும் அறியவேண்டு மல்லவோ?
 நிறைகுளத்தைப் பாசிலுடி நிலைகெடுக்கும் வாறுபோல்
 நின்மனத்தில் தெளியவிக்கும் நீசமதுவை நீக்குவாய்! -மதுவி

பொறுமைகாண்டு புகழுடைந்து பொன்மிகுந்த தமிழிலே
 புலமைகாண்டு வாழ்வதென்ற புதுநினைவு கொள்ளுவாய்!
 தீறலிழுந்து செயலிழுந்து தெருவிலைங்கும் வெறியனாய்த்
 தீரியவைக்கும் குடியைவிட்டுத் தேச்சேவை செய்குவாய்! -மதுவி

- பழம் புதுப் பாடல்கள், ப.57, 2005;
 தேச்சேவகன், 12.12.1922

பாரத சமூக மன்றம் (காங்கிரஸ்) சொல்லுகிறது

கும்மி மெட்டு

நட்ட நடுவினில் ஈனத்தனம் - இந்த
நாட்டினில் வந்து குடிபுகவே
இட்டது செய்யென்று நானுரைத்தால் - அதை
ஏற்க மறுத்தனர் பற்பலபோர்.
இட்டது சட்ட மெனப்பிறரால் - இன்று
ஏவப் படுவதை ஒப்புகின்றார்
சட்டமென் ரேஷரு தெய்வமில்லை - ஒரு
சமுகம் ஒப்புதல் சட்டமடா!

பஞ்சின் நுணுக்கமும் இன்னும்சிலச் - சில
பக்குவம் நானன்று சொன்னதுண்டு
மிஞ்சி விட்டரதை மிஞ்சிவிட்டீர் என்றும்
மிஞ்சி விடாதவர் மிஞ்சீவிட்டீர்
நெஞ்சி விருக்குது தேசப்பணி - இந்த
நேரத்தில் மாயை மறைக்குதென்றீர்!
அஞ்சிக் கிடப்பதில் ஆடைசெயைனில் - உங்கள்
ஆண்மைக் குடிக்குள்ள ஆண்மையைங்கே?

“கள்ளை அகற்றுதல்” தேசக்கலை - கற்றல்
காட்டிய மற்றும் சிறுபணிகள்
கொள்ளாப் படாதனவோ? இவை - கொண்டிழல்²
குந்தகம் வந்துபு குந்தீடுமோ?
எள்ளுநம் கடைசி வருஷம் வரை - மிச்சம்
இல்லையென் றாக்கிய கொத்தழைமை
தள்ள எண்ணாவிழல் சாதல்நன்று - கெட்ட
சாவை எதிர்ப்பவர் சாதல்நன்று.

பண்ணிற் குழந்தை³ பசுக்குலம்போல் - நதிப்
 பள்ளத்தி லோடும் சலத்தீரள்போல்
 கிண்ணனத் தீவிட்ட மணித்தீரள்போல் - இனி
 கேட்டைந்த பல கோடியினர்.
 கண்ணிய மெண்ணி ஒரேமனதாய் - ஒரு
 காரிய மாயின் அரைநொடியில்
 பண்ணிவிட டால்கிந்தப் பார்மதிக்கும் - இந்தப்
 பாரத நாட்டினைப் பார்மதிக்கும்.

- பழம் புதுப் பாடல்கள், ப.58-59, 2005;
 கேசசேவகன், 26.12.1922

-
1. 'மாதர் பகுதி' என்னும் பொதுத்தலைப்பின் கீழ் இப்பாடவின் தலைப்பு 'பாரத சமூகத்திற்கு' என (க.ம.) மாற்றும் செய்யப்பட்டுள்ளது.
 2. கொண்டிடுதல் (க.கு.) கொண்டில் (க.ம.), 3. மண்ணிற் குழுத்த (க.கு.)

கொள்கைத் திருநாடு

நீதிமன்னர் பலஞானிய ரின்னுடல்
 நீத்தன ரேயிந்த மண்ணிலே - அவர்
 காதல் முகத்தினை எண்ணுவதால் நல்ல
 கதைகள் தோற்றுதென் கண்ணிலே - எங்கள்
 தாதையரே எனக் கூப்பிடும் போதினிற்
 சத்தியங் கேட்குதென் செவியிலே - அவர்
 ஆதி நலந்தனைப் பாட நினைத்திடில்
 ஆண்மை தொனிக்குதென் கவியிலே

கண்ணன் அருச்சனன் வில்விதுரன் அறங்
 காத்தனரே அந்த நாளிலே - எங்கள்
 விண்ணின் மதியொத்த வாழ்வு நினைத்திடில்
 வீரமுன் டாகுதென் தோளிலே - அன்று
 அண்ணன் உதிட்டிரன் நீள்பகை வீழ்த்திய
 அத்தனை வாய்மை கொள்ளிலத்திலே - இன்று
 எண்ணிய எண்ணையிங் கேழ்பு விக்குத்தகும்
 வண்ண முதிக்குதென் குலத்திலே

கம்பன் அருங்கவி காளியின் நற்கன
 வார்ந்ததுவும் இந்தத் தேசமே - எனில்
 இம்பரிற் கோள் நிலைனன் குறியாவும் அப்
 பாற்கர னுருப தேசமே¹
 அம்புவிக் காட்டினி லாடிய பாரத
 அன்னையின் வீரிய வரம்பிலே - நின்
 ஏற்பல பற்பல கால்வழியே தொடர்ந்
 தேறுது “சக்தி” யென் நரம்பிலே.

1. 'பாற்கர னாருப தேசமே' என இருத்தல் வேண்டும்.

கற்பி னருந்ததி சீதை திரெளபதி
காதலறம் செயும்போதிலே - அவர்
பொற்புறு நெஞ்சிற் சுவையினைத் தால்கின்பு
போந்திடு தென்னுள மீதிலே - பல
சிற்ப முதற்கலை காவிய வல்லுநர்
செய்ய மனத்தெழும் ஊற்றிலே - எழும்
அற்புத வாடை கலக்குது வந்தென்
அறிவுப் பெருங்குளிர் காற்றிலே. நீதிமன்னார்

- பழம் புதுப் பாடல்கள், ப.60-61, 2005;
தேசசேவகன், ப.4, 20.2.1923

தேச மகா மன்றம் (காங்கிரஸ்)

மன்றத்தைப் போற்றுவதா லுங்கள் செய்தைகள்
மாதவ மாகுமடா - அவை
மாதவ மாகுமடா - அந்தக்
குன்றத்தை வாய்மைக் குணக்கூட்டடை மீறுதல்
குற்றம் பெருங்குற்றமாம் - அது
குற்றம் பெருங்குற்றமாம்

தின்றிடும் சோறும் பிடுங்கப் படாதது
தேசமன் றத்துணையால் - இந்தத்
தேசமன் றத்துணையால் - ஒரு
கண்றுக்குச் சொந்தம் கறந்திடும் பால்கிக்
கருத்தை நிசம்புரிவீர் - இக்
கருத்தை நிசம்புரிவீர்.

முப்பத்து முக்கோடி மாந்தர் கருத்தில்
முனைத்த பெருந்தெய்வமாய் - நன்கு
முனைத்த பெருந்தெய்வமாய் - ஒரு
மெய்ப்பதம் உண்டெனில் உம்மினும் வேறொரு
வீரக் குலம்புகல்வாய் - ஒரு¹
வீரக் குலம்புகல்வாய்

இப்பொழுது தேவாங்கள் தெய்வ மகாமன்
நினையற்ற² தாக்கிடுவீர் - சென்
நினையற்ற² தாக்கிடுவீர் - நீர்

-
1. இந்தனிச்சொல் (க.கு.) விடுபட்டுள்ளது.
 2. 'நினையற்ற' என இருத்தல் வேண்டும்.

அர்ப்பணம் செய்திடுவீர் அந்த மன்றத்தின்
ஆணைக் குயிர்பொருள்கள் - அதன்
ஆணைக் குயிர்பொருள்கள்

கெட்ட நெடுங்கதை கட்டுவ தும்வெறும்
கீர்த்திக்குப் பேசுவதும் - வெறும்
கீர்த்திக்குப் பேசுவதும் - இனி

முட்டுந் தடையின்றி மன்றத்தின் வேகத்தில்
மூச்சை நடத்திடா - உன்
மூச்சை நடத்திடா.

கொட்டும் பறைவாய்மை முற்றும் ஒரேவழிக்
கோலி முழக்குவதால் - நன்கு
கோலி முழக்குவதால் - தீசை
எட்டும் நமக்குள்ள கீர்த்தி விரிந்திடும்
இன்பம் நிலைத்துவிடும் - நமக்
கின்பம் நிலைத்துவிடும்

இத்தனை கோடி யினாம்புயங்கள் விடும்
எண்ணம் பெறாம்¹ பெரும்வேல் - விடும்
எண்ணம் பெரும்பெரும்வேல் - அவை

அத்தனை யுங்குறி வைத்தெறி யத்தகும்
யுத்த களம்புகல்வேன் - ஒரு
யுத்த களம்புகல்வேன் - அது
சத்திய மன்றிச் சழக்கிய லாவகை
தாயரு ளாகுமன்றம் - அது
தாயரு ளாகுமன்றம் - அந்த
உத்தம மன்றினை வாழ்த்திடு வீர் - அதை
ஓங்கப் புரிந்திடுவீர் - வெற்றி
ஓங்கப் புரிந்திடுவீர்.

- பழம் புதுப் பாடல்கள், ப.63-64, 2005;
தேசசேவகன், 13.3.1923

1. 'பெரும்' என இருத்தல் வேண்டும்.

பசுத் தெய்வம்

(நொண்டிச் சிந்து)

நல்லதோரு தெய்வ முரைப்பேன் - எங்கள்
 நாட்டினார் நலத்தையுல கூட்ட நினைத்தே - நான்
 சொல்லில் மட்டும் உரைப்பதன்றாம் - எங்கள்
 சுருதீயுரைத்த பல தெய்வங்களிலே - நல்ல
 புல்லருந்தும் பசுமாடு - இன்பம்
 பொழிந்து நிதம் உட்டலைப் பிழிந்து தரும் - புவிக்
 கெல்லையற்ற உபகாரம் - நம்மை
 இன்புறச் செயுந் தெய்வமென்று தொழுவோம் - அந்த
 - நல்லதோரு

பசுவுக்குத் தனி நீலங்கள் - முன்னர்(ப)
 பசும்புல் வளர்க்கவென்று தனிநீலங்கள் - இட
 வசதியை உரைப்பதென்றால் - பச
 வாசம்புரியு மிடம் மணிக்கோயில் - அரு
 கீசைந்திடும் நிலைத்தீபம் - எனில்
 இரவுபகல் மனிதர் வழிபாடாம் - உடல்
 கசங்குதல் சிறிதீன்று - முலை
 கறந்திடும் போதினில் இசைப்பாட்டாம் - எங்கள்
 - நல்லதோரு

காவலர் கடமையிலே - பசுக்
 காப்பது தலையெனக் காத்துநின்றார் - எங்கள்
 பாவலர் வாழ்த்திலெல்லாம் தெய்வப்
 பசுவினை மறந்தோரு பாட்டினையாம்¹ - தீரு

1. 'பாட்டினையாம்' என இருப்பின் நன்று

தாவுதல் பூவெனிலோ - அவள்
 சந்ததம் கீடப்பது பசுவிடமாம் - அறத்
 தேவர்கள் கூட்டமெல்லாம் - பசுத்
 தெய்வத்தினிடம் வந்து நடம்புரிவார் - இன்று
 - நல்லதொரு

எண்ணான் கறங்களிலே - பசு
 இன்னுடல் உரஞ்சிடத் தரிநடுதல்¹ - இது
 பண்ணா திருப்பவரும் - தெய்வம்²
 பசுவினை வழிபட மறந்தவரும் - முன்னர்க்
 கண்ணாற் பார்க்கரிதாம் - அந்தக்
 காலத்தைக் கணவிலும் மறப்பதுண்டோ? - ஓ ஓ!
 புண்ணுங் குழியுலகே - பசுப்
 புனித மறந்தபெருஞ் சனீயுலகே³ இன்று
 - நல்லதொரு

வீரிய அருள் தாயை - இந்த
 விரிந்த மாந்தர்கள் வேண்டுதல்போல் - உளம்
 கோருதல் பழிப்பாமோ? - பசு
 குவலயம் தனக்காரு செவிலியன்றோ? - நல்ல
 மோரொடு சுளைத்தயிரும் - மணம்
 மொகுமொகு வெனவரும் நெய்ப்பயனும் - இவை
 யாரையும் மகிழ்வாக்கும்⁴ - பால்
 இன்பங்கள் அனைத்தையும் அரசாஞும் - பசு
 - நல்லதொரு

சாணமும் தருஞ்சலமும் - பிணி
 தாக்கீடும் பொருள்களில் தலையெனவே - மிகப்
 பேணினர் எங்குலத்தார் - பசுப்
 பெருமையை யறிந்தவர் பிணியறியார் - மனம்

1. 'தறிநடுதல்' என இருப்பின் நன்று, 2. தெய்வப் (க.ம.-ச.)
 3. சதியுலமே (க.ம.-ச.), 4. மகிழ்விக்கும் (க.ம.-ச)

கோணிடப் பசுக்கூட்டம் - ஒரு
 கொடுமையுடையுமெனில்¹ - உலகத்தையே - எதீர்
 காணாத தீப்பொறியாய்² - ஒரு
 கணத்தி ஸழித்துவிடும் அறக்கடவுள் - இன்று
 - நல்லதொரு

மாடியினிற் பால்சுமந்தே - புவி
 மாந்தருக் களித்தீட வருந்தாயை - அதன்
 அடிகளில் வணாங்கிடுதல் - அஃப்
 தருந்தவ மாவதை யாமறிவோம் - இதைக்
 கொடுமை யிலாக்க வரும் - பிறர்
 கொடும்பசி தனக்கங்கள் உயிர்தருவோம் - இதை
 விடும்படி கெஞ்சிடுவோம் - இதை
 வெறுத்திடுங் குலத்தினுக் கறம்புகல்வோம் - இன்று
 - நல்லதொரு

எங்கணும் பசுச்சாலை - பசு
 எழுந்ததும் எழும்பசிக் குணவிடுக - இனி
 எங்கணும் புல்வெளிகள் - தன்
 னிச்சையில் மேய்ந்தீட³ ஓள்விடுக - மனம்
 பொங்கிடும் இசைப்பாட்டில் - பசு
 பூரிக்க இடையிடை புரிந்தீடுவீர் - உல
 கெங்கணும் பசுக்குளாங்கள்⁴ - அதன்
 இன்னுடல் அழுக்கறத் தேய்த்தீடுவீர் - நம்
 - நல்லதொரு

மகளிர்கள் பசுப்புசை - அதன்
 மணிக்கன்று நினைக்கையில் முலைசேர்ப்பீர் - அதன்
 சுகந்தரு⁵ காளைகளும் - ஒரு
 துயரின்றிக் காத்தீட எண்ணிடுவீர் - இனி

1. கொடுமை அடையுமெனில் (க.ம.-ச.), 2. தீப்பொறிவாய் (க.ம-ச.),
 3. மேய்த்தீட (க.ம.-ச.) 4. பசுக்குலங்கள் (க.கு.)
 5. சுகந்தரும் (க.ம.-ச.)

மிககிலை செய் உலகே - பசு
 மிகமிக மனிதரின் இன்பமிகும் - பசு
 பகையென நினைத்திடுவோர் - அதன்
 பகையன்று தருமத்தின் பகையாவர்?
 - நல்லதொரு

புத்தனைன் ஹாருபரியான் - முதல்
 புலைதவிர் முனிவரன் பலநோன்பு - மிக
 மொய்த்த இந்நாட்டினிலே - கொலை¹
 முதலெழுத் துரைப்பதும் போக்கிடுவோம் - ஒரு
 சத்தியம் காத்திடுவோம் - இந்த
 ஸக்தினை அதன்வழி சேர்த்திடுவோம் - நம்
 மெய்த்துணை பறைத்தேவி² - இந்த
 மேதினி “அவள்” என்று வாழ்த்திடுவோம்

- பழம் புதுப் பாடல்கள், ப.67-70, 2005;
 தேச்சேவகன், 10.4.1923

குறிப்பு: இந்தப் பாட்டு பெரியவர் ச.ர.சுப்பிரமணியன் 1980களில் நடத்திய ழூ'சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் இதழில் மறுவெளியீடு செய்யப் பட்டுள்ளது. அப்பாடலுக்கும் தேச்சேவகன் இதழிலும் 'கறுப்புக் குபிலின் நெருப்புக் குரல்' நூலிலும் இடம்பெற்றுள்ள பாடல் வடிவிற்கும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

1. நொலை (க.கு.), 2. பகுத்தேவி (க.ம.-ச.)

அன்பு தரும் பாரதத்தாய்

தன்னெழில் காட்டுகீன்றாள் - தனைக்கண்டே
அன்புமிகச் செய்கீன்றாள் - நல்ல
சின்னங்கு சிறுவண்டு சீத்திரத்தேன் பூக்கள்
என்னரும் பாரதத்தாய் இவையாவினும் -தன்

தென்ன மரத்தோப்பு - அங்கே நல்ல
சீத்த தென்றற்காற்று - அங்கோர்
கன்னியும் நாதனும் காதல் அறம்செய்யும்
பின்னிய ஓலைக் குடிசை தனக்குள்ளும் -தன்

பாய்ந்திடும் வீரப்புவி - அமர்ந்தங்குப்
பாடிய சாந்தக் குயில் - கீளை
சாய்ந்த பெருங்காடு தவசியரின் கூட்டம்
மாய்க்கும் இருட்டுக்குள் மந்திர கீத்துள் -தன்

மாய்ந்த உடற்புழுதி - ரிஷிகள் சென்று
தேய்ந்த கொழிப்பாதை - முன்னைப்
பேர்ந்த பழஞ்சௌங்கல் - பிள்ளைப் பழும்பொம்மை
தேர்ந்த கதையுரைக்கும் சின்னாங் களுக்குள்ளும் -தன்

காட்டிற் சீறுகோயில் - அதீஸெலந்தக்
காலத்திலும் பூசை - அங்குப்
பாட்டைத் தீருடர்கள் பச்சைக் கொலைவேடர்
கூட்டத்திலும் தெய்வக் கொள்கை யிருப்பதீல் -தன்

வீட்டுச் சுவற்றுக்கு¹ மேல் - பறவைதங்கக்
கூட்டுக்குச் சாண்றைகள் - அண்டும்
ஆட்டுக்குத் துணைபண்ணை ஆளுக்குத் தயவான
நாட்டுப் புறத்தவர் நல்ல வழக்கத்துள் -தன்

1. 'சுவற்றுக்கு' என இருத்தல் வேண்டும்.

உழுவுத் தொழில்மாடு - புரியும்நன்மைக்
குண்மை வழிபாடு - நல்ல
நிழலை வெறுத்தங்கு நெல்லை வளர்க்கின்ற
தொழில்புரியும் பறைச்சோதரர் தோனுக்குள் -தன்

முழுதும் அவள்ளுபம் - எனில்நாட்டின்
மோகத்தில் என்வாழ்வு - அவள்
எழிலுண்டு கண்ணேணில் இழிவென்ப தொன்றில்லை
இதயத்தில் எழுகின்ற எனதன்னை வாழ்த்துக்குள். -தன்

- பழம் புதுப் பாடல்கள், ப.71-72, 2005;
தேசசேவகன், 17.4.23

சுதந்திரம், அமரத் தன்மை

ஆநந்தக் களிப்பு

(வானம் என்று சொல்லியிருப்பது தெய்வீலாகத்தை)

துண்ப மிலாதது வானம் - பல
தோழமும் வேஷமும் அற்றது வானம்
இன்பம் நீறைந்தது வானம் - அங்கு
யாவு மிருக்கும் இலாதவை இல்லை.

மேன்மை யுடையது வானம் - எனில்
மேலுண்டு கீழில்லை என்பது பொய்யாம்.
ஆன விடுதலைப் பூமி - எது
வாயினும் அஃது நலந்தரும் வானம்.

கொட்டிய தேன்மலர்க் காடு - வண்டின்
கூட்டத்தினுக்கு நலந்தரு வானம்
கட்டை விலக்காத நாய்க்கு - நல்ல
கைலைமலை நரகாகி வருத்தும்

தேவர்கள் வாழ்வது வானம் - எனில்
தேவர் திருத்தி யமைத்தது வானம்
ஆவலில் வந்தது வானம் - எனில்
அச்சமும் சோம்பலும் அற்றது வானம்.

தேவர்கள் யார்என்று கேடபீர் - வீரம்
சேர்ந்திடும் வாய்மை படைத்தவர் தேவர்
ஆவதும் தீவதும் எண்ணா - தறம்
ஆண்மைத் தனத்தீல் இயற்றுவர் தேவர்

வில்லைப் பிழக்கின்ற தோனும் - நல்ல
வேதம் படிக்கின்ற மேலான நெஞ்சும்
நல்ல வியாபார நோக்கும் - விதை
நட்டுப் பயிர்செய்யும் தாய்போன்ற அன்பும்

நாலும் நலங்குத லின்றி - ஒரு
நாயும் எறும்பும் அழுங்குர லின்றிச்
சீலம் படத்தங்கள் நாட்டைத் - தீறம்
செய்து முடித்தவர் தேவர்கள் என்பேன்.

சோனக வீதியிற் பூனை - ஒன்று
சோற்றுக் கழப்பிறர் வீரக் குலத்தில்
ஆனவர் போல வசிப்பர் - அட!
அவரன்று தேவர்கள்! அவரன்று தேவர்!!

- தேசசேவகன், 24.4.23

பாயும் சிறுத்தை மனத்தால் - கண்ணிற்
பார்த்த நலத்தினிற் பாய்ந்திடும் வன்மை
யேயப் படைத்தவர் தேவர் - துன்பம்
ஏற்றவ ரின்துயர் மாற்றுவர் தேவர்

யாவினும் காணுவர் இன்பம் - பசி
என்பது நோயு மிலாதவர் தேவர்
தாவும் பகைக ஸிலாமல் - இன்ப
ஸாத்தியமாம் அமுதத்தீனர் தேவர்

வெள்ளாந் தீரண்டது போலே - தன்னுள்
மேவிய வாய்மை மலைத்தொடர் மேலே
துள்ளிக் குதித்திடை நீங்கா - நற்
சுதந்திரம் பெற்றவர் எவ்வெவ ரேனும்

அன்னவர் தேவர்க ஸாவார் - அஃஇ
தற்றவர் யாவரும் வாடும் புழக்கள்
இன்னில மாந்தர்கள் யாவரும் - தீனாம்
எண்ணித் தவம்பல செய்வதன் நோக்கம்

வானவ ராகிடு தற்காம் - தாம்
 வாழ்கின்ற மண்ணீனை வான்செய்வ தற்காம்
 ஆன விடுதலை யுச்சி - தன்னில்
 அன்னைப் பராசக்தி யின்னருள் வெள்ளாம்

தேவர்கள் உண்டு திளைப்பார் - அந்தச்
 சிவசக்தி அருள்மேனி கூழக் கலப்பார்
 கூவிடும் ஓரியைப் போலே - வெறும்
 கோட்டை யெழுப்ப நினைக்கின்ற நாடே

வான மிழந்திட்ட நாடே - வெறும்
 மண்ணையும் நோயையும் ஒப்பிய நாடே
 மான மிழந்திட்ட நாடே - முன்னர்
 மண்ணீடை வானைக் கொணர்ந்திட்ட நாடே

தேவ நிலைக்கும் உனக்கும் - இடை
 சேர்ந்து மறைத்தீடும் கொத்தடி மைக்கே
 ஆவியைப் போக்குதல் நன்றாம் - உங்கள்
 ஆண்மை யினாலதை வென்றிடல் வேண்டும்

மண்ணீனை வானென்று செய்வீர் - புவி
 மாந்தருக் காவன செய்வது கேட்பீர்
 விண்ணவர் தன்மையைத் தந்து - இந்த
 மேதீனி மேலுயிர் யாவையும் காப்பீர்.

- பழம் புதுப் பாடல்கள், ப.73-75, 2005;
 தேசசேவகன், 1.5.1923

10

வெற்றி நெருக்கம்

(கும்மி)

வாழ்க்கை யினிக்குதம¹ இந்த நேரத்தில்
மாதர்க்கலாம் நல்ல பாட்டுரைப்பேன்
கேட்டுக் கொண்டே கும்மி தடிடுவீர் உங்கள்
கீர்த்தியை எண்ணி மகிழ்ந்திடுவீர்

வேட்கை யிருக்குதம் இந்த நேரத்தில்
வெற்றி யிருக்குது பார்எதிரே
நாட்டில் விடுதலை என்னுமோர் நற்பதம்
நம்மை நெருங்குது மாதர்களே

மேட்டு நரிகட்கும் மேய்ந்திடும் கூகைக்கும்
மேனி நடுங்கிடப் போவதில்லை
பூட்டியவண்டிய விழப்பதீல்லை உயிர்
போகுமட்டும் விடப் போவதில்லை

கேட்டிலும் தீமை நினைப்பதீல்லை பிறர்
கேண்மையை முற்றும் மறப்பதீல்லை.
ஏட்டிலும் வெற்றி யெழுத்திலும் வெற்றினல்
லாமினி வெற்றியென்றே மகிழ்வீர்.

- பழம் புதுப் பாடல்கள், ப.77, 2005;
தேசசேவகன், 22.5.23

1. யினிக்குதி (க.ம.)

நீச் நாகரிகம்

(கும்மி மெட்டு)

கோயிலிலென்ன குளத்திலென்ன பயன்
கும்பிடல் யாவும் வெளிவேழும் - என்று
வாயி ஒரைத்தொரு நாகரிகம் இங்கு
வந்து குதித்தது பாரதமே.

கோயிலைச் சாமியை வேண்டுகிலா தவன்
“கொள்கை பிறர்க்கு நலம்புரிதல்” - இன்றி
வாயினில் மாத்தீரம் ஞானம் வளர்ப்பது
வம்பெனச் சொல்லடி பாரதமே.

சாத்தீரம் பொய்ம்மை சரித்தீரம் பொய்யது
சள்ளையை விட்டு மறந்திடென்றே - ஒரு
கோத்தீரம் நீங்கிய நாகரிகம் வந்து
கொட்ட மடிக்குது பாரதமே.

சாத்தீரம் பொய்ம்மை சரித்தீரம் பொய்யெனச்
சாற்றும் சமூக்கர்கள் நல்லதமிழ் - எனும்
நேத்தீரம் கெட்டவர் நீசப் பழப்பினர்
நீச்சய மாமிது பாரதமே.

வெள்ளைத் துரைஉடை போலுடுப்போம் மயிர்
வெட்டிக் கொள்வோம் தமிழ்துப்பிச் செல்வோம் - எனத்
துள்ளநது மற்றொரு நாகரிகம் இதீர்
சொக்குதல் பற்பலர் பாரதமே.

வெள்ளைத் துரையெனக் கோலமிட்டார் உள்ளாம்
 வெள்ளைக் கீருப்பதறிந்த தில்லை - தம்மைக்
 கொள்ளை கொடுப்பதை விட்டு விடாப்பெரும்
 கோளாரைத் துப்பிடு பாரதமே.

மாந்தர் குலத்தை ஒரேநாடியிற் கொன்று
 மாய்ப்பவரைப் பெரும் வீரரென்றே - அவர்
 ஈந்த பணிக்கீணை யில்லையென்றே ஒன்
 றியம்புது பாரடி பாரதமே.

மாந்தர் தலைக்கு விஷம்புரி வார்அவர்
 மண்ணை தனக்கதை மாற்றிவிட - நம்மில்
 வாய்ந்திடு சத்தீயம் உண்டிது பொய்த்தவர்
 மந்தரென்றே உரை பாரதமே.

மாதரின் கற்பை யழித்திடு தந்தீரம்
 மாத்தீரம் மிக்க விரித்துரைக்கும் வெள்ளைப்
 போதகர் செய்துள கட்டுக் கதைகளைப்
 பொன்னென்னாப் போற்றுதொர் நாகரிகம்

நூதன நூதனக் கற்பனைப் புத்தகம்
 நூறு ஈசும்தர எண்ணிழனும் - இந்தச்
 சாதி யொழுக்கம் கெடாவகை செய்யுமின்!
 தாயழில் மாற்றுதல் பேஷ்ட்தனம்.

செந்தமிழிற் பெயரிட டறியாக்கொடு
 தேயிலை காப்பியை முப்பொழுதும் - உண்டு
 வந்தனை செய்யென நாகரிக மொன்று
 வல்லமை காட்டுது பாரதமே.

முந்தை வழங்கீய சத்துணவும் நல்ல
 மூச்சை வளர்த்திடு பானகங்கள் - இன்று
 நொந்து விலக்கும் பகட்டரெலாம் மெத்த
 நோயினர் என்றுரை பாரதமே.

- தேச்சேவகன், 22.5.1923

வெள்ளை வயித்தீயம் தெய்விகமாம் - அதை
வேண்டி யழைப்பது செய்தவமாம்
உள்ள மகிழ்ந்து குதிக்குதிங்கே புலை
ஊனர் விரும்பிய நாகரிகம்

அள்ளிக் கொடுத்தது நல்லமுதம் - கிழு
ஆண்டியின் பச்சிலை பொன்னீயற்றும்
தெள்ளும் வயித்தீய பாரத சாத்திரம்
தீயதெனிற் புவி தீயதுவாம்.

மேலில் மினுக்கி மினுக்கி யனுப்பிய
வெள்ளையர் நாட்டு மருந்தினிலே - நீர்
நாலும் அழைத்தீஷர் என்றொரு பேய்வந்து
நாட்டைக் கெடுக்குது பாரதமே!

நூலொரு கோடி வயித்தீயமாம் வலி
நுண்ணீய நாடியிற் காண்பவரின்
சீலமிகுந்த நம்முலிகை எண்ணீடில்
சித்த மினிக்குது பாரதமே!

தீன்னுதல் பூசல் தீனம்பழகும் பொருள்
சீமையிற் செய்தது நல்லதென்றே - விழி
தன்னை மயக்குதொர் நாகரிகம் கையைத்
தட்டிப் பறிக்குது பாரதமே!

தீன்னுதல் பூசல்தீனம் பழகும் பொருள்
தேசத்தில் உள்ளவை போதுமென்றே
பன்னீய உண்மையைக் கண்டறி யாதவர்
பாவிக் ளாகுவர் பாரதமே!

தேசத் தீரவியம் பஞ்சிஷை யாக்குதல்
தெய்வந் தரும்பொருள் ராட்டினமாம் - இதை
நாசப்படுத்திப் பிறன்கையை நத்திட
நஞ்சை வளர்க்குதொர் நாகரிகம்.

தேச மிருக்குது கற்பகம் போல்லிதில்
தேவையெலா முண்டு வாழ்வினுக்கே
காசைத் தீரட்டிக் கடற்புறம் சேர்ப்பது
கட்டடிமைக் குணம் பாரதமே!

- பழம் புதுப் பாடல்கள், ப.78-81, 2005;
தேசசேவகன், 29.5.1923

12

ஆசையும் அச்சமும்

(ஸஹானா)

அன்னையைழில் நிறைந்த வார்த்தை - அவள்
 ஆசை பெருகவைக்கும் கவிகள் - தீனம்
 என்னை யுரைத்திடு கென்றிசைத்தாள் - நெஞ்சில்
 ஏறும் கணல்நீகர்த்த தேவி
 பன்னப் புரிவதில்லை இங்கே - என்றான்
 பாரதத் தேவியின் நற்சீர்த்தி - உயர்
 மன்னு இமயமலை யோடு - கங்கை
 வண்புனற் பாய்திரு நாடு.

காலை விழித்தெழுந்த போது - நேற்றுக்
 கண்ட வடிவில் ஒருமேன்மை - எனில்
 நாலுக்கது பொருத்தமாக - நெஞ்சில்
 நுழைந்த பொழுதில் ஒருவீரம்.
 கோல முடையநல்ல பறவை - மரக்
 கூட்டம் விடுதலைகொள் விளங்கு - மிகு
 சீல முனிவர் தவக்காடு - பல
 சேர்ந்த மகிமைத்திரு நாடு.

வாழ்விற் கலந்திருந்த இன்பம் - உங்கள்
 வாய்க்குத் தவறி விட்டதென்றே - இந்தப்
 போழ்தில் உரைக்குவரும் பேச்சில் - உள்ள
 போக்கில் மலைத்துவிட வேண்டா.
 ஆழ்ந்து மிதந்துவரும் மீன்கள் - கடல்
 ஆழுந் தனை மலைப்பதுண்டோ - தீறல்
 சூழ்ந்த மறவர் குலத்தோடு - மறைச்
 சோனை தனில் முளைத்த நாடு.

உள்ளந் தனிற்கிளம்பு முளைகள் - இந்த
உலகுக் கறிவுதரும் கனலாய்ப் - புகழ்
அள்ளும் படிநினைத்தல் செய்வீர் - நொடி
அரையில் அரையியற்ற வருவீர்.
வெள்ளாம் மடைதிறந்த வாய்ரே - உங்கள்
வீரர் நிலத்தில் வைத்தமோகம் - அதற்
குள்ள மனவுறுதி யோடே - அச்சம்
ஓட்டிப் பணிபுரிந்து வாழ்வீர்.

- பழம் புதுப் பாடல்கள், ப.81-82, 2005;
தெசேவகன், 29.5.1923

13

சுதந்திர தேவி ஸ்தோத்ரம்

(போனால் வருமோ வாலிபம் என்ற மெட்டு)

நெஞ்சுசத்திலே வரும் எண்ணாங்கள் யாவுமுன்
நேசத்தி லாக்கும் சுதந்தரமே!
கொஞ்சிக் குலாவிட நீவருவாய் - எங்கள்
கொத்தழமைத் தன்மையாம் தொலைப்போம் - அடி

கொஞ்சத்திலே முகாப் கோணிவிட்டாய். இங்குக்
கொள்கையில் மாறிக் கலங்கிவிட்டோம் - இன்று
தஞ்சமட யுன்றன் பாதத்திலே! - சிங்கத்
தன்மை எமக்கருள் நீதத்திலே - எங்கள்

அச்சம் பிழத்தவர் கண்டறியார் - எனில்
ஆண்மைகொள் தோளில் நடிப்பவளே! எமக்
கச்சை யிருக்குது நாற்றிசையை - எம்
இனத்தில் அடக்க வரந்தருவாய் - அடி

உ_ச்சி மலையடி உ_ன்னழகு! - தன்னி
லோடும் சிறுத்தை மனத்தெளிவு! - கட்டுங்
கச்சை யறுத்து வருங்குதிரை - தன்
கருத்தினில் வந்து கலப்பவளே! - அடி!

வாய்மையும், வேலும் வலக்கையிலே - நல்ல
வண்மையும், திண்மையும் மற்றொருபால் - எனத்
தூய்மைப் படைசுமக்குந் தீருவே! - எங்கள்
துன்ப மகற்றும் நிழற்றருவே! - அடி!

தேய்ந்து சிதைந்திடப் பார்ப்பதுண்டோ? உன்றன்
தெய்விக் மிங்கு புதுப்பொருளோ? - பண்டு
தோய்ந்த உன்காற் சுகத்தையெல்லாம் - எண்ணைச்
சொக்குதுபார் இந்த தேசமெல்லாம் - அடி

தாவிடுவாய் உள்ளத் தாமரைமேல் - வந்து
தாக்குது பாருன்றன் காதற்கனல் - எங்கள்
இங்கி, யுடல்பொருள் அத்தனையும் - உன்றன்
இங்கை நெருப்பில் துரும்புகளாம் - அடி!

தேவை யிருப்பதை நீயறிவாய்! - எங்கள்
தீண்ணையைச் சோதனை செய்பவளே! - உன்றன்
கோவை யுத்தின் குறிப்பறிந்தோம்! - எங்கள்
கொள்கையிலே அன்பு கொண்டவளே! - அடி

- பழம் புதுப் பாடல்கள், ப.86-87, 2005;
தேசசேவகன், 19.6.1923

அகாலியரின் ஆண்மை

(அகாலியர் கையோடு கிருபான் (ஓர்வித கத்தி) வைத்திருப்பது வழக்கம். சர்க்கார் தங்கள் சட்டத்திற்கு விரோதம் என்று மறுத்தார்கள். அகாலியர் ஸ்வதர்மத்தை விட்டுவிட வில்லை. அவர்கள் சத்யாக்ரஹம் நடத்தி வெற்றியில் ஏறி விட்டார்கள்)

கட்டளைக் கலிப்பா

எங்கள் சாதித் திருக்கைவ முக்கமாம்
 எங்கள் கத்தி எமக்குயிர் போன்றதாம்
 தங்கள் வன்மையைக் காட்டுக ஆஞ்வோர்
 சாதல் நேரினும் கைப்படை விட்டிடோம்
 பொங்கிப் பாயும் கடலினைப் போலவே
 போய்ச்சி றறப்படல் எங்கட்கு வெல்லமாம்
 அங்கில் வாறு கீளம்பினார்! வென்றனர்
 அகாலி வீரரின் ஆண்மையைக் கண்டிரோ!

நின்று பாடிக் கீளம்புமாம் கூட்டம் அந்
 நீளக் கத்தீயை ஏந்திய கையொடே,
 வன்பு கொண்டவர் ‘வா’ சிறைக் கென்பராம்.
 வாய்மைக் கூட்டமும் தோள்தட்டிச் செல்லுமாம்
 என்பு நோக அடிப்பதுண் டாமதை
 “ஈச னாரருள்” என்று நகைப்பராம்!
 அன்றோ டன்றித் தினந்தீனம் வெற்றியாம்
 அகாலி வீரரின் ஆண்மையைக் கண்டிரோ!

நாட்டில் இந்தநற் றறய்விகப் போர்த்திறன்
 நாலு திக்கினும் சென்று கொஞ்சத்துது
 கேட்ட மாந்தர்கள் கீர்த்தீயை வாழ்த்தீனார்
 கீழ்மை போக்கக் குலமொன்று¹ சேருது

வீட்டில் வில்லை துயில்வதி வில்லை யிவ்
வீண்ப சப்பினில் இல்லை சுதந்திரம்!
ஆடப் பாது யதேச்சையி லோஷய
அகாலி வெற்றி அரும்பணி கண்டி ரோ!

- பழம் புதுப் பாடல்கள், ப.88, 2005;
தேசசேவகன், 10.7.1923

1. 'கலமென்று' (க. கு.)

15

ஸ்வதர்மம்

உடை

வெண்கவிப்பா

இங்கிலந்து தேசத் தீனிற்போய் இறங்கியதும்
அங்குநான் கண்ட அதிசயத்தைச் சொல்லுகிறேன்

எல்லாரும் குல்லாய் தலைமயிரோ கத்தரிப்பு.
எல்லாரும் மேலுங்கீ மும்சட்டை யிட்டிருந்தார்.

உள்ளங்கால் மூடி உறையிட்ட தன்மேலே
வள்ளம்போற் சப்பாத்து மாட்டாதார் யாருமில்லை.

எல்லோரும் இவ்விதமே எத்தனையோ நாள்அங்குச்
சொல்லா¹ இடமெல்லாம் சென்றுநான் பார்த்துவிட்டேன்.

வேறுவித வேஷத்தைப் பூண்டவரைக் கண்டறியேன்.
மாறில்லை. சத்தியமே இந்துமனித ரைப்போல்

தோள்மேலே உத்தரியம் தொங்குமிடைச் சோமனுடன்
ஆளொருவன் வெள்ளையாரில் அங்குநான் கண்டதீல்லை.

அப்போது தானென் அகத்திலொரு சந்தேகம்
தொப்பென்று தோன்றிற்று நாம்மாத் திரம்நமது

தேச உடையிருக்க வேற்றுடையைத் தீணுவொ?
யோசிப்பீர் யாருமிதை உற்று.

- பழம் புதுப் பாடல்கள், ப.91, 2005;
தேசசேவகன், 10.7.1923

1. 'செல்லா' என இருப்பின் நன்று

இராட்டினம் - தெய்விகப் படை

ஆசிரியப்பா

தேவர்க்கு விடுதலை தந்திடத் தேவி
 இந்தீரன் தோனுக்கு வச்சிரம் ஈந்தனள்
 பார்த்தனுக் களித்தது பாசுப தாஸ்திரம்
 இராமனின் உரிமையைக் காப்பதற் கென்றே
 இராமனின் தோளினில் வில்லொன்றை யிட்டனள்.

கண்ணன் கையில் சக்கரம் அளித்தனள்,
 கண்ணன் உலகைப் பகைகொன்று காத்தனன்,
 “இதோடும் விடுதலை” என்றனள். நாமெலாம்
 “எங்கென்று” கேட்டதில் இராட்டினம் காட்டனாள்.

இராட்டினம் சுழற்றிச் சுழற்றி எதிரியின்
 போக்கையும் சுழல வைக்கலாம் போவும்!
 மூச்செலாம் ராட்டின விசையினில் முடுக்கினால்
 ஏச்சின்றி வெற்றியில் ஏறலாம் போவும்!
 இந்தீரன் உலக்கையால் எதிரிக்கு நோயெனல்
 இராட்டின நற்படை நாட்டினை மீட்பதாம்.
 வச்சிரம், பாசுப தாஸ்திரம், வலியவில்,
 சக்கரம் அனைத்திலும் நமக்குத் தந்ததே.

நல்லது போவும்! வாழ்ந்தோம் நாமெலாம்
 இங்கிது வாழ்க! இதற்கொரு தனியறை
 நாட்டினில் ஒவ்வொரு வீட்டிலும் அமைப்போம்.
 தெய்வப் படைத்தீரன் தீசையெட்டும் காணக்
 கையும் மனமும்நாம் சோராது கலப்போம்.
 தோனுக்கு வீரமும் தொழும்புக்கு மீட்சியும்
 ஆளுக்காள் வேண்டினோம் அவையெலாம் அடைவோம்.
 இராட்டினம் தந்தனள் எங்கள் மாசக்தி.
 மாசக்தி வாழ்க! அன்னவள்
 தேசத்தில் வாழ்க! பாரத நிலமிதே!

ஏடுகள் (பத்திரிகைகள்) வாழ்க!

வெண்கலிப்பா

ஊருக்கோர் ஏடுஅந்த ஏடொன்றில் ஆயிரம்பேர்
சேருங்கள்! நல்லமொழி தீட்டுங்கள்! பாரதத்தைப்

பாடுங்கள்! எல்லாரும் பார்க்க விடுத்திடுங்கள்!
ஓடுங்கள் வெற்றியிலே ஓடுங்கள்! ஓடுங்கள்!

நாய்த்தன்மை கொன்று சுதந்திரத்தை நாட்டுங்கள்!
காய்த்திருக்கும் நல்ல கனியைமீழுக் காதிருங்கள்!

தேவி யனுப்பிவிட்டாள் அந்தத் தீருவருள்தான்
ஆவியொடு காந்தி யவதாரம்! கண்டிடுங்கள்!

ஏடெல்லாம் காந்தி இயக்கம் பரப்பிடுங்கள்!
ஏடும் இருதயமும் ஒன்றாய் இருந்திடுங்கள்!

எத்திசையும் உங்கள் இதயத்தை - ஸத்தியத்தைச்
சித்திரித்து வாணிசொல்லத் தூதாய்ச் செலுத்திடுங்கள்!

ஏடெல்லாம் வாழ்க! இசைழுங்க! ஒன்றுபத்தாய்
நாடெல்லாம் காண்க! நயந்து.

- ஆத்மசக்தி, சூலை 1923

வளர்ந்த தீங்கொரு தீ!

1. ஆண்ட நாட்கள் பலயுகம் மனமே! - நாம்
அழைமைப்பட்டது சிலசில நிமிழம்
மாண்பினி ஒய்யர் பாரத மக்கள்
வடுப்பெறுமுன் பகைவர் ஓட
வளர்ந்த தீங்கொரு தீ! - இன்று
வளர்ந்த தீங்கொரு தீ!
2. தூண்டுவது போய்பாராத மொங்கும் - அவள்
சொரிந்திடும் விழிக்கருணையின் ஊற்று
தாண்டிடும் பகைதலை குனிந்திடச்
சகத்தீனி லெங்கள் நிலை யுயர்ந்திடத்
தாவு தீங்கொரு தீ! - இன்று
தாவு தீங்கொரு தீ!
3. இருந்தது புயம்; எழுந்தது குன்றம் - இதை
இடர்நினை வார்க்கோதுக மனமே!
பெரும்பெரும் செயல்புரிக என்றாள்
பெயர்ந்தன தோள்பொய் நசங்கிடப்
புரிந்த தீங்கொரு தீ! - இவை
புரிந்த தீங்கொரு தீ!
4. பெரும்புவிக்கீடை மறம்புகப் பாரோம் - அவள்
பேச்சினை எங்கள் மூச்செனக் காப்போம்
சரம் சரமென அமுதம் பொழியும்
சக்தி என்பதோர் இன்ப ஊற்றில்
விரிந்த தீங்கொரு தீ! - மனமே!
விரிந்த தீங்கொரு தீ!!

5. சக்தி யின்னருள் நமக்கமு தளித்தாள் - மனமே!

தருமம் கொன்றவர்க் கது பெருந்தீ! தீ!

தொத்தும் வறுமை பகையும் கருவில்

தொலைந்திட அறம் விடுதலை பெறத்

தொடர்ந்த தீங்கொரு தீ! - மனமே

தொடர்ந்த தீங்கொரு தீ!!

6. தடுப்பது துகள் தகிப்பது வாய்மை - நாம்

சக்ததைக் காக்கும் சக்தியின் கூட்டம்

விடுக்கு மொழியில் விடுதலைக் குரல்

விருப்ப மனைத்தும் அமர வாழ்வில்

கொடுக்கு தீங்கொரு தீ! - மனமே

கொடுக்கு தீங்கொரு தீ!!

7. இடுக்கிட முதல் எங்கணும் காதல் - உயிர்

யாவு மீதோ விடுதலை மீதீல்!

பிழித்தது நாம் அவள் மலர்த்தாள்

பெய்ததங்கே தண்ணெருள்காண்!

பகைக்கது பெருந்தீ! - மனமே

பகைக்கது பெருந்தீ!!

- பழம் புதுப் பாடல்கள், ப.129-130, 2005;
மணிக்கொடி, ப.6, 5.10.1933

குறிப்பு: மணிக்கொடி இதழில் அதிக அளவில் வெளிவந்த பாடல்கள் பாரதி தாசன் பாடல்களே. இப்பாடல் 'க.ச.பாரதிதாஸன் எழுதியது' என்னும் குறிப்புடன் (கொடி 1 மணி 5) வெளியிடப் பட்டுள்ளது. மணிக்கொடி இதழ்களில் ஆக்கியோன் பெயர் 'பாரதிதாஸன்' என்றே குறிக்கப் பட்டுள்ளது.

புவியன்னை முன்னேறுகின்றாள்

உள்ளாம் மலர்ந்த சிரிப்போடு மின்னை
 உதீர்க்கும் முகங்களோ ராயிரங் கோடி
 கொள்ளும் பெரும்புவி ஆமொங்கள் அன்னை
 குறைதவிர் ஒற்றைப் பெரும்பதம் நாடி
 அள்ளும் மகிழ்ச்சியி லேநடக் கின்றாள்
 அண்டாங்கள் ஓட அவற்றொடு விண்ணீல்
 குள்ள நினைப்புகள் பேதங்கள் வென்றால்
 கோல் மெலாம்தரு வாள்மலர்க் கண்ணீல்

ஊன்றுடை வீடு படிப்புநல் லின்பம்
 ஒவ்வாரு வர்க்கும் கிடைப்பது நாடி
 மாண்புவி அன்னை பலப்பல துன்பம்
 வாய்ப்புதீடி னும்தொடர் வாள்குறி தேடி
 வீண்படு பேதங்கள் போரிடும் உள்ளாம்
 மேதீனி அன்னைகிப் பீடைகள் நண்ணாள்
 காணவூற் றாள்பொது அன்பெனும் வெள்ளாம்
 கால்சலி யாள்குறி மேல்வைத்த கண்ணாள்.

மக்களை மக்கள் படுத்திடும் வெம்மை
 வஞ்சகம், மிஞ்சம் மதஞ்செயும் தொல்லை,
 மொய்க்க இருப்பினும் மேதீனி அம்மை
 முன்வைத்த காலினைப் பின்வைப்ப தீல்லை
 அக்கறை கொண்டுமுன் னேறிடு கின்றாள்
 அண்டிடு தீமை ஒதுக்கினள் தேவி.
 புக்கன யாவும் பொதுப்பொருள் என்றாள்
 போதம் விளைத்து நடந்தனள் தாவி.

- பழம் புதுப் பாடல்கள், ப.135, 2005;
 சுதந்திரச் சங்கு, ப.6, 26.1.34

குறிப்பு: 'சுதந்திரச் சங்கு' இதழில் பாரதிதாசன் பாடல்கள் பல வெளி வந்துள்ளன. மறுவெளியீடும் செய்ப்பட்டுள்ளன. அவற்றில் ஆக்கியோன் பெயர் 'பாரதிதாஸன்' என்றே குறிப்பிடப்படுகின்றது.

தாயின் மணிக்கொடி

மன்னிய பாரத நாட்டின் கொடிக்கு
வணக்கம் புரிந்திடுவோம் - நம்
அன்னை மணிக்கொடி வாழிய வேளன
அணிவ குத்திடுவோம் - நம்
முன்னைப் பெரும்புகழ் எண்ணிடு வோம்:குறி
நோக்கிமுன் னேறிடுவோம் - உயர்
குன்றை னவேநிமிர் வோம்: நடப் போம்பகைக்
கூட்டத்தைச் சீரிடுவோம்.

வானிம யாசலம் தென்குமரிக் கிடை
வாய்ந்த பெரும்பூமி - அது
கான வரிப்புலி போலும் முப்பத்துமுக்
கோடி மக்கள்பூமி - என்று
நானில மீதீனில் எங்கள் மணிக்கொடி
நானும் பறக்குதங்கே - நம்
மானம் அஃதே என எண்ணை எண்ணைநெஞ்சில்
வீரம் பிறக்குதிங்கே.

செந்தமிழ் வீரர்கள் வங்கர் தெலுங்கர்கள்
சீக்கியர் ராஜபுத்ரர் - உளம்
முந்தும் துருக்கர்கள் வில்லினர் வேலினர்
வாளினர் மொய்ப்புடையார் - எனும்
பற்றியின் வாய்ந்திடு சேனையை ளாம்எங்கள்
பாரத அன்னைவசம் - எனில்
சந்ததம் வெல்வதும் தாரணி ஆள்வதும்
எங்கள் மணித்துவசம்

மாக்களைத் தந்த பெரும்புவிக் கேநல்ல
மக்களைத் தந்தநீலம் - அது
பாக்கியம் என்று பணிந்திடும் எங்களின்
பாரத அன்னனாநிலம் - எங்கள்
ஆக்கையும் ஆவியும் அன்னவட கேளனப்
பேரிகை ஆர்த்திடுவோம் - அவள்
தூக்கும் சுதந்திர மாகொடி நாளும்
துலங்கிடக் காத்திடுவோம்.

- பழம் புதுப் பாடல்கள், ப.163, 2005;
ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு, 1935

முஸ்லிம் கிளாஞ்களுக்கு வேண்டுகோள்

இன்றுசேர் உயர்வுசெய், உன்னி னத்தை!
 ஒன்றுகொடு விரோதிகளின் உரத்தின் மேலே!
 நன்றுசெய! அஞ்சாதே! வெற்றி நோக்கி,
 நடத்து! முன் வைத்தகால் பின்வைக் காதே!
 இன்றிந்த நாட்டினிலே பிறந்தோர்க் கெல்லாம்,
 எதுவேண்டும்? போராடும் சக்தி வேண்டும்,
 சென்றிடுமோ உன்னுரிமை? விடாதே! முஸ்லிம்,
 சேனாதி பதியேந் ஏறுமேன் மேலே!

“இந்தியர்கள் யாரும்” எனும் நோக்க மின்றி,
 இம்மியள வேபேதம் கொண்டிட டாலும்,
 அந்தநெடும் பாம்பினத்தின் விஷப்பல் வைப்போய்
 அழியோடு பெயர்த்துவிடு! இரக்கம் வேண்டாம்!
 சிந்துபொழி யும்தேசம் கேட்ப தெல்லாம்,
 தீற்றல்பொழியும் வீரரைனத்தான்! நாயை யன்று!
 சிந்துமெனில் உன்மானம், சாதல் நன்று!
 செல்விகத்து முஸ்லிம்நற் சீங்கக் கன்றே!

- பழம் புதுப் பாடல்கள், ப.171, 2005;
 குடிஅரசு. 9.1.1938

குறிப்பு: குடிஅரசு இதழில் முகப்புப்பாடலாக இது வெளிவந்தது. 1937இன் இறுதி, 1938இன் தொடக்கக்காலக் குடிஅரசு இதழிலில் தன்மான இயக்கமும் முசுலிம் வீக்கும் இணைந்து நெருக்கமாகச் செயல் பட்டமைக்கான பல சான்றுகள் பதிலாகியிருந்தன.

பெரியார் ஈ.வெரா. புதுநகரம் முஸ்லீம் ஸ்கீ ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் 6.12.37இல் கலந்துகொண்டு 'எல்லாவற்றையும் விட இந்து - முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் இந்நாடு ஒரு விரற்கிடையெவாவது முன்னேற்றமடையாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் இந் நாட்டு மக்களுக்கு ஒரு கடுகளவு சுதந்தரம்கூட ஏற்பட்டுவிடாது - இந்து முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் இந்நாட்டு மக்களுக்கு விநாடு நேர சாந்தியும் ஏற்பட்டுவிடாது' எனப் பேசியிருப்பது மனங்கொள்ளத் தக்கது. இந்தப் பின்புலத்தில் இந்தப்பாடல் உருவாகியுள்ளது எனக் கொள்ளலாம்.

எனது நாடு

என்னருமைத் தேசம் எழில்பா ரததேசம்
பொன்னும் பொருளும் பொருந்தும் பழநாடு!

கங்கை பெருகும். கலகலென ஓசைவரும்!
அங்கு மணிப்பறவை அத்தனையும் பண்பாடும்!

தூய இமயமலை வானைத் தொடும்! சிந்து
பாயும் ஒருபால்! பழமரங்கள் ஓங்கும்!

நதிகள் சமுத்திரத்தை நன்னும் கரையில்
நிதிகள் கொழிக்கும்! நிறைகப்பல் நீர்மிதக்கும்!

ஈக்கள் சதாகீதம் என்னென்ன இன்பங்கள்!
பூக்கள், மகரந்தம், பூந்தேன், புதியமணம்

வெள்ளைமலை போற்பசுக்கள் வேண்டுமட்டும் பால்கொடுக்கும்!
அள்ளும் தயிர்நறுநெய் ஆர்ந்து கிடக்குமிங்கே!

தென்றல் சிலிர்க்கவரும் செவ்விளாநீர் தித்திக்கும்!
மன்றலுறு தாமரைகள் வாவியெலாம் புத்திருக்கும்!

செந்நெல், கரும்பு, செழும்பலா, தேன்கதலி
எந்நலமும் வற்றாச் சமுத்திரம்போல் இங்குண்டு!

தேனென்று பாலென்று சேல்விழியார் வாய்முத்தந்
தானென்று சொல்லும் தமிழ்க்கவிதை யெல்லாம்

புகழ்க்கூட்டம் செய்து, புனிதத் தமிழர்
அகத்தே உயிராகி ஆர்ந்து கிடக்குதிங்கே!

வீடுதொறும் நல்லறஞ்செய் வெண்ணைக்கேள்கேர் பெண்களெலாம்
பாடுதொறும் இன்பஞ்செய் பச்சைப் பசுங்குயில்கள்!

ஈர முடையார்; எவர்க்கும் நலம்புரிவார்
வீரர்; பகைக்குலத்தை வேரறுப்போர் ஆடுவார்கள்!

கோலமுப் பத்தைதந்து கோடி குலமக்கள்
காலம்பார்க் கிண்றார்கள் கடகத்தை ஓச்சதற்கு!

சாதி யனைத்தும் சமன்செய்தார்; புன்மதத்தால்
மோதி யழியாமே முன்னேறிச் செல்கிண்றார்.

கண்ணினிக்கும் காட்சிகளைப் பாடும் கவிஞரெலாம்
பெண்ணினத்தை இங்கே பெரிதென்று பாடுகிண்றார்

மூட வழக்குக்கு முடிவளித்தார்; பேதமெனும்
காடழிக்க நல்லறிவுக் கோடரியைக் கைப்பிழித்தார்!

எங்கும் புதிய எழுச்சி இலகினதால்
அங்கே பகைவரெலாம் அங்கம் நடுங்குகிண்றார்!

நானிலத்தார் இன்பமெலாம் நன்று நுகர்வதற்குத்
தேனென் றினிக்கும் எனது திருநாடு

தூக்குந்தோள், வில்லில் தொடுக்குங்கோல், நல்லறத்தால்
ஆக்கும்போர், நெஞ்சில் அடக்கும்மூச் சுகளெல்லாம்

வெல்கவெல்க! என்நாடு வெல்க! உரிமையெலாம்
மல்கநலம் அத்தனையும் வாய்ந்து.

- பழம் புதுப் பாடல்கள், ப.166-167, 2005;
தமிழரசு, 16.04.1978; மறுஅச்சீடு, 1.5.1990

குறிப்பு:தமிழ்நாடு அரசு நடத்தும் இதழில் முதலில் வெளிவந்தபோது இப்பாடல் '1937-இல் எழுதியது' என்னும் குறிப்பும் மறு அச்சீடு செய்யப்பட்டபோது '1936-இல் எழுதியது' எனும் குறிப்பும் காணப்படுகின்றன.

எம் கொள்கை

ஹிடலரின் எண்ணம் பலிக்காது - நம
தெல்லையில் நாஜிசம் செல்லாது
கஷ்டம் விளைத்திட ஜப்பானே - இங்குக்
காலைவைத் தாலுயிர் தப்பானே

கட்டவொண்ணாது முத்தாலி - தலை
காட்டவும் கூடுமோ இத்தாலி
கொட்டி முழுக்கிடு போர்முரசே - நம்
கொள்கை முழுக்கிடு போர்முரசே

ஹிடலரிசத்தை விதைத்திடுவார் - அவர்
ஏழைகள் தம்மை வதைத்திடுவார்
கொட்டாப்புளிக் குள்ளர் ஜப்பானிசம் - லாபக்
கொள்ளையற்புப் பதப் பப்பா நீசம்

தொட்டாற் சின்னாங்கிகள் நாங்களில்லை - முன்
னான்றிய காலைப்பின் வைப்பதீல்லை
கொட்டி முழுக்கிடு போர்முரசே - நம்
கொள்கை முழுக்கிடு போர்முரசே

ஒற்றுமை உண்டு இந்த நாட்டினிலே - மிக
ஊக்கமுண்டு நெஞ்சவீடினிலே
வெற்றிகொள் வீரர்கள் வாழ்ந்தநிலம் - இது
வீராதீவீரரைக் கண்ட நிலம்

பெற்ற இந்நாட்டிற் பிறநாடு - வரின்
பின்னல்லவோ அறிவார்கேடு
கொற்றும் முழுக்கிடு போர்முரசே - நம்
கொள்கை முழுக்கிடு போர்முரசே

தாக்குதல்

சராசரங்கள் எ.மெ
அதோ பகைவர் படைமுழுக்கம்!
அங்குவிரைவில் நடப்போம்
அங்குவிரைவில் நடப்போம்

என்னும் அடிகளையடுத்து சிறைந்த இரண்டு அடிகளுக்குப் பின்
பகைவருக்கா அன்றி நமக்கா
பகைமீது பாய்ந்தோம்
நாம் வாழ்ந்தோம்
என்று முடிகின்றது.

- பழம் புதுப் பாடல்கள், ப.197-198, 2005;
பாரதிதாசன் இதழ்ப்பணிகள், ப.224-225க்கு இடையில் இணைப்பு

ஜனநாயகம்

ஆடசியிலே நல்லைஆடசி என்பது - ஜன
நாயக ஆடசி அன்றோ அது
குழ்ச்சியினால் அதை வீழ்த்தவரும் - ஜப்பான்
துஷ்டரை வீழ்த்தத் தொடுப்போம் போர்

தூங்கியிருந்த பிராஞ்சினையும் - அதன்
சொல்லாண்ணாப் பெருமாண்பினையும் - பழி
வாங்கிய பொல்லாத ஜெர்மனியும் - குள்ள
வர்க்கமும் வாலாட்டுமோ இனியும்!

இந்தியர் உண்டங்கு நாற்பதுகோ - டியர்
ஏய்த்திடும் குள்ளர்க் கிளைத்தவரோ?
வந்திருக்கும் நமதாங்கில நன்பர்க்கு
வல்லமை இல்லை எனுங் கருத்தோ.

- பழம் புதுப் பாடல்கள், ப.199, 2005;
பாரதிதாசன் இதழ்ப்பணிகள், ப.224-225க்கு இடையில் இணைப்பு

குறிப்பு: பாரதிதாசன் கையெழுத்து வடிவில் தரப்பட்டுள்ள இப்பாடல் முற்றுப் பெறவில்லை இதனையுடெந்து இரண்டு வரிகள் சிறைவோடு இடம் பெற்றுள்ளன.

பாரத சேனை

மக்களின் சம்மதம் பெற்று நடத்திடும் ஆடசி - அது
 மாசற்ற தென்றுரைக்கும் ஜனநாயக ஆடசி
 முக்கியமாய் ஜனநாயகம் ஹிடலரின் வைரி - அவன்
 மூர்க்கம் தொலைப்பதுதான் அறியத்தக்க செய்தி
 தீக்குத் தெரியாத போக்கல்லவா அவன்போக்குப் - பெரும்
 செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் தெருநாய்க்கே
 இக்கணமே தொலைப்போம் அந்த ஜெர்மானியரை - முன்
 னேறுமுன் னேறுமுன் னேறுது பாரதசேனை.

- பழம் புதுப் பாடல்கள், ப.200, 2005;
 பாரதிதாசன் இதழிப் பணிகள், ப.215

குறிப்பு: இரண்டாம் உலகப்போரில் இட்லரை எதிர்த்து நேச நாடுகளின் படை முன் னேறிச் செல்வதைக் குறிப்பிடும் பாடல் இது. கவிஞரின் கை யெழுத்து வடிவில் அமைந்த இதைப்போன்ற பல பாடல்கள் அச்சேற வில்லை என்று அறியப்படுகிறது.

ஆங்கிலர் அறப்போர் வெற்றி முரசு

(ஆநந்தக் களிப்பு மெட்டு)

பல்லவி

வெற்றி முழுக்கஞ்செய் முரசே நல்ல
வீரம் செறிந்தநம் ஆங்கில நாட்டின்
வெற்றி முழுக்கஞ்செய் முரசே!

சரணம்

1. சீற்றிரற்றும்பின் சரம் போலே - அந்த
ஜெர்மனியர்கள்வந் தாங்கிலர் மேலே
கற்றிடும் வித்தையைக் காட்டிப் - புனிக்
கலகம் விளைத்தனர் ஆத்திரம் மூட்டி - வெற்றி
2. நாஜிசம் என்னுமனி நீதி - ஜன
நாயகத் துக்கது மிக்கவி ரோதி
தேசத்தை வாட்டும் வியாதி - அதைத்
தீர்த்திடும் ஆங்கிலர் தீர்வரன்ரோதி - வெற்றி
3. மனிதத் தனத்தை மதித்தே - மக்கள்
வாழ்வை உயர்த்திடும் சட்டம் விதித்தே
இனிமையில் ஆண்டிடும் தேசம் - அந்த
இங்கிலாந்துக் குண்டு வையத்தின் நேசம் - வெற்றி
4. நப்போலியன் இரு தோனும் - முன்பு
ஞானமிலா ஜெர்மன் ஓச்சிய வானும்
அப்போதும் ஆங்கிலர் கண்டார் - எனில்
இப்போதும் காண எழுந்தனர் என்றே - வெற்றி

5. தேச ஜனங்கள் விருப்பம் - ஒரு தீய மனிதனின் காலின் செருப்பாம் நாஜியர் ஆடசி விஷத்தைக் - கொல்ல நாளென்று மார்த்தடும் ஆங்கிலநாட்டின் - வெற்றி
6. பல்கோடி மக்களை ஆளும் - பெரும் பதவிக்குக் காரணம் நல்ல தயாளம் பொல்லாத ஜெர்மனி மாளும் - அதன் போக்குகள் யாவும் அதற்கடையாளம் - வெற்றி
7. இங்கிலாந்தின் அறப்போரில் - நல்ல இந்தியரின் துணை உள்ளதை நேரில்வி ளங்கவைப் போமிந்தப் பாரில் - எனில் வீழ்ந்தது ஜெர்மனி வீழ்ந்தது கோரி - வெற்றி
8. நாட்டுக்கு நல்லது செய்தார் - எந்த நாளும் நமக்குள் தீமை களைவார் வீட்டுக்கு வீடாங்கிலர்க்கு - ஒரு வீதம் கொடுப்பது நீதம் பயக்கும் - வெற்றி
9. இன்றல் நேற்றல் நேசம் - நல்ல இங்கிலாந்தோ பலநாள் சாவாசம் நன்றி செலுத்த உத்தேசம் இதை நாம் மறுத்தால் நமை நம்மனம் ஏசம் - வெற்றி
10. ஜெர்மனியாரின் பதட்டம் - முற்றும் தீரிவில்லையெனில் யாருக்கும் நஷ்டம் தர்மத்தின் விழியும் இருட்டும் - நாம் தடையின்றி உதவுதல் நாம்கொண்ட திட்டம்- வெற்றி
11. நாமுண்டு சிங்கங்கள் போலே - செல்வ நாடுண்டு தோருண்டு குன்றத்தைப் போலே சீமையில் மன்னர்பி ரானார் - ஆடசி ஜயமுறும் என்பதொர் நிச்சயமுண்டு - வெற்றி

12. ஏதுண்டு ஜெர்மனி நாய்க்கு - இனி
எத்தனை நாளைக்கு ஜெர்மன் வீராப்பு?
காதுண்டு கேட்டிடும் வையம் - ஜெர்மனி
காரிவேகும் போதது பரிகாசம் செய்யும் - வெற்றி
13. நானில மக்களுக் காக - பல
நாட்டின் சுதந்தரம் மீடபதற்காக
மானம் நிலைப்பதற் காக - நீன்று
மார்த்தடும் ஆங்கிலப் போர்டுப்பினோம் நாம்- வெற்றி
14. ஆபத்திலே இந்த லோகம் - சிக்க
ஆக்கிறு ஜெர்மனி என்ன சந்தேகம்?
கோபித்த ஆங்கிலர் கையில் - நாம்
கொடுப்பது வையம் படைப்பதுவாகும் - வெற்றி

- பழம் புதுப் பாடல்கள், ப.201-203, 2005

குறிப்பு: இரண்டாம் உலகப்போரின்போது செர்மனி நாசிப்படையினை எதிர்த்து அதன் வீழ்ச்சியையும் ஆங்கிலேயரின் வெற்றியையும் பாடு பொருளாகக் கொண்ட இப்பாடல் பாவேந்தரின் கையெழுத்து வடிவில் புதுவை பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையத்தில் உள்ளது.

ஆளவந்தார்

சிந்துகண்ணி

ஆளவந் தோம்உல காளவந் தோம்நா
 டாளவந்த தோம் இனி வெள்ளையனே - நல்
 வேளையும் வந்தது “போவளியே” என
 வெற்றி முழுக்கீனார் ஆளவந்தார்;
 மீளவந்த தால்நலம் வெள்ளையன் என்று
 விளம்பினார் என்னேழ சின்னகண்ணே? - ஆம்
 ஆளவந் தார்தமக் கண்டை வீட்டாரிடம்
 அன்பில்லை என்னரும் பொன்னுக்கண்ணே.

கோள்அகன் ரோம்மனக் கோணலற்றோம் இனிக்
 குள்ள நினைப்புக்கள் கொள்ளுகிலோம் - கையில்
 வாளைடுப் போம்வத்து வாழ்ந்திருப்போம் - என்று
 வாய்தீறந் தேசான்ன ஆளவந்தார் - பகல்
 வேளையிலே இந்த நாட்டுத் துருக்கனை
 வேம்பென்று சொல்லினார் சின்னகண்ணே - ஆம்
 ஆளவந் தார்மத மான கண்ணாழ
 அகற்றத் திருந்துவர் பொன்னுக்கண்ணே.

ஆளவந் தார்கிவர் முப்பதுபேர் - அவர்
 ஜயிரண் டானவர் பொய்யல்லவே - இங்கு
 முனுவ தாகீய இப்பெருஞ் சண்டையில்
 முத்தவ ரேதணி வாய்ந்தந்தால்
 சூளையிற் கல்லென வெந்திடு மக்களின்
 தொல்லை தணிந்திடும் சின்னகண்ணே - ஆம்
 சூளையின் கல்லுக்குத் தொல்லைவந்தால் அதீல்
 ஆளவந் தார்க்கென்ன பொன்னுக் கண்ணே.

ஆயுத மில்லாத போது பிறர்க்கீன்னால்
ஆக்குதல் தீதென்று சொல்லிவெந்தார் - கையில்
ஆயுதம் வந்தபின் ஆளவந்தார், தொல்லை
ஆளவந்தார் என ஆகிவிட்டார்
வாயினில் ஒன்று மனத்தீலொன் றாகிட
வாழ்ந்தீட ஓப்பினர் சின்னகண்ணேன - ஆம்
வாயாற் பிறர்க்கீன்னால் செய்யாதீர் என்றது
ஆயுதம் தாம்பெறப் பொன்னுக் கண்ணே.

- பழம் புதுப் பாடல்கள், ப.225-226, 2005;
பொன்னி, மே 1947

தேசத்தைக் காத்தல் செய்

பாரத வீரம் பழநாள் தொட்டே
 வழிவழி வந்த தாகும் இந்நாட்டின்
 அதனால் அன்றோ ஜயனா ரிதனார்
 மக்கள் மாநிலம் தோன்றிய போதே
 வாளோடு தோன்றினான் மாபா ரதத்தான்
 என்று கூறினார். இதனைக் கூறி
 இற்றைநாள் ஆயிரத் தீருநாறு ஆண்டும்
 ஆயின. அன்றியும் அவர்க்கு முன்னர்
 பல்லா யிரமாண்டு பழைய ரான
 தொல்காப் பியரும் தூய பாரத
 போர்த்தீரும் பற்றிப் புகன்றார்! மேலும்
 பாரதர் மறத்தனம் பற்றியும் பகர்ந்தார்
 இங்கி வற்றால் இந்த நாட்டின்
 வீரம் என்பது புதுச்சரக் கண்று
 வழிவழி வந்த தாகும் என்பது
 விளாங்கிற் றன்றோ! மேலும் கேள்வி!
 இந்த நாட்டின் இலக்கீயம் அனைத்தும்
 காதல்வாழ் வென்றும் போர்வாழ் வென்றும்
 இருபெரும் பிரிவாய் அமைந்தன என்றால்
 போரி னுக்கும் பாரத ருக்கும்
 உள்ள தொடர்பின் உண்மை விளாங்கும்
 ஆனால் அன்புறு பாரத வீரரே!
 இந்நாள் இந்த நாட்டில் “வீரம்”
 என்ன நிலையை எய்தீர் றென்பதை
 என்னைனால் கண்ணீர் வாரா திருக்குமோ?
 தறுகண் ஆண்மையின் தகவலும் உண்டா?
 பாரத மைந்தன் பன்னா ளாகவே
 போர்க்களம் புகுந்தான் என்பதும் இல்லை

தனது மண்ணை அயலான் மிதித்தான்
 என்பதற் காக எதிர்த்ததும் இல்லை
 நானு றாண்டுகள் இந்த நகைப்புநிலை!
 ஆயிரம் ஆண்டாய் அடிமையாய் வாழ்ந்தோம்!
 வீரர் நாடு வீரம் மறந்ததேன்?

பாரத நாடு போரை மறந்ததேன்?
 பண்ணடச் சான்றோர் பத்தி ஒன்றையே
 ஆதரித் தார்கள்; அன்பெனும் பேரால்
 இன்பப் போரை இல்லா தொழித்தனர்
 இன்பம் இருப்பிடம் போர்முனை என்னும்
 பாரத மறத்தின் வேவரையே அழித்தனர்!
 ‘முனைமுகத்து நில்லேல்’ என்று மொழிந்தனர்
 ‘போர்த்தொழில் புரியேல்’ என்று புகன்றனர்
 இவ்வா றற்றலாம் எதுகண்டு சொல்லினார்?
 சேர சோழ பாண்டியர் தாழும்
 சீரியர் சிற்றர சானவர் தாழும்
 தமக்குளே என்றும் சண்டை யிட்டனர்
 சேர நாடும் சோழ நாடும்
 பாண்டிய நாடும் பற்பல நாடும்
 பாரத நாடுதான் என்பதை என்னினார்
 அதனால் அந்நாள் சான்றோர் எல்லாம்
 போரையே - போர்எனும் நினைவையே மாய்க்க
 எண்ணினார்; எண்ணிச் செய்யுஞம் செய்தனர்
 ஆயினும் என்றன் அன்புறு தோழரே!
 அந்நாள் அந்த அறிஞர் எல்லாம்
 சேரனைச் சோழனைப் பாண்டியன் தன்னை
 ஒன்று கூட்டி “இன்றே நீவீர்
 மேற்குநா குகளை வென்று வருவீர்!”
 மற்றுள வற்றையும் மடக்கி வருவீர்
 என்று சொல்லி அனுப்பி யிருந்தால்
 ஆயிரம் ஆண்டுகள் அடிமை யாய்நாம்
 இருந்திட நேர்ந்திடா தன்றோ? எண்ணுவீர்!
 நம்மொழி நாகரிக மெல்லாம் நன்று
 தடைப்பாதிருக்கும் அன்றோ? சாற்றுவீர்!

கோயிலைக் கட்டுவ தொன்றையே செய்தோம்
தாயிலைக் காப்பதைச் சர்றும் மறந்தோம்
பத்தியை வளர்த்தோம் பாரதம் காக்கும்
கத்தியை ஒழித்தோம்; என்ன கண்டோம்
நாம் அடைந்தனிந் நன்றிலா நிலையில்
சீனன் எதிர்த்தில் சிறிதும் வியப்பேது!
ஓணான் குட்டியும் எதிர்த்திடக் கூடுமே
'முனைமுகத் துநில்லேல்! போர்த்தொழில் புரியேல்!
என்னும் பழைய கட்சியை எதிர்ப்போம்
“முனையிலே முகத்துநில்; போர்த்தொழில் பழகு;
சாவதற் கஞ்சேல்! தேசத்தைக் காத்தல்செய்”
என்ற பாரதி கட்சி
ஒன்றே சார்வோம் சீனரை ஒழிக்கவே!

- பழம் புதுப் பாடல்கள், ப.427-429, 2005;
அழகப்பா தமிழ் மன்றச் சிறப்புமலர், தி.பி. 1993-94; கி.பி. 1962-63

விட்டுவிடுவேனா?

பல்லவி

1. எந்நாட்டில் கால்வைத்தாய் சீனா - நான் உன்னாட்டைச் சும்மாவிடு வேனோ முன்னேறித் தாக்குகின்றாய் சீனா - உன் முழங்காலை முறித்திட மாட்டேனோ
2. பொய்வைவத்து(ப) போர்தொடுத்தாய் சீனா - உன் போக்கறிந்தும் சும்மாவிடு வேனோ கைவைத்தாய் வாளுறையில் சீனா - வந்த குடமுராயைச் சும்மாவிடு வேனோ
3. வாளுண்டு தோளுண்டு சீனா - இந்த வையத்தின் ஆதரவும் உண்டு முனுமிது போரல்ல சீனா - உன் முதலழிக்கும் உலகப்பணி சீனா.
4. அறவெந்றியில் தோன்றுவதே வீரம் - அந்த அறவெந்றிக்கும் உனக்கும் மிகு தூரம் இறுதியை நீதேஷிக் கொண்டாய்சீனா - உன்னை இருக்கும்படி விட்டுவிடு வேனா.

- பழம் புதுப் பாடல்கள், ப.430, 2005

குறிப்பு:இந்திய-சீன எல்லைப்போரின் அடிப்படையில் இயற்றப்பட்ட பாடல். 1963இல் நடத்தப்பெற்ற சீன எதிர்ப்புப் பாதப் பாசைற் நாடகத்திற்காக எழுதப்பட்டிருக்கலாம். கவிஞர் பொன்னடியான் பதிப்பாசிரியரிடம் பா.15 அளித்த கையெழுத்திலமைந்த பாடல் இது.

கொழு வணக்கம்

பாட்டு

பாரத மணிக்கொழு வாழ்க!
வீர்தம் புகழ்க்கொழு வெல்கவே!
போரனில் தாக்கிட வாளினைத் தூக்கும்
புனைகழுல் மறவரை நாளும்உண் டாக்கும் - பாரத
அறம்வே ரூன்ற அன்பே தோன்ற
ஆழடும் மடமயில் மாதரை ஈன்ற - பாரத

குறைமதி யுடையழூர் அயலான் தன்னை
நிறைமதி பெறும்படி அருளும் அன்னை - பாரத
சீனனைப் புறங்கண்டு காப்பாள் எம்மை
சிங்கத்தை நிகர்த்தவள் பகைவர்க்கைம் அம்மை - பாரத
வானத்தீற் பறந்திடுதம் அன்னை மணிக்கொழு
சீனத்துக் கோட்டையிற் பறக்கும் மிதேநாழு - பாரத

- பழம் புதுப் பாடல்கள், ப.434, 2005;
அமுதசுரபி, சூன் 1990

குறிப்பு: சீனப் படையெடுப்பின்போது 'அமுதசுரபி'க்காக எழுதப்பட்டு 1963 குன் இதழில் வெளிவந்த இப்பாடல் மீண்டும் அதே இதழில் குன் 1990இல் வெளியிடப்பட்டது. பாட்டின் முன்குறிப்பாக,
“சீனன் பாரதமண்ணில் கால்வைத்தான் என்று பாரதமக்கள் கேள்விப் பட்டார்கள். தெருத்தோறும் ஆடவரும் மகளிரும் போராயத்தும் ஆகிறார்கள். பாரத மணிக்கொடினை வாழ்த்தி வணங்குகிறார்கள்.
எனும் பகுதி இடம்பெற்றுள்ளது.

தலைப்பு அகர வரிசை**தலைப்பு அகர வரிசை**

அகாலியரின் ஆண்மை	165	சக்திக்கு விண்ணனப்பம்	58
அவையடக்கம்	30	சரஸ்வதி துதி	29
அன்பு தரும் பாரதத்தாய்	155	சிங்கார சண்முகனே	12
அன்னைக்கு ஆடை வளர்க	102	சிட்டுக்குருவிப் பாட்டு	113
ஜனநாயகம்	177	சிவபெருமான் துதி	26
ஆசையும் அச்சும்	163	சுதந்திரம், அமரத் தன்மை	156
ஆளவந்தார்	181	சுதந்திரம் உயிரின் இயற்கை	115
இதர தெய்வமெனில்	82	சுதந்திரதேவியும் கதரும்	97
இலகு குஞ்சி சூழ்முகம்	82	சுதந்திர தேவி ஸ்தோத்ரம்	164
இராட்டினச் சிறப்பு	101	குரர்குலம்	8
ஸ்வதர்மம்	166	பாரத நாட்டின் விடுதலை	
உடமை நாடு	143	வேண்டல்	41
உலகீற் பிறந்துநான்	19	பாரததேவி	95
உமை துதி	27	கொடி வணக்கம்	186
உளமொத்த	49	ஜாலம் செய்வதனால்	14
எம் கொள்கை	176	ஸ்வதர்மம்	166
எனது நாடு	174	ததிகூட்டி வாராய்	80
ஏடுகள் (புத்திரிகைகள்) வாழ்க!	168	தமிழ்நாடு	185
ஓடிப்பிடிக்கும் புறா விளையாட்டு	118	தமிழ் வீரரின் எழுச்சி	138
ஓர் இசையாம் அமுதார்ந்து)	81	தலைவி தூதுபோக்கல்	36
கந்தப்பா	10	தலைவி பாங்கியிடம் கூறல்	40
கந்தப்பா வந்திப்போ	47	தலைவி வண்டினைத்	
கலியின் கொடுமை	127	தூதுபோக்கல்	44
கன்னிக் குறவஞ்சி	11	தன்னிலையில்	20
பாரததேவி	95	தாயின் மணிக்கொடி	171
காப்பு - வெண்பா	3	தீருமால் துதி	28
காளிக்கு விண்ணனப்பம்	63	துளசி, வில்வம், மல்லிகை	86
காளையர் எழுச்சி	109	தெய்விகத் தாய்நாடு	134
குஞ்சரி வள்ளிக்	15	தேசத்தாரின் பிரதான வேலை	98
குன்றும் மயிலும்	74	தேசத்தைக் காத்தல் செய்	182
கூவினைழ கண்ணனையே!	69	தேச மகா மன்றம் (காங்கிரஸ்)	150
கொடி வணக்கம்	186	ஓடிப்பிடிக்கும் புறா விளையாட்டு	118
கொள்கைத் தீருநாடு	148	தேசீய சோபனம்	131
பாரததேவி வாழ்த்து	108	தேசீயத் தாலாட்டுகள்	119

[228] _____ பாவேந்தும் - 1 | இந்திய விடுதலை இயக்கப் பாடல்கள்

தேசீய தீருமண வாழ்த்து	132	பாலசுப்ரமண்யனே	35
தேசீய நலங்கு	128	பிரமணை ஜயித்த	39
தேசீய மங்களம்	130	புவியன்னை முன்னேறுகின்றான்	170
தேசீய விடுகவிகள்	111	புரட்சிக் கவிஞரின் அச்சில்	
தேசீய விடுகவிகளின் விடை	113	வெளிவராத பாடல்கள்	188
தேசீய விளையாட்டு	116	பொன்னாட்டையத்	9
தேவியின் திட்டம்	59	பொன்னாட்டையத்	45
தொண்டரைச் சேர்த்தல்	136	மகாசக்திக்கு விண்ணணப்பம்	64
நகரச்சிறப்பு	5	மதுவிலக்குப் பாட்டு	146
நகரச் சிறப்பு	31	மயில்	52
நாட்டுச்சிறப்பு	4	மயிலாசலத்து	37
நாட்டுச் சிறப்பு	30	மயிலை மலைச் சிறப்பு	6
நீச மர்ம மதை	87	மயில் மலைச் சிறப்பு	32
நியாயசபை விளையாட்டு	117	மறந்தறியேன்	68
நிலாப்பாட்டு	114	மனறவென்ன காண்	88
நீச நாகரிகம்	159	மனசே ஹ்ராம சந்தரணை	90
நீலவண்ணம் வாய்ந்தோம்	84	மனிதர் மனிதர்க்கழிமை	21
நெஞ்சுக்கு நீதி கூறல்	43	மனதுக்கினி துரைத்தல்	38
நெஞ்சுக்குத் தெளிவு கூறல்	48	மாசி மஹாத்ஸவ	13
நெஞ்சுக் குறுதி கூறல்	43	மாசி மகோத்ஸவ	46
ப்ரந்தாவன லோல!	83	முஸ்லிம் இளைஞர்களுக்கு	
பச்சைமயி லேறி	50	வேண்டுகோள்	173
பசுத் தெய்வம்	152	ரசிகனே நற்சாம	89
பராசக்தி திருப்புகழ்	60	வாரிசைமா மணிவீடு	20
பராசக்தியிடம் முறையிடல்	56	வளர்ந்த தீவ்கொரு தீ!	169
பாரத சமூக மன்றம் (காங்கிரஸ்)		வா கண்ணா!	71
சொல்லுகிறது	147	வாணி (சர்ளவதி)	67
பாரத சேனை	178	வாழி	53
பாரதத்தாப் மாணவர்க்குக் கூறுவது:		வாழி வெண்பா	22
தேவை	122	விட்டுவிடுவேனா?	184
பாரததேவி	95	விடுதலைக்குச் செல்லும் கப்பல்	123
பாரத தேவியிடம் குடியர் தம்		விள்ளேணார் பதியே!	73
தெளிவு கூறல்	140	விநாயகர் காப்பு வெண்பா	18
பாரததேவி வாழ்த்து	108	விநாயகர் காப்பு வெண்பா	24
பாரததேவி வாழ்த்து	105	விநாயகர் துதி	25
பாரத நாட்டுன் விடுதலை		வெற்றி நெருக்கம்	159
வேண்டல்	41	வேல்	52

